

ஒளிம்புத்தி

ப்ரதம ஆசோயர் : க. யரண்தரன்

55



கலை நிலக்கிய மாத சங்கிளக

சிந்தியர - 2013

80/-



திதியினாள்டோ...^{..}

சலிதைகள்

வே.ஜ.வரதராஜன்
ராதா
மண்ணுராண் சிவஹார்
அலிலக்ஸ் பரந்தாயன்
கு.றஜீபன்
வெஷல்லிதாசன்
அருட்துந்து கிராசேந்திரம் ஸ்ரவின்

சிறுகதைகள்

எம்.எம்.மண்ணப்பர்
(மியதாச வலிகண்ணலீக)
ஸுதூர் மொஹம்பு ராபி
துணரயுரான்

கட்டுரைகள்

சி.வெஷ்யங்கர்
அ.வெளாநந்தி
கி.சு.முரளிதுரன்
துணர.கௌரி வரானி
முருகழுதி
அபுர்வன்
அந்தனிஜீவா

குறுங்கதை

வேல்.அமுதன்

நேர்களணல்

புலோலியூர் நூ.கிருத்தினாவேலோன்

குறுநாவல்

நூனந்தி

கடிதங்கள்

வல்லிக்கண்ணன்
பேராசிரியர் கா.சிவத்தும்பி

நூல் விமர்சனம்

பேராசிரியர் என்.சண்முகலிங்கன்

அட்டைப்படம் - நன்றி இணையம்

ஜீவந்தி

2013 சித்திரை திதி - 55

பிரதம ஆசிரியர்

கலாமனி பரணீதரன்

துகள ஆசிரியர்

வெற்றிவேல் துவக்கின்தன்

பதிப்பாசிரியர்

கலாநிதி த.கலாமனி

தொடர்புகளுக்கு :

கலை அகம்

சாமயாங்கம ஒலைப்பிள்ளையார் வீதி
அல்வாய் வடமேற்கு

அல்வாய்

இலவ்கக.

ஆலோசகர் குழு:

திரு.தென்னியான்

திரு.கி.நராஜா

தொலைபேசி : 0775991949
0212262225

E-mail : jeevanathy@yahoo.com

வாங்கிக் தொடர்புகள்

K.Bharaneetharan

Commercial Bank

Nelliady

A/C - 8108021808

CCEYLKLY

இசுசுஞ்சிகையில் திட்டமிடப்படும் அனைத்து ஆக்காங்களின் கருத்துக்களுக்கும் அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். பிரசுரத்திற்கு ஏற்றுக்கொள் ளப் படும் படைப்புகளைச் செம்மைப்படுத்த ஆசிரியருக்கு உரிமை உண்டு.

- ஆசிரியர்

ஜீவந்தி

(கலை ஒலக்கிய மாத சஞ்சிகை)

அறிஞர் தம் கிடய ஒடை

அழகு நீர் தாங்கள மொன்று

செறி தரும் மக்கள் என்னம்

சமூத்திட ஊற்றி ஆற்றி...

புதியதோர் உலகம் செய்வோம்!

- பாரதிதாசன்-



நலமார்ந்து தொடர்பாடல் நின்றைய தேவை

தொடர்பாடலே மனிதகுல மேன்மைக்கு வித்திட்டது; தொடர்பாடலின் மூலமே மனித சிந்தனை மலர்ச்சியுற்று, புதியன படைக்கும் ஆற்றல் மனிதர்க்குக் கைகூடிற்று. என்னாங்களையும் உணர்ச் சிக்களையும் விருப்பங்களையும் வெளிப் படுத்த மொழியைக் கருவியாக்கி, சாதனங்கள் பல இயற்றி; 'உறவாட மூக்குத் தூரம் ஒரு பொருட்டன்று' என, தொடர்பாடல் அதன் உச்சத்தைத் தொட்டுள்ள இன்றைய சூழலில், ஆக்கிரமிப்பற்ற தொடர்பாடல் குறித்துச் சிந்திக்க வேண்டியமை அவசியமாகிறது.

பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் செய்தி ஊடகங்களிலும் வலுக்கண்டைக்கு இழுக்கும் வகையில் சில அவதாறு களையும், மறைபொருளில் எழுதிய தனியாள் தாக்குதல் களையும் காணும்போது மனம் வருந்தாமல் இருக்க முடிய வில்லை. இவ்வாறான எழுத்துக்களை படித்துவிட்டு, இவற்றில் மறைபொருளில் சுட்டப்படுவோர் யாவர் என அறிவதற்கு இளைய தலைமுறையினர் சிலர் ஆவலாய் பறக்கும் நிலைமையும் இன்று காணக்கூடியதாகவுள்ளது. தொடர்பாடல் என்றாலே 'வீண்பேச்சு'(Goisipping) தானே என்று அர்த்தப் படுத்திக் கொள்ளும் அளவுக்கு, அது தாழ்ந்து போவதும் ஆரோக்கிய மானதன்று.

வலிந்து சண்டைக்கு இழுக்கும் எழுத்துக்களை போன்று, தாம் சிந்திப்பவையும் தாம் எழுதுபவையும் மாத்திரமே அற்புத மானவை என்றும் ஏனைய எழுத்துக்கள் யாவும் அர்த்தமற்றவையென்றும் கொண்டு சொல்லாடல் புரிவோர் சிலரின் 'ஆக்கிரமிக்கும் எழுத்துக்கள்' தொடர்ச்சியாக பத்திரிகை களிலும் சஞ்சிகைகளிலும் இடம்பெறுவதும் ஆரோக்கியமான தன்று. வன்முறைகளற்ற, ஆக்கிரமிப்புச் செய்யாத எழுத்துக்களே நலமார்ந்த தொடர்பாடலுக்கு இன்று அவசியமானவை. பேச்சு, எழுத்து, செயல் என அனைத்திலும் நேர்ச்சிந்தனையை வளர்க்கின்றதான், ஆக்கிரமிப்பற்ற, நலமார்ந்த தொடர்பாடலை மேம்படுத்த நாம் அனைவரும் ஒன்றாகப் பயணிக்க வேண்டியது அவசியமாகிறது.

க.பரணீதரன்

குத்துரங்கின்

உருவுள்ளடக்கங்களும் நவீனாறிவுப்புலத்தேடவும்



உள்ளார் அறிவுத்திறன் சார்ந்த விடயங்களில் நம்பிக்கையின் முக்கியத்துவம் உரையாடலுக்கு உட்படுத்தப்பட வேண்டியதன் தேவையைப் போலவே இந்த நம்பிக்கை என்கின்ற அம்சமே ஆதிக்கம் செலுத்துவதற்கும் உரிய வகையில் ஊடுருவப்பட்டிருக்கிறது என்பதையும் அவதானிக்க முடிகிறது.

சீதையைக் கவர்ந்த இராவணன் ஏகபத்தினி விரதனான இராமன் கொலை செய்வது தர்மத்தின் பாற் பட்டிருக்கிறது. பாஞ்சாலியைத் தொட்டையில் அமரச் சொன்னதும், துகிலுரிந்ததும் கொரவர்களது அழிப்புக்கும் தர்மத்தின் நிலை நிறுத்தலுக்கும் உயிதாகப்பட்டிருக்கிறது. சுகரீவனின் மனனவியைக் கவர்ந்த வாலியை மறைந்து நின்றேனும் கொல் வது தர்மத்தை நிலைநிறுத்துவதற்கான நியாயமாகி இருக்கிறது.

ஆயினும் இரணியன் தவத்திலிருந்த காலத்தில் அவனது மனனவி லீலாவதி இந்திரனால் சிறையெடுக்கப் பட்டதற்கும், அல்லது கடத்திச் செல்லப்பட்டதற்கும் அவனது சகோதரன் இரணியாட்சன் திருமாலால் கொல்லப்பட்டதற்கும் எங்ஙனம் நியாயந்தேடுவது. அசரர் சார்ந்து வரும் போது அதர்மமும் தர்மமாகி விடுகிறது.

இரணியன் திருமாலோடு போர் செய்யப் புறப்படுகிறான். தனது ஆட்களை அனுப்பித் திருமாலைப் பிடித்து வரவும் உத்தரவிடுகிறான். இதனிடையே இவ்விடயத்தில் நாராதர் தலையிட்டு லீலாவதியைப் பத்திரமாய்த் திரும்பக் கொண்டு வந்து சேர்த்த செய்தியை அறிகிறான். திரும்பி வந்த லீலாவதி, இரணியனை திருமாலோடு போர்செய்ய வேண்டாம் எனத்தடுக்கிறான். இரணியனும் உடன்படுகிறான்.

இச்சமயத்தில் கருவற்றிருந்த லீலாவதி ஒரு ஆண் குழந்தையை பெற் றெடுக்கிறாள். நாராதர் தோன்றிக் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புமாறு இரணியனுக்கு ஆலோசனை கூறுகிறார். இரணியன் உடன்படுகிறான். இவ்வாறு பிரகலாதன் பள்ளிக்கு அனுப்பப்படுகிறான் பள்ளியில் படிக்கும் போது அவன் திருமாலின் மீது கொண்டிருக்கிற பக்தி வெளிப் படுகிறது. தனது ஆட்சியின் கீழ் மாரும் திருமாலின் பெயரையே உச்சரிக்கக்கூடாது என்று இரணியன் உத்தரவிட்டிருக்க, பிரகலாதனோ திருமால் மீது தீவிரமான பக்தி கொண்டவனாய் மாறி விடுகிறான்.” (காளி.ச.பக்.5-56)

மேற்குறிப்பிட்ட இரு எதிர்நிலையான சந்தர்ப்பங்களிலும் அவதார புருசர் அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காலந்தோறும் காப்பாற்றுவதான நம்பிக்கையே வலியுறுத்தப்படுகிறது. கதைகளின் முழுமையாக வெகுசனப்படுத்தப்படுவதில்லை, காரணங்களை ஆராய்வதற்கு நம்பிக்கை இடங்கொடுப்பதில்லை, இங்கு எதிர்நிலைப்பட்ட சந்தர்ப்பங்களையும் ஒப்பு நோக்கிப் பார்ப்பது நடப்பதில்லை, அல்லது தவிர்க்கப்பட்டு விடுகிறது..” அவ்வாறு இவ்விடயங்கள் சார்ந்து யோசித்தாலும் நம்பிக்கை காரணமாகவும் கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தாலும் இந்த உரையாடல்கள் முன்னெடுக்கப்படுவதற்கு வாய்ப்புக்கள் அற்றுப் போகிறது அல்லது இவையெல்லாம் அபச்சாரமாகப் பார்க்கப்படுகிறது. இந்த இடத்தில்தான் நம்பிக்கை என்பது பிரச்சனைக்குரியதாகிறது.”

சடங்குத் தன்மையுடன் நிகழ்த்தப்படும் இரணியன் கூத் துக்களங்களில் இத்தகைய உரையாடல்கள் நிகழ்த்தப்படுவது எந்தாவிற்குச் சாத்தியமானது என்பது கேள்விக்குரியதாகும். ஆயினும் மாற்று விழாச் சூழ்கள் ஏற்படுத்தப்பட்டு மேற்கூறிய வியாக்கியானங்களுடன் முன்னெடுக்கப் படுவது சாத்தியமானதாகும். ஏனெனில் நம்பிக்கையின்

மேல் கட்டியழுப்பப்பட்டுள்ள தேவ அசுரக் கதையாடல்கள் வெறுமேன் பக்திப்பூர்வமானவை அல்ல. அவை குறித்ததொரு நலன் சார்ந்து ஆதிக்கத்தை நிலை நிறுத்துபவையாக இருக்கின்றன. இதன் பின்னணி யிலேயே மேற்கூறிய நிலைமைகள் உரையாடல்களுக்கு உட்படுத்தப்பட வேண்டுவதன் அவசியம் உணரப்படுகிறது. இந்த உரையாடல் செயல்மையமானதாக முன்னெடுக்கப்படுவதற்கு கூத்தரங்கு பொருத்தமான தாகவும் கொள்ளப்படுகிறது.

எனவே கூத்தரங்கைச் சமகாலத்திற்கு உரியதாக்குவதில் நம்பிக்கை சார்ந்து, உரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன. இதற்கான பொருத்தமான களங்களாக பாரம்பரியக் கூத்தரங்க விழாக்களுக்குச் சமாந்தரமான கூத்தரங்க விழாக்கள் வடிவமைக்கப்படுவது தேவையானதாகிறது.

கட்டபொம்மன் கூத்துக்களில் “இல் விடயங்களில் வெள்ளையரைப் புகழ்ந்து பேசகிற இடங்களைக் காணலாம். இதற்குக் காரணம் வெள்ளையர் காலத்தில் கட்டபொம்மன் நாடகத்தை நடிக்கவும் பாட்டைப் பாடவும் தடையிருந்ததான். பொலீசார் காதில் படும்படி கட்டப் பொம்மனைச் சிலவிடங்களில் திட்டுவதும் வெள்ளைக் காரர் ஆட்சியை சில இடங்களில் புகழ் வதும் பொலீசாரை ஏமாற்றி நாடகத்தை நடத்தவும் பாட்டைப் பாடவும் முடிவதற்காகவே பொதுவாக அவனை வீரனென்று கருதியவர்கள்தான் அவனைப் பற்றிப் பாட அவனது நினைவை நிலைக்கச் செய்துள்ளனர்.” (வானமாமலை.ந.பக்.08)

ஆதிக்கங்களைக் கேள்விக்குட்படுத்தக்கூடிய எதிர்விணைகளை ஆற்றக்கூடிய இயல்பு இருக்கிறது. அதுவும் குழுவாக மக்களுடையதாக சமூகம் சார்ந்து இயங்கும் போது இதன் வலு இன்னும் அதிகமானதாகிறது. இதற்கான சிறந்த சாதனமாக கூத்துத் தொழிற் பட்டிருக்கிறது என்பதை மேற்படி மேற்கோள் அறியத் தருவதாக இருக்கிறது. பாரதக் கூத்துக்களினும் கிருஷ்ணராஜ கேள்வி களால் துளைத்தெடுத்துவிட்டு இன்னும் சொல்வதானால் “கிழித்துக் கந்தலாக்கி விட்டு கோவிந்தா கோவிந்தா” என்று கூத்தின் கட்டியக்காரன் குரலெடுத்துக் கும்பிடு போடுவது போற்றுவதா? அல்லது தூற்றலா? என்று என்ன வைப்பதாக இருக்கிறது.

மேலும் கட்டியக்காரன் ஏதும் இசுகுபிசகாகப் பேசிவிட்டால் பேசி முடியவே வாத்தியார் உட்பட்ட ஏனைய கூத்தர்கள் ஒப்பனை இடத்தில் இருந்தும் விசிப்பலகையில் இருந்தும் “எய்” போட்டு அத்டுவதும் சிந்திக்க வைப்பதாக இருக்கிறது. வாய்தவறி வந்து விட்ட வார்த்தைகள் போலப் பாசாங்கு பண்ணுவதும் ஆற்றுகையின் பாற்பட்டதாக இருக்கிறது. இது கூத்து ஆற்றுகையின் அரசியலின்பாற்பட்டதாகவே இருக்கிறது.

“வெள் ஓளாயர் கள் கட்டபொம் மனின் நினைவை அகற்றச் செய்த முயற்சிகள் பல. அவனது கோட்டையை அழித்தார்கள். அழித்தபின் கோட்டை

யிருந்த நிலத்தில் கூட வெள்ளையர்கள் வீடுகட்ட அனுமதிக்கவில்லை. அவ்விடத்தைப் பாழ்நிலம் என்று ஆவணங்களில் குறிப்பிட்டார்கள். ஆதே சமயம் கட்டபொம்மனுக்கு எதிராகப் போராடிய வெள்ளை குரானுவ அதிகாரிகள் எழுதிய நூல்கள் வெளியிடப் பட்டன. பிற்காலத்தில் அவை சரித்திரம் என்ற அந்தஸ்தைப் பெற்றன. ஆனால் இத்திரிபான வரலாறுகள் மக்களிடையே பரவவில் ஈல. (வானமாமலை ந.பக்.8-9)

ஆதிக்க நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டு ஆதிக்கச் சூழ்நிலைகளில் ஆற்றுகை செய்யப்பட்டாலும் அது எந்த மக்களால் ஆற்றுகை செய்யப்படுகின்றதோ அந்த மக்களது அரசியல் உணர் வகுகளையும் வரலாற்றுனர்வகுகளையும் பிரதிபலிப்பதாகவும், காவிவருவதாகவும் இந்த ஆற்றுகைகள் காணப்படும். இந்த வகையிலேயே கூத்தினை ஆட வரும் மக்களது அவாக்களையும் அபிலாகசுகளையும் பிரதிபலிப்பது இயல்பானதாக இருக்கிறது. இதன் காரணமாக அது அரசியல் தன்மையுடையதாகவும் இருக்கிறது. கூத்துக்களின்றது. குறித்தவொரு சூழ்நிலையில் தெரிந்ததெடுத்து ஆற்றுகை செய்யப்படும் கூத்துக்கள் கட்டியக்காரன்தும் கூத்தர் களதும் வியாக்கியானங்கள் இன்றியே ஆற்றுகையுடன் சம்பந்தப்பட்ட சமூகங்களுக்கு சமகால அரசியல் அர்த்தமுடையதாகி விடுகிறது. “அபிமன்யு சண்டை, இராம-இராவன யுத்தம்” போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். (வானமாமலை நா. முன்னுரை, கட்டபொம்மன், கூத்து, நாம் தமிழர் பதிப்பகம் 2009) தமிழகக் கூத்தர்களிடம் கானும் சிறப்பு அவர்கள் தொழில் முறைக் கலைஞர்களாக இருப்பதன் காரணமாக ஒரு இரவிலேயே மிகவும் வேறுபட்ட கூத்து வேடங்களை அதனதன் வகையில் ஆற்றுகை செய்யும் வல்லமை ஆகும். கட்டியக் காரனுக்கு ஆடும் ஒருவர் அடுத்ததாக துச்சாதனங்களோடு பாத்திரத்திற்கோ அல்லது பெண் கூத்தென்றோ ஆடும் பொழுதோ அவர்களை நேரடியாக அறிந்திருந்தால் அன்றி இன்னார்தான் ஆடுகின்றார்கள் என்று அடையாளம் காண முடியாத வகையில் அவர்களுடைய மாழி அமைந்திருக்கும்.

சாதாரண கூலித்தொழிலாளர்களாக சிறு விவசாயிகளாக இருக்கும் கூத்தர்களுக்கு இத்தகைய ஆற்றல் எங்கிருந்து வந்திருக்கிறது? இவ்வாறே தமிழகக்கூத்தின் கட்டியக்காரனும் இவ்வாற்றலை எங்கிருந்து பெற்றான்? ஆற்றல்மிகுக் அறிவும், உரிய வேளையில் உரிய வகையில் பிரயோகிக்கும் தீற்றும், சமூகம் மீதான விமரிசன நோக்கும், அதை வெளிப்படுத்தும் முறையும் அவனுக்கு எவ்வாறு வாய்க்கப் பெற்றிருக்கிறது?

சமூகத் திலிருந்து தனிமைப் படுத்திக் கொள்ளாத, மாறாக சமூகத்துடன் நெருங்கிய தொடர்பு

களைக் கொண்டியாக்குகின்ற சமுதாயக் கலை நிறுவனமாகிய கூத்து அதன் கலைஞர்களுக்கு இந்த அறிவையும் திறனையும் வழங்கியிருக்கிறது என்பதைக் கண்டு கொள்ள முடிகிறது.

நவீன் நாடகம் பற்றிய உரையாடல்களில் படைப்பாற்றல் பற்றி நிறையவே உரையாடப்பட்டிருக்கின்றது. ஆற்றுகை, நடிப்பு சார்ந்து பயிற்சிகளின் முக்கியத்துவம் அதிகம் உணர்த்தப்படுகிறது. ஆயினும் நவீன் அரங்க உருவாக்கத்திற்காகப் பாரம்பரிய அரங்குகளில் தேடல் நிகழ்த்தும் போது கூத்தரங்கில் காணப்படும் ஆற்றுகைத் தீற்கள் எவ்வாறு சாத்திய மாகி இருக்கின்றன என்பது பெரிதும் கவனத்திற்கு கொள்ளப் படத்தக்க தாக இல்லை. இதைப் புரிந்து கொள்ளத் தலைப்படும் பொழுது கூத்தரங்கு எந்த வகையில் ஒரு கலைப்பயில்ப் நிறுவனமாக இயங்குகின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அது எவ்வாறு ஒரு செயல் மையக் கலைப் பயில்வு நிறுவனமாக இருக்கிறது. செய்தல் மூலம் கற்றல், செவியேறல் மூலம் ஆற்றல் முறைகளுடாக வலுவான நினைவாற்றல்களுடன் கூடிய ஆளமைகளாக எவ்வாறு பரிணமித்திருக்கிறார்கள் என்பதும் புரிய வரும்

இந்த விடயம் நவீன் அறிவுப் பரப்பில் அறிய வரும் பொழுதும், அதனை ஏற்றுக்கொள்ளும் மாற்றம் வரும் பொழுதும், கூத்தரங்கு படைப்பாற்றல் மிகக் சமூக உருவாக்கத்திற்கான பொருத்தமான மக்கள் சாதனமாக முன்மொழியப்படும்.

அரங்காரர்களுக்கு “தேசிய அரங்கு”, “அரங்க அடையாளம்” என்பதான அரங்கின் அரசியல் நோக்கம் காரணமாக கூத்தரங்கு நோக்கிப் பயணிக்க வேண்டிய தேவை இருந்தது. ஆனால் கூத்தரங்கக்காரர்களுக்கு அவர்களது நோக்கம் தெளிவானதாகவும் தொடர்வதாகவும் இருந்தது வருகிறது. அவர்களுக்கு அதற்கு வெளியே யோசிக்கவோ, போகவோ வேண்டிய தேவை இருந்ததாக தெரியவில்லை. கூத்தரங்கிலிருந்து நவீன கல்வி அறிவைப் பெற்றவர்கள் ஒன்றில் அதிலிருந்து தங்களை தூரப் படுத்திக் கொண்டவர்களாக இருந்தார்கள். அல்லது நவீன் அரங்கக்காரர்களால் பயன்படுத்தப்பட்டவர்களாக அல்லது அந்த நிலைப் பாட்டையே எடுத்துக் கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர். கூத்தரங்கு, சமூகம் சார்ந்த இயக்கமாக அனுகப்பட்ட நிலைப்பாடுகள் அச்சமூகத்துள் இருந்து நவீன் அரங்க அறிவு கூழலுள் வந்ததான நிலை இது வரையில் இருந்ததில்லை.

காலனிய நோக்கிலான கல்வி இத்தகைய பார்வைகளை மறைத்து விட்டிருக்கிறது என்றே கொள்ள

முடிகிறது. ஆயினும் “ஆபாச” வார்த்தைகளை தவிர்க்க வேண்டும், சிலிமா போல தொடர்ச்சியாகக் கூத்து ஓட வேண்டும், சிலிமாவாக்கப்பட்ட பாரத, இராமாயணப் பாத்திர ஆட அணிகலன்களைப் போல கூத்து ஆடை அணிகலன்களை அமைத்துக் கொள்ளல் போன்றவை நவீனமயமாக்கம்காரணமாக கூத்து ஓவாங்கிண்கொண்ட விடயங்களாகக் காணப்படுகின்றன. கூத்தரங்கு நவீன மயமாக்கத் திற்குப் பரிசுசயமானதாக இருக்கிறதென் பதை அதன் ஆற்றுகை, ஆற்றுகைக் கூழல் என்பதை வெளிப்படையாக உணர்த்துவதாக இருக்கிறது.

நவீன காலத்திலும் கூத்தின் தேவை வலுவாக இருக்கிறது என்பதையும் ஆற்றுகை காரணம் பார்வையாளர் தொகையும் அறியத் தருவதாக இருக்கின்றது. ஆயினும் நவீன் கூழலில் இயங்கும் மாற்றுப் பண் பாட்டு இயக்கங்கள் காணப்படும் தொடர்பற்றதான நிலையே இங்கு கருத்திற் கொள்ளப்படுகிறது. மாற்றுப் பண் பாட்டு இயக்கங்கள் முன்னர் குறிப்பிட்டது போல கூத்தரங்கள் இருந்து எடுத்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. ஆனால் இணைந்தும் இயங்காமை இங்கு கேள்விக் குரியதாக இருக்கிறது.

கட்டியக்காரன் என்றும் கோமாளி என்றும் அழைக்கப்படும் பாத்திரம் தமிழகக் கூத்தின் கதையமச்சம் முழுவதையும் அவற்றைச் சுமந்து வரும் பாத்திரங்களின் குணாதிசயம் சொல்லப்படுகின்ற பெறுமானங்கள் அல்லது விழுமியங்கள் எல்லா வற்றையுமே அங்கதம் மூலமாகக் கேள்விக்குட்டப்படுத்துவதாக இருக்கிறது. இது ஆதிக்க வலுப்படுத்துகை நோக்கில் திணிக்கப்பட்ட ஒரு கலைவடிவத்தை திணிப்புக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு சமூகம் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதற்கான உதாரணமாகவும் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. கூத்தின் பிரதான கட்டமைப்புக்கள் அடக்கப்படாத அல்லது அமைக்கப் படாத பாத்திரமாகவே கட்டியக் காரன் அல்லது கோமாளிப் பாத்திரம் காணப்படுகின்றது. கட்டியக் காரன் பாத்திரம் பிரதான கட்டமைப்புள் அடங்காத பாத்திரமாகக் காணப்படுவதுடன் அதன் உடல்மொழி வெளிப்பாடும் பிரதானமானதில் இருந்து மாறுபட்ட தாக அங்கத்தனமாகவே காணப்படும் அரச பாத்திரங்களுடன் சேர்ந்து ஆடும் பொழுதும் தாளம் ஒன்றாகத்தான் இருப்பினும் அதன் உடல் மொழி வெளிப்பாடு பிரதான பாத்திரத்தை ஏளனப்படுத்துவதன் மூலமாக இயங்கும் எதிர்நிலை அல்லது எதிர்வாகவே காணப்படுகின்றது.

பெரும்பாலும் கூத்தின் பார்வையாளர் சார்பான குரலாக எழும் கட்டியக்காரன் அல்லது கோமாளி பாத்திரம் ஆதிக்க நோக்கில் திணிக்கப்பட்ட கலை வடிவத்துள் ஊடுருவிய பாத்திரமாகவே காணப்படுகிறது.



மாழித்துத் தமிழ் கிலக்கிய வரலாற்றினை வளப்படுத்திய புலவர் பரம்பரையின் அண்மையை அடையாளமாக விளங்கிய ஆளுமையிக்கவர் புலவர் ம.பார்வதிநாத் சிவம் அவர்கள். 1936 ஜெவரி 14ஆம் தீக்தி மாவிட்டபுரத்தில் ஓவ்.மகாலிங் கசி வம் அவர்களுக்கும் அருமைமுத்து என்பவருக்கும் நான்காவது மகளாகப் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை வீம்காம் மகாவித்தியாலயத்திலும் இடைநிலக் கல்வியை தெல்லிப்பள்ள மகாஜனாக் கல்லூரியிலும் கற்றார். அங்கு கவிஞர் கதிரேசம்பிள்ளை, புலவர் சைவப்பெரியார் ரி.சிவன்முகசந்தரனார் ஆகியோரிடம் தமிழூசு சிறப்புறப் பயின்றார்.

புலவர் ம.பார்வதிநாத்திசிவம் அவர்கள் கல்வியிலும் இலக்கியவல்கிலும் சிறந்து விளங்குவதற்கு, பாடசாலை ஆசிரியர்கள் மட்டுமன்றி அவரது புலமைத்துவம் மிகக் குடும்பச் சூழலும் காரணமாக அமைந்தது. உரையாசிரியர் ம.க.வேற்பிள்ளை அவர்கள் புலவர் பார்வதிநாத்திசிவம்

அ.பெளாந்நந்தி புலவர் ம.பார்வதிநாத்திசிவம்

அவர்களின் பேரனார். குருகவி என சிறப்பிக்கப்படும் வேமகாலிங்கவிம் அவர்கள் தந்தையார். இவர் கேட்பாய் ஆசிரியர் கலாசாலையில் இருபது வருடங்களாக ஆசிரியராகப் பணியாற்றியிவர். மூத்தின் ஆரம்பகால நாவுலான் கோபால நேசரத்தினம் என்பதை எழுதியாரும் “கிந்துசாதனம்” என்ற பத்திரிகையின் ஆசிரியராக விளங்கியவருமான பண்டிதர் ம.வே.திருநானசம்பந்த பிள்ளை அவர்கள் பெரியதந்தையார். மேலும் மதுரைத் துமிழ் பண்டிதர் கச்சிதாளந்தன். மாத்தின் முதல் பெண் கவிஞரும் மொழிபெயர்ப்பாளரும் எனக்கற்பப்படுகின்ற பத்மாசனி அம்மையார் போன்றவர்கள் நெருங்கிய உறவினர்கள். இவர் களின் நெருக்கமும் வழிகாட்டலும் புலவர் ம.பார்வதிநாத் சிவம் அவர்களின் புலமைத்துவப் பின்னனிக்கு உருபுடின்.

அன்னாமலைப் பல்கலைக்கழகத்தில் கற்று 1957 இல் பண்டிதர் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட புலவர் ம.பார்வதிநாத்திசிவம் அவர்கள். அங்கு பேராசிரியர் அருணாசலமிப்பிள்ளை, பேராசிரியர் சோமசுந்தரமிப்பிள்ளை ஆகியோரிடம் தமிழ் இலக்கணம், இலக்கியங்களை முறையாகக் கற்றுத்தேர்ந்தார். பாடசாலைக் காலத்திலேயே கவிதை யெழுதும் ஆர்வம் கொண்டிருந்த புலவர் அங்கு பயின்தின்ற காலப்பகுதியில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களுடன் நேரடித் தொடர்புகொண்டு கவிதைபற்றிய ஈடுபாட்டை மெருக்டிக்கொண்டார். அவரது கவிதைகளில் பாரதி தாசனுடைய கவிதைகளின் செல்வாக்கைக் காணமுடியும். மேலும் அறிஞர் சீ.என்.அன்னாததுரை, ரா.பி.சேதுப்பிள்ளை, டாக்டர் மு.வரதராஜன், கி.வ.ஜகந்நாதன், ஜி.சுப்பிரமணியப்பிள்ளை போன்ற பலரின் மேடைப் பேச்சுக்கள் பலவற்றைக் கேட்டதாலும் எழுத்துக்களை வாசித்ததாலும் தனது ஆளுமையை வளப்படுத்திக் கொண்டார்.

யாழிப்பாணம் இராமநாதன் கல்லூரி உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள பாடசாலைகளில் ஆசிரியராகக் கடமையாற்றி ஆரோக்கியமான மாணவ பரம்பரை ஒன்றை உருவாக்கியுள்ளார். சுதந்திரன், ஈழநாடு,

உதயன் போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக, உவை ஆசிரியராக, ஓப்புநோக்குநராக பல பணிகளைச் சிறப்புடன் ஆற்றி பத்திரிகைத் துறையின் வளர்ச்சிக்கு வளம் சேர்த்தவர். பத்திரிகைகளில் கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் பல்வேறு ஆக்கங்களை எழுதியதோடு பல எழுத்தாளர் களுக்குக் களம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற பேராவாவின் காரணமாக 1970 களில் ‘கலைக்கண்’ என்ற பெயரில் சுஞ்சிகை ஒன்றை நடத்தினார். பலவர் ம.பார்வதி நாதசிவம் அவர்கள் மரபுக் கவிதை, நல்லீ கவிதை, குறுங்காலியை, நேர்காணல்கள், பத்தி எழுத்துக்கள் மற்றும் கட்டுரைகள் என்று பலதாங்களில் தனது ஆளுமையை வெளிப்படுத்தியவர். கவியரச்சங்கங்களில் தனது கவிதைகளால் பலவரையும் தன்பக்கம் கார்த்துக்கொண்டவர். இவரது கவிதை ஆளுமையை கண்ட மகாவி து.உருத்திராஜர்த்த அவர்கள் இவரை கவிதையுலகில் ‘எமது எதிர்கால எதிர்பார்ப்பு’ என்று கூறினார் என அறிய முடிகின்றது இவற்றிற்குச் சான்றுபகருவதாக இவருடைய கவிதைத் படைப் புக்கள் அமைந்துள்ளன. ஜந்து கவிதைத் தொகுப்புகளும் ஒரு கட்டுரைத் தொகுப்புமாக ஆறு தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

காதலும் கருணையும் (கவிதைகள் 1972)

இருவேறு உலகங்கள் (கவிதைகள் 1980)

இரண்டு வரம் வேண்டும் (கவிதைகள் 1985)

இன்னும் ஒருதிங்கள் (கவிதைகள் 1988)

பசிபினி மருத்துவன் (கவிதைகள் 2001)

தமிழ்ச் செல்வம் (கட்டுரைகள்)

புதுக்கவிதையா? மரபுக் கவிதையா? என்ற போராட்டம் மேலெழுந்த காலப்பகுதியிலும் கவிதை யெழுதிய புலவர் அவர்கள் யாப்பமைதியோடு சமூக அக்கறையுடைய கவிதைகள் பலவற்றை எழுதினார். தனிச் கவிதைகள், காவியங்கள் என அவரது கவிதைகள் இரு வடிவங்களில் எழுதப் பட்டுள்ளன. எனினும் அவரது தனிக்கவிதைகளே துதிக்கணிப்பைப் பெற்றுள்ளன எனலாம். சமூகப் பிரச்சினைகளை அக்கறையோடு அதேவேளை கிண்டுவும் கேவியமாகப் பாடும் அவரது கவிதையாற்றலைப் பலவிடங்களில் காணலாம்.

‘கண்ணனைய கல்வியை நீர் பெறுதல் வேண்டும் கறபதெல்லாம் ஏன் எனவும் அறநல் வேண்டும்’

என பெண்களுக்குக் கல்வி அவசியம் என்பதையும் அது பகுத்தறிவோடு கூடிய பயன்பாட்டுக் கல்வியாக அமைய வேண்டும் என்பதையும் தனது கவிதைகளினுடாக வெளிப்படுத்தியுள்ளனம் இதற்குத்தக்கட்டாகும்.

இத்தனை ஆளுமைகளினதும் அடையாளமாக விளங்கிய புலவர் ம.பார்வதிநாத்திசிவம் அவர்கள் சிறந்த பண்பாளன். எல்லோருடனும் அன்புள்ள நெருங்கிப் பழுபு அன்புள்ளம் கொண்டவர். தனது ஆழமான கருத்துக்களை அதிர்வின்றி வெளிப்படுத்தும் தன்னடக்கமுடையவர் சிறிதுகாலம் சுகவீனமுற்றிருந்த அவர் 2013 மார்ச் துவக்கி காலமானார். அவரது இழப்பு இக்ககிய உலகிற்கு பேரிழப்பாகும். அவரது பின்னள்களும் இலக்கிய உலகில் தமிழை அடையாளப்படுத்தி வருதால் அவரது இழப்பை அவர்கள் எடுத்துக்காட்டார். அவரது அறிஞர் சீ.என்.அன்னாததுரை, ரா.பி.சேதுப்பிள்ளை, டாக்டர் மு.வரதராஜன், கி.வ.ஜகந்நாதன், ஜி.சுப்பிரமணியப்பிள்ளை போன்ற பலரின் மேடைப் பேச்சுக்கள் பலவற்றைக் கேட்டதாலும் எழுத்துக்களை வாசித்ததாலும் தனது ஆளுமையை வளப்படுத்திக் கொண்டார்.



சம்பள அதிகாரிப்பு

பாடசாலை அதிபர் விக்கிரமசிங்க தனது சக ஆசிரியருடன் வாகனத்தில் வந்திறங்கிய போது மேட்டில் அமைந்திருந்த தனது பாடசாலையை ஒருமுறை நோட்டம் விட்டார். பாடசாலையில் அமைதி காக்கும் பிள்ளைகளைப் பற்றி ஆசிரியப்பட்ட வண்ணம் சிமெண்டுப் படிக்கட்டுக்களில் தான் வங்கியில் இருந்து எடுத்து வரும் ஆசிரியர் சம்பளப் பண்பைப் புடன் ஏறினார். உதவி ஆசிரியரும் அவரைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்.

வெளியில் இருந்து விக்கிரமசிங்கவைப் பார்ப்பவர்கள் அவர் உடுத்தியிருக்கும் தேசிய உடையை வைத்து ஒரு சாந்தமான, அமைதியான ஒருவர் என்று மட்டிட்டுவிடுவர் உண்மைதான். அவர் அமைதியான சாந்தமான கருணை மிகுந்தவர்தான். என்றாலும் அவரது மனதுக்குள் வீசிக் கொண்டிருக்கும் மனப் புயலைப் பற்றி அறியமாட்டார்கள். விஜேஷடமாக மாதாந்தம் சம்பள நாளில் ஏற்படும் பிரச்சினைதான் அது.

நோயாளி மனைவி, அவனுக்கு வார்க்க வேண்டிய மருந்து வகைகள்? சில்லறைக் கடைக்குக் கொடுக்க வேண்டிய கடன், பிள்ளைகளுக்குரிய டியூஷன் பணம், “ஒரேயொரு உடுப்பை உடுத்திக் கொண்டு பாடசாலை செல்ல முடியாது” என அடம்பிடிக்கும் தனது இளைய மகன் ஆகியோரது பிரச்சினைகள் கண்முன்னால் வந்து பூசாண்டி காட்டும்.

“ஸார் அங்க பாருங்கோ இன்றைக்கும் அந்தக் குருட்டு மனிஷன் வந்திருக்கிறார்” பின்னால் வந்து கொண்டிருந்த ஆசிரியர் சொன்னார். அதிபர் தலையைத் தூக்கி மூற்றத்தின் பக்கம் பார்வையைச் செலுத்தினார். முற்றத்தின் நடுவில் நின்றிருந்த மாமர நிழலில் மரத்துடன் சாய்ந்து கொண்டிருந்த குருட்டு மனிடன் தனது வருஞக்கயை அறிய காதுகளைக்

கூர்மையாக்கிக் கொண்டிருப்பது விக்கிரமசிங்கவுக்கு விளங்கியது.

“பிச்சைக்காரன் பிச்சைக்காரனிடம் பிச்சை கேட்டு வந்திருக்கிறான்” சிறித்துக் கொண்டே கூறினார். விக்கிரமசிங்க.

“அந்தப் பிச்சைக்காரன் இருபதாம் தேதியை மனசில வச்சிக் கொண்டு கரெக்டா சம்பள டேட்டுக்கே வந்துஇரான்.”

“அது வந்து பிச்சைக்காரரின்ட பழக்கம்தான். எங்காவது கொஞ்சம் அதிகம் கிடைக்கும் எண்டால் அங்கதான் முதல்ல போய் நின்றுவாசுக”

விக்கிரமசிங்க தனது பண்பையை மேசை லாச்சியில் போட்டு பூட்டி விட்டு பாடசாலையை ஒரு சுற்றுச் சுற்றுக் கிளம்பி விட்டார். திசாநாயக்கா ஆசிரியர் ஓய்வு அறையில் அமர்ந்து கைகள் கிரண்டையும் நெற்றியில் வைத்து மேசையில் முட்டுக் கொடுத்து நின்றிருப்பதை அப்பொழுது தான் அவர் அவதானித்தார். விக்கிரமசிங்க தனது நடையை நிறுத்தி திலாநாயக் கா ஆசிரியரைச் சுற்று நேரம் அவதானிக்கலானார். என்றாலும் ஆசிரியர் வேரோர் உலகத்தில் சஞ்சித்துக் கொண்டிருப்பது புரிந்தது”. எனக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினை போல்த்தான் அவருக்கும் இருக்கும். தனிமனிதன் ஒருவனின் உழைப்பால் எப்படி இந்தக் காலத்தில் ஒரு குடும்பம் காலம் கடத்துவது? விக்கிரமசிங்க தனக்குள் எண்ணிக் கொண்டார். பின்னர் திலாநாயக்க ஆசிரியரைக் கவனிக்காதவர் போல மெதுவாக வந்து தனது காரியாலயத்துக்குள் நுழைந்தார்.

விக்கிரமசிங்க கல்பிட்டிய பாடசாலைக்கு அதிபராக மாற்றலாகி வந்து அதிக காலமில்லை. முன்னர் மகாவித்தியாலயம் ஒன்றில் அதிபராக

இருந்தார். அப்பாடசாலையில் நாற்பத்து மூன்று ஆசிரியர்கள் இருந்தனர். அரசியல்வாதிகளையோ அவர்களது சகபாடிகளையோ அரவணைக்காத விக்கிரமசிங்க எதிர்பாராத விதமாகத்தான் அப்பாடசாலைக்கு மாற்றலாகி வந்தார். கல்பிடிலும் பாடசாலை அவ்வளவு பிரபலமான பாடசாலை அல்ல. அவருடன் சேர்ந்து பதினொரு ஆசிரிய ஆசிரியையெல்லை தான். மாத மாதம் கொண்டு வந்து பட்டியல் படி பிரித்து கணக்கிட்டு அவர்களது பெயர்களில் கடித உறைகளில் இட்டு பாடசாலை விடுவதற்குச் சற்று முன்னராக உரியவர்களிடம் ஒப்படைப்பது அவரது வழக்கம். இதனால் பின்னள்களின் தேவையற்ற அமைதியின் மையும் கற்பித்தல் நடவடிக்கைகளுக்குப் பங்கம் ஏற்படுத்துவதும் இல்லை.

மேசை முன்னால் அமர்ந்து லாச்சியை திறந்து பணப்பையை மேசையின் மீது எடுத்து வைத்துவிட்டு ஆசிரியர்களின் சம்பளப்படியலை எடுத்து கூட்டிக் கழித்து சரிபார் த்துக் கொண்டார். பின்னர் ஒவ்வொருவருக்கும் உரிய சம்பளத்தை அவரவர்களது பெயரில் உள்ள கடித உறைகளில் இட்டு லாச்சியில் போட்டுக் கொண்டார். பிறகு தனக்கு உரிய பணத்தையும் வேறாக எடுத்து வைத்துக் கொண்டார். அவர் எப்பொழுதும் முதலில் எடுத்துக் கொள்வதில்லை. எல்லோருக்கும் பகிர்ந்ததன் பின்னர் மீதமுள்ளதை எடுத்துக் கொள்வார். என்றாலும் இன்று தனது சம்பளப் பணத்தை என்னிப் பார்க்கும் போது 1000ஞ்சா அதிகமாக இருப்பதைக் கண்டு அதிசயித்தவராக மீண்டும் மீண்டும் ஒவ்வொருவருடைய சம்பளத்தையும் என்னிப் பார்க்கத் தொடங்கினார். எல்லாமே சரியாகத் தான் இருந்தது. தனக்கு ஏதாவது தவறு நடந்திருக்கலாம் என்று பார்த்தால் அதுவும் இல்லை. அப்படியானால் அந்த ஆயிரம் ஞாபாய்? அவரது கண்ணக்கள் இரண்டிலும் இருந்து வியர்வை வழியத் தொடங்கியது.

"கடவுளே! வங்கியில் பணத்தை என்னிப் பார்த்த போது அகப்படாமல் போனது எப்படி? ஒரு வேளை பிரேமசிரி தவறவிட்டிருப்பானோ, அவனும் பணத்தை என்னினான் தானே!" தனக்குத்தானே சொல்லிக் கொண்டவர், என்ன செய்வது என்று புரியாமல் விழித்தார்.

"அந்தப் பணத்தை வங்கியில் ஒப்படைத்து விடு"

"மூடனே ஏன் அப்படிச் செய்ய வேண்டும்?"

"நீ ஒரு நாளும் ஒரு சத்துக்கேளும் வஞ்சகம் செய்யாதவன். இந்த நாட்டிலே வஞ்சகம் செய்யவர்கள் எல்லோரும் உள்ளனவிடப் பெரியவர்கள் தான்."

"மற்றவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதற் காக நீயும் தவறு செய்ய வேண்டுமா?"

"உனது மனவிக்கு மருந்து எடுக்க வேண்டும். டியுசன் பணம் கட்ட வேண்டும், கடையில் உள்ள கடனை அடைக்க வேண்டும், இளைய மகனுக்கு காற்ச்சட்டை

வாங்க வேண்டும், மனிதனே இந்த மாதமாவது கொஞ்சம் நிம்மதியாக இருக்கப் பார்."

"நிம்மதியா? பொலீஸ் வந்து உன்னை அள்ளிக் கொண்டு போய் விடும்!"

விக்கிரமசிரி கவின் மனதில் எழுந்த எண்ணக்கணக்கள் எல்லாம் ஒன்று திரண்டு அவரைத் தூர்த்துவது போன்றிருந்தது. முகத்தில் இருந்து வழிந்த வியர்வை பெருக்கெடுத்து அவரது வெள்ளை ஆடையை நன்றாக மிகுந்த தாகமாக இருந்தது. எல்லாப்பணத்தையும் லாச்சியில் போட்டுப் பூட்டிவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தார். அப்பொழுது பிரேமசிரி காரியாலய வாசலில் நின்ற படி தன்னையே அவதானித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

"ஏன் ஸார் ஏதாவது சுகயீனமே?" பிரேமசிரி விக்கிரமசிரிக்கவை அணுகிக்கேட்டார்.

"இல்லை நான் சாப்பிட்ட வெத்திலை ஏதோ ஒரு மாதிரி இருக்குது அதுதான்."

"கொஞ்சம் பொறுங்கோ தண்ணி கொண்டு வர்க்கேன்"

வழிந்து வந்த வியர்வையைத் தனது கைக்குட்டையால் துடைத்துக் கொண்டவர், தன்னிடம் மேலதிகமாக இருக்கும் 1000 ஞாபாவை வங்கிக் காசாளிடம் கொடுப்பது நல்லதென யோசிக்கலானார். என்றாலும் காசோலையில் குறிப்பிடப்பட்ட தொகை மறுபக்கத்தில் உறுதிப்படுத்தப்பட்டிருந்ததால் ஒரு பிரச்சினையும் இல்லை என்றும் மனதைத் தேற்றிக் கொண்டார்.

"காசாளர் எவ்வாறு குறிப்பிட்டிருந்தார் என்பதை நீ கையொப்பம் இடும் போது கவனித்தாயா?" என்று எவரோ கேள்வி கேட்பது போலவும் இருந்தது. பயத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தார்.

"உண்மைதான் சனநெருக்கடியில் நசங்கிப் போய் காசோலையில் கையொப்பமிட்டதல்லாமல் அதில் என்ன குறிக்கப்பட்டிருந்தது என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டேனே!"

தான் எங்கோ தவறு விட்டிருக்கிறேன் என நினைத்தார் அவர். ஆனால் கூடுதலான ஆயிரம் ஞாபாவக்குமாக கையொப்பமிட்டிருந்தால், தான் கவலை கொள்ளவே தேவையில்லை. அப்படியில்லா விட்டால் பிரச்சினைதான். இதுபோன்றதொரு பிரச்சினைக்கு அவர் எப்பொழுதும் ஆளானதே கிடையாது பாவது.

பணம் தேவைப்படும் தருணம்தான் இது. மனவிக்கு ஆபரேன் செய்யவேண்டும் என்று டாக்டர் சொல்லியிருக்கிறார். அதற்கான மருந்துச் செலவு, சாப்பாட்டுச் செலவு என ஏற்றாம். இந்த நேரத்தில் கைவசம் அதிகமாகப் பணம் இருப்பது அவசியம், பலகேள்விகளும், அதற்கான பதில்களும் நெஞ்சில் முட்டி மோதின்.

“ஸார் நீங்க தன்னி கொஞ்சம் குடியுங்கோ தேத்தன்னி ஒன்று கொண்டு வரச் சொல்லி மல்காந்தி மிஸ்ஸிடம் கேட்டிருக்கிறேன்.” பிரேமசிரி காரியாலய வாசலால் உள்ளுழையும் போதே கூறினார். அதே நேரம் ஆசிரியர் ஆசிரியைகள் பலரும் உள் நுழைந்தனர்.

“வெத்தில் சாப்பிட்டு வர்ற மயக்கம் இருக்குதே! அது கள்ளுக் குடிப்பதால் வர்ற மயக்கத்தை விடப் பொல்லாதது ஸார்.” திலாநாய்க்க கூறினார்.

“ஸார் இன்றைக்குக் காலமேயும் நீங்கள் அவ்வளவு உற்றாக இருக்கக் காணேல்ல ஸார். அப்பவே நென்கசென் ஸாருக்கு ஏதோ ஒரு வருத்தம் இருக்க வேண்டும் என்னுடு சொன்னாரே மல்காந்தி டீசர் கொண்டு வந்த தேள்ளை அவரது கையில் கொடுத்தார்.

“எப்படியானாலும் சம்பள நாளிலதான் இப்படியான நோயெல்லாம் எங்களுக்கு வருது” திலாநாய்க்க சிறித்துக் கொண்டே சொன்னாலும் விக்கிரமசிங்க எதுவும் பேசவில்லை என்ன சொல்வதென்ற அவருக்குத் தோன்றவில்லை.

ஏற் பட்டிருக்கும் நிலையை ஆசிரியர் குழுவுக்கு அவர் தெரியப்படுத்தாமல் மறைத்து இப்பொழுதே அவர் ஒரு குற்றவாளி என்பதைக் காட்டியது. எவருக்கும் ஒரு தீங்கும் நினைக்காத, ஒரு சத்துக்கேளும் வஞ்சகம் செய்யாத தான் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டதற்கான காரணத்தை அவரால் கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது.

“ஸார் உங்கட ஓய்ஃபுக்கு ஏற்பட்டிருக்கும் சுகக்குறைவு நெனக்சி நீங்க ரொம்பக் குழம்பிப் போயிருக்கீங்க அதுதான் இத்தன குழப்பத்துக்கும் காரணம் என நெனக்கிறேன்” மல்காந்தி டீசர் வெற்றுக்கோப்பையை அவரது கையில் இருந்து பெறும்போது கூறினார். ஏனைய ஆசிரியர்களும் அதனை ஆழோதித்தனர்.

“ஸார் ஓய்ஃபுக்கு ஓபரேசன் பண்ணனும்னு சொன்னீங்க தானே ஸார்?” சுரதீர் ரீசர் கேட்டார்.

“இன்னைக்கு இல்லாட்டி நாளைக்கு உறுதியாகச் சொல்லலாம்”

“பித்தப்பையில் கல் இருக்குது என்று தானே டாக்டர்கள் சொல்லியிருக்கிறாங்க”

“ஓமோம்”

“இந்த நோயை முன்னமே கண்டு கொள்ள முடியுமென்றால் வைத்தியர்களுக்கும் டாக்டர்களுக்கும் காசை அளக்க வேண்டிய தேவை இருக்காது தானே!” லதா ரீசர் சொன்னார்.

“நாம என்ன தான் சொன்னாலும் அதற்கு அதற்குரிய நேரம் வர வேண்டுமெல்லே” இது நிலா ஆசிரியை.

“இப்ப நேரம் என்ன?” விக்கிரமசிங்க வினவினார்.

“ஒன்று இருபது”

“அப்படியெண்டால் பள்ளிக்கூடம் விடும்கோ, பட்டியலுக் கு கையொப் பமிட வேண் இயும் இருக்கல்லோ”

ஆசிரியர்கள் காரியாலயத்தை விட்டு கலைந்து சென்ற சிறிது நேரத்தில் பள்ளிக்கூடம் விட்டு மாணவர்கள் வெளியேறும் சப்தம் கேட்டது.

பாடசாலைக்குக் கீழால் செல்லும் பாதையை விக்கிரமசிங்க ஆர்வத்துடன் நோக்கினார். பாதை வெறிச்சோடிக் காணப்பட்டது. பி.ப 1.30குப் பிறகு தான் வங்கிக் கணக்குகளைச் சரி பார்ப்பார்கள். அதற்குப் பிறகு தான் வங்கி அதிகாரிகள் தன்னைத் தேடிக் கொண்டு வருவார்கள், சில வேளை அவர்கள் பொலிஸ் அதிகாரிகளையும் அழைத்து வரலாம். என அவர் நினைத்தார். “சீ... மனதைப் போட்டுக் குழப்பும் இந்தச் சனியனை வங்கியில் ஒப்படைத்து விடுவது தான் நல்லது” என யோசனை தோன்றியது அவருக்கு.

வங்கியில் ஒப்படைப்பதாக இருந்தால் ஏன் இவ்வளவு நேரமும் ஆசிரியர் குழுவினரிடம் சொல்லாமல் இருந்தது என்ற ஒரு பதில் தேட முடியாத கேள்வி ஒன்று எழுந்தது அவருள். ஏற்கனவே விசயத்தை மறைத்த குற்றத்துக்குத் தான் ஆளாகி யிருப்பதோடு வங்கியில் பணத்தை ஒப்படைப்பதால் அதனை மறைத்து விட முடியாதே! என அவர் நினைத்தார்.

ஆசிரியர்களது சம்பளப் பணத்தைப் பகிர்ந்து கொடுத்தன் பின்னர், விக்கிரமசிங்க புத்தகங்கள், தினவரவு இடாப்புக்கள், மற்றும் காகிதாகிகள், தல்தாவேஜ் களை அலுமாரியில் வைத்துப் பூட்டினார். தோட்ட வேலைக்குப் பயன்படுத்தும் கத்தி, மண்வெட்டி, வாளி, முள்ளு முதலியவற்றில் ஏதும் குறைபாடுகள் உள்ளனவா என அவதானித்தார். அவர் ஒன்றிய உள்ளத்துடன் அதைச் செய்யவில்லை ஏதோ மேலோட்டமாகப் பார்வையிட்டார். அந்த ஆயிரம் ரூபாவின் மனக்குழப்பத்தோடு. அப்பணத்தைத் தனது பாடசாலைக்குத் தந்ததாகக் குறிப்பு எழுதப்பட்டிருந்தால் பிரச்சினை இல்லை என ஆயிரம் முறை அதே நினைவு வந்து மோதிக் கொண்டே இருந்தது. என்றாலும் பணத்தேவை ஏற்பட்டிருக்கும் இச்சந்தரப் பத்தில் தனக்குக் கிடைத்த பணத்தை நிராகரிப்பது பெரிய மடத்தனமான செயல்.

“இன்று மனிதன் பணத்திற்காக என்ன வெல்லாமோ செய்கிறான். கொலை, கொள்ளை என ஆவிரக்கமற்ற செயல்களைச் சர்வ சாதாரணமாகச் செய்கிறான். இவர்கள் மத்தியில் தான், சிறுபிள்ளைத் தனமாகத் நடந்து கொள்ள முயல்வது சரிதானா?” என்று கூட விக்கிரமசிங்க சிந்தித்தார். “நீ தவறு செய்வதற்குச் சாதகமான காரணமாக்களைத் தேடுகிறாய்” என்று தன்னைக் கேட்பது போன்று இருந்தது அவருக்கு.

“ஸார், உங்கட பஸ் வருது” மல்காந்தி மில்

படிக்கட்டுக்களில் நின்றபடிச் சொன்னார்.

“பரவாயில்லை பஸ் போகட்டும். நான் இன்னைக்கு மாத்தளைக்குப் போய்வரத் தேவை யிருக்குது”

விக்கிரமசிங்க காரியாலயத்துக்கு பூட்டைப் போட்டு முடிவிட்டு தனது தோல்ப்பையையும் எடுத்துக் கொண்டு முற்றத்துக்கு இறங்கினார். பாதையோரத்தில் நின்றிருந்த ஆசிரிய ஆசிரியைகளை ஏற்றிக் கொண்டு பஸ் வேகமாகச் செல்வதை அவர் அப்பொழுது கவனித்தார்.

“வீட்டுக் குப் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டால் நல்லது இல்லையா ஸார்?” மல்காந்தி மில் கேட்டார்.

“இல்லை அப்படி ஏதும் வருத்தம் விளங்கேல்ல எப்படியும் நான் மாத்தளை போயாகத்தானே வேண்டும் மனிஷிக்கு மருந்துக் குளிசை வேண்ட வேண்டியிருக்கு”

“அப்படின்னா நான் போறன் ஸார்”

“நல்லது”

விக்கிரமசிங்க கால் மணி நேரத்திற்குப் பிறகு மாத்தளை பஸ் ஸில் ஏறினார். பஸ் ஸில் போவோர் எவ்ராவது பணக் குறைபாடு பற்றிக் கதைக்கிறார்களா என்பதைத் தெரிந்து கொள்வது தான் அவரது நோக்கம்.

“வங்கியில் வேலை செய்யும் கருணா ரத்னாவைச் சந்திக்க முடியுமாக இருந்தால் ரொம்ப நல்லது. கருணா ரத்னா ஊர் மனிஷன் சொந்தத் தேவைக்காகப் பேசுவது போல பேசி விசயத்தைத் தெரிந்து கொள்ளலாம். நிச்சயமாக வங்கியில் ஏற்பட்டுள்ள குறைபாட்டைச் சொல்லுவார்.” என அபிப்பிராயப்பட்டார் விக்கிரமசிங்க.

மாத்தளை மனிக்கூட்டுக்குக் கோபுரத்திற்கு அருகில் அவர் பஸ்ஸிலிருந்த இறங்கிய பொழுது மனது அமைதியடைந்திருந்தது. என்றாலும் தன்னை பல பேர் ஒரு மாதிரியாப் பார்த்துக் கொண்டிருந்தது அவரது மனதில் பயத்தை ஏற்படுத்தியது. சிலர் தமது நடையைத் தளர்த்தி விட்டுத் சற்று நின்று அவரைப் பார்த்தனர். ஓமோம் பஸ்ஸிலிருந்து இறங்கிய அவர் தான்” என்று சிலர் சொல்வதும் காதுகளில் விழுந்தது.

“ஜயோ ஸார் உங்கட வேஷ்ட்டி கழண்டு விழுப் போகுது” தனது முதுகில் தட்டி ஒருவர் சொன்னது இலோசாகக் காதுகளில் விழுந்தது. உடனே தனது உடையைக் கவனித்தார். “இன்னும் சில அடிகள் முன்னேறியிருந்தால் தனது வேஷ்ட்டி கழன்று நிலத்தில் விழுந்திருக்கும்.” என என்னினார். அவர் தனது

தோல்ப்பையைப் பாதை ஓரமாக வைத்து விட்டு வேஷ்ட்டியைச் சரி செய்து கட்டிக் கொண்டார். மனதை எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றாலும் முடியாமல்ல போனதை வேஷ்ட்டி அவிழ்ந்து கீழே விழுப் பார்த்தது உணர்த்தியது. மக்களது பார்த்தல் வேறு திசையில் திரும்பியதும் தான் தனது மனது ஊறுதலைடைந்ததை அவர் உணர்ந்தார். மறுகணம் அவர் தனது காரியாலய பேக்கை வலது கைக்கு மாற்றிக் கொண்டு வங்கியை நோக்கி நடக்கலானார்.

“ஏன் நிலத்தைப் பார்த்துக் கொண்டு எங்க புறப்பட்டீங்கள்?” யாரோ தனது எதிரில் வந்து கேட்ட போது குழம்பிப்போய்விட்டார் விக்கிரமசிங்கா. “எவ்ருக்கும் சொல்லாமே ஊரை விட்டுக் கிளம் பிப்போறது மாதிரியல்லே இருக்கு.”

“ஆ... ஆட்டே நம் மசிரிசேனயல்லே? நான் பாமளிக்குப் போறேன், கொஞ்சம் மருந்துகள் எடுக்க வேண்டும்”

“இன்றைக்குக்கென்றால் மனசில ஏதோ குழப்பமா இருக்கிறியல் போல பஸ்ஸில் இருந்து நீங்கள் இறங்கைக்கே கண்ட நான் போதாக் குறைக்கு வேஷ்ட்டி கூட கழன்று போயிருந்ததே!”

“மனிஷிக்கயீனமாகக் கிடக்கிறா”

“ஆ... அப்படியே? என்ட பெரிய பையன் ஆசுப்பத்திரியில் தான் கிடக்கிறான். நான் ஒருக்கால் அவனப் போய்ப் பார்த்துப் போட்டு வார நான்”

“ஏன்?”

“பையனுக்கு மலேரியா”

“இப்பெப்படி இருக்கிறான்?”

“கொஞ்சம் தேறல், பார்க்கப் போனால் எல் லோருக் கும் ஏதோ பிரச் சினை என் று சொல்லுங்கோ”

“அது அப்படித்தான் நாம என்ன செய்யறது?”

“இப்பெந்துப் பாடசாலையில் நீக்கிறீங்கள்?”

“கடுதெனிய பள்ளிக் கூடத் திலதான்!”

“கனகாலத்துக்குப் பிறகு சந்திச்சிருக்கிறீங்க. வாங்கோ போய் தேனீர் குடித்துப் போட்டு வருவாம்”

“தேனீரோ?”

“ஓம்”

“நான் சீக்கிரமாப் போகவும் வேணும்...?”

“தேத்தன்னி ஒன்னு குடிக்க அவ்வளவு நேரமே?”

“ம... அப்படியெண்டால் போவம்”

“நன் பர் கள் இருவரும் ஒஹாட்டல் ஒன்றுக்குள் நுழைந்தனர். அமைதியான தனித்த

ஒரித்ததைத் தெரிவு செய்து இருவரும் நெருக்கமாக அமர்ந்து கொண்டனர். பக்கத்தில் இருந்த சிப்பந்தியைப் பார்த்து இரண்டு பிளேன்டி கொண்டு வரும்படி கூறினார். சிரிசேன.

“மனிசெனுக்கு பிரச்சினைகள் வரத்தொடங்கினால் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பாருங்கோ” சிரிசேன மிகவும் கவலையோடு பேச்சை ஆரம்பித்தார்.

“ஆசுப் பத்திரியில் என்ட மகனுக்குப் பக்கத்திலேயே ஒரு பையன் படுத்துக்கிடக்கிறான். அவனுக்கு மூனை மலேரியாவாம். நிலைமை அவ்வளவு சரியில்ல, அது போக அவனின்ட அப்பாவுக்கும் பெரும் பிரச்சினையாம்”

“அது என்ன?”

“பையனோட அப்பா வங்கியில் வேலையாம். இன்னைக்கு வாத்திமாரின் சம்பள நாளாம். பணம் கொடுக்கிறப்போ தவறுதலாக யாருக்கோ ஆயிரம் ரூபாவக் கூடுதலாகக் கொடுத்துப் போட்டாராம். அது பிரச்சினையாகி அவரின்ற உத்தியோகமும் தட்டுப்படும் போலக்கிடக்குதாம்” சிரிசேன அப்படிச் சொன்னதும் விக்கிரமசிங்கவின் விழிகள் பிதுங்கி முகம் விகாரமடைந்தது. வரண்டு வரும் உதடுகளை ஒருமுறை தனது நாக்கால்த் தடவி நினைத்துக் கொண்டாலும் உடம்பு வியர்க்கத் தொடங்கியது.

“எந்த ஸ்கூலுக்குக் கூடுதலாகக் கொடுத்தது என்டு ஒன்றும் தெரியவியா?”

“எந்த ஸ்கூல் என்டு சொல்ல முடியாதாம்”

“சிரிசேனாவுக்கு இது எப்படித் தெரியும்?”

என்ட மருமோள் வங்கியிலதான் உத்தியோகம் பார்க்கிறா. என்ட பிள்ளையைப் பார்க்க என்னோட தான் வந்தவ. அவர் சொல்லித்தான் அறிஞர்சனான்.”

“இனி எந்த ஸ்கூல் என்டு தெரியாம என்ன செய்யறது?”

“ஓம்... செக்கில குறிச்சிருக்கிற தொகையும், கொடுக்கப்பட்ட தொகையும் சரியாத் தான் காணப்படுதாம்.”

“அப்படியானால் என்னுறபோது ஏற்பட்ட பிழையாத்தான் இருக்கும்”

“அப்படித்தான்”

“அவர் எப்படியும் பணத்தை திருப்பிக் கட்ட வேண்டி வருமாம் இல்லேன்னா உத்தியோகம் பறிபோயிடுமாம். மற்றியும் அவர் உத்தியோகம் இல்லாமல் இருந்தவராம்”

“அது என்ன செய்து?”

“என்றைக் செய்து”

சிப்பந்தி கொண்டு வந்து தந்த தேனீரை விக்கிரமசிங்க ஒரே மிடரில் ஓரேயடியாக வாயில் ஊற்றிக் கொண்டது சிரிசேனவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரிடம் தீவிரென ஏற்பட்ட மாற்றத்தை

சிரிசேனவால் உணர்ந்து கொள்ள முடியாமல்ப் போனாலும் ஏதோ ஒரு குழப்பத்தில் அவர் இருக்கிறார் என்பது மாத்திரம் புரிந்து என்றாலும் மாதக்கணக்காக மதனவிக்குச் சுகயீனம் ஏற்பட்டிருப்பதால் குழப்பிப் போயிருக்கிறார் என்றுதான் சிரிசேன நினைத்துக் கொண்டார்.

தேனீர் குடித்து விட்டு விக்கிரமசிங்க எழுந்து நிற்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக கீழே விழப்போனார். நன்பன் அவரைத் தாங்கிக் கொண்டிராவிட்டால் கதிரையையும் புரட்சிக் கொண்டு கீழே விழுந்து காயம் ஏற்பட்டிருக்கும்.

“இன்னைக்கு உங்களுக்கு சரியில்லைபோல் தெரியுது. மனிதனுக்கு கஷ்ட துன்பம் வருவது சகஜம்தான் நீங்கள் ஒன்றையும் பத்தி யோசிக்காதே யுங்கோ” என்று கூறிய வண்ணம் சிரிசேன விக்கிரம சிங்கவின் காரியாலய பேக்கை எடுத்து அவரது கைகளில் கொடுக்கும் போது “பார்த்துப் போங்கோ” என்றார்.

இருவரும் விடை பெற்றுக் கொண்டதும் விக்கிரமசிங்க நேரே வங்கி வாசலில் போய் நின்றார்.

“ஏன் என்ன விசேயம்?” வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர் கேட்டார்.

“எனக்கு உள்ளே போகணும்”

“இப்போ வங்கிநேரம் முடிஞ்சிட்டே”

“தெரியும் மனேஜரைச் சந்திக்க வேண்டும்”

“அப்படியா? எங்களுக்கு காரணத்தைச் சொன்ன மனேஜரிடம் சொல்லலாம். அவர் சரி என்றால் உள்ளே விடுறோம்”

இன்டைக்கெண்டால் வெளியில் இருந்து எவரையும் உள்ளே விடவேண்டாமல்லு சொல்லி யிருக்காங்க. அங்கிருந்த மற்ற ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தர் சொன்னார்.

விக்கிரமசிங்க சிறிது நேரம் வங்கி முற்றத்தில் நின்றிருந்த செரி மரத்தை நோக்கிய வண்ணம் இருந்தார்.

“அப்படியானால் மனேஜரிடம் சொல்லுங்கள் வங்கியில் இருந்து ஆயிரம் ரூபாவைக் கூடுதலாகக் கொடுத்த பாடசாலை அதிபர் வந்திருக்கிறார் அவரைச் சந்திக்க வேண்டும் என்று” என்றார் விக்கிரம சிங்க. அந்தப் பாதுகாப்பு உத்தியோகத்தர் இருவருமே அவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

மறுகணம் “வாருங்கள் ஸார்” என்று சொன்ன வண்ணம் பாதுகாப்பு உத்தியோகத்தரில் ஒருவர் கேட்டைத் திறந்து கொடுத்தார்.

“பேக்கைப் பார்க்க வேண்டுமா?”

“வேண்டாம் வாருங்கள் என்னுடன்”

விக்கிரமசிங்க அந்தப் பாதுகாப்பு உத்தியோகத்தருடன் வங்கியின் உள்ளே நுழைந்தார்.

ஈரத்தின் வசீகரம்

சுவரு வெவ்த்து

ஈரானிய சினிமா

தமிழ் சினிமா தனது மரபுவழிப்பட்ட செல்நெறி களைப் பாதுகாத்தவாகே பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆஸ்காங்கே முளைவிடும் யதார்த்த தள பரிசோதனை முயற்சிகளை வணகிச் சினிமாவின் “வில்வரூப” வெற்றி அடியோடு நொருக்கி விடுகிறது. ஈரானிய சினிமாவிலோ எழில் மிகு படைப்புகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. சில கருத்துக்கள் மக்கள் மத்தியில் ஊட்டுருவுவதை தனிக்கை செய்வது உண்ணத்தான்து என்று பிளேட்டோ, மாக்கிய வல்லி முதலியோர் கூறியுள்ளனர். ஆனால் கருத்துலகில் கட்டுப்பாடுகள் தகர்க்கப்பட வேண்டுமென அரிச் டோட்டில், ஜோன் டேயி போன்றோர் வாதிட்டுள்ளனர். ஈரானின் தனிக்கைச் சட்டமே படைப்புரிமைக்கு முற்றிலும் எதிரானது. ஆக்க கர்த்தாவின் சுதந்திரத்தைக் காவு கொள்ளும் இத்தகைய சட்டமே ஈரானில் மாற்று சினிமாவுக்கான கூழலையும் கட்டமைத்துள்ளது. தமிழ் சினிமாவின் மைய நீரோட்டமான “காதல்” ஈரானிய படிமங்களுக்கு மறுதலிக்கப்பட்டதால் இயக்குனர்கள் மாறுபட்ட கதைக்களாங்களை நாடி நகர்ந்தனர். தொழில் நுட்ப அறிவின் மேம்பாடு அற்புதமான படைப்புக்களை தந்துவிட முடியாது. கூர்மையான சமூக தரிசனமும் கலை குறித்த ஆழமான புரிதலுமே தரமான ஆக்கங்களை உருவாக்கும் உரைகற்கள்! மலினப்படாத மனித உளப்பாங்குகளை ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி (magid Magidi) சிறுவர் மைய சினிமாக்களில் இனம் காட்டி வருகிறார். அவரின் உள்ளது படைப்பான children of Heaven குழந்தை உலகினுள் நுழையும் அனுமதிச் சீட்டை அதிக பட்ச வல்லமையோடு வழங்கும் சாத்தியப் பாட்டைக் கொண்டமைந்துள்ளது.

கீழிந்த ரோல் நிறமான பாதனையை (Shoo) தைக்கும் காட்சியோடு படம் கூரம் பிக்கிள்கிறது. தைக்கப்பட்ட தனது தங்கையின் பாதனைகளை வாங்கி கறுப்புநிற நெகிழ்வுப் பை ஒன்றில் வைத்துக் கொண்டு



சிறுவனான அவி (Amir Farrok Hashemian) காய்கறிக் கடைக்கு செல்கிறான். மரப்பெட்டிகளுக்கு அருகே பையை வைத்துவிட்டு உருளைக்கிழங்கினை தேர்ந் தெடுக்கும் நேரத்தில், பழைய பொருட்களை எடுத்துச் செல்லும் தள்ளு வண்டிக்காரன் கடையிலுள்ள கழிவுப் பொருட்களோடு பாதனைப் பொதியினையும் எடுத்துச் சென்று விடுகிறான். வைத்த இடத்திலே “shoo” இல்லாமையால் அதிர்ந்த அவி, மரப்பெட்டிகளின் இடுக்குகளில் பரிசோதிக்க மரக்கறிகள் கீழே விழுந்து சிதறுகின்றன. கடைக்காரன் கோபமற்று விரட்டி விடுகிறான் அவி வீட்டுக்கு வந்து தங்கை சாராவிடம் (“Bahare sediqi”) நிகழ்ந்தவற்றைக் கூறுகின்றான். சாரா அழுகிறான். அலியின் தந்தை (Ruzanaghi) பள்ளி வாசலில் பரிமாறப்படும் தேநீருக்கான கற்கண்டுகளை உடைப்பதோடு, பிரர் வீடுகளில் சென்று செடிகளுக்கு மருந்தும் அடித்துக் கொடுக்கின்றார். தயார் (Fereshte sarabandi) நோய் வாய்ப்பட்டு இருக்கிறார். குடும்பம் வறுமையில் சிக்கி தவிக்கிறது. இந்நிலையில் பாதனை தொலைந்தை பெற்றோரிடம் இருந்து மறைத்து விடவே அவி விரும்புகின்றான். அவியின் பாதனையை சாரா அணிந்து கொண்டு பள்ளிக்குப்போய், பள்ளி முழுந்தவன் துரிதமாகக் கொண்டு வந்து அவியிடம் ஒப்படைப்பது என்னும் முடிவுக்கு வருகின்றனர்.

ஈரானில் சிறுமியருக்கு காலையிலும், சிறுவர்களுக்கு மதியத்திலும் பாடசாலை நடை பெறுகிறது. பள்ளி முடிய அவஸ்தையோடு வேகமாக ஓடி வந்து அண்ணனிடம் பாதனையைக் கொடுக்க அவி அவசரமாக அணிந்து கொண்டு சந்று தாமதமாகவே பள்ளிக்கு செல்கின்றான். பள்ளி முதல்வரால் தாமத வருகை அவதானிக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளாகும் தருணத்தில் ஆசிரியரால் காப்பாற்றப்படுகிறான்.

அவியின் பள்ளியில் ஓட்ட நிகழ்வொன்றுக் கால் தகுதிச்சுற்றுநடைபெறுகிறது. எனினும் அவி

அக்கறை கொள்ளாது இருக்கிறான். தகுதிச்சுற்று முடிந்த பின்னர் பரிசுப் பட்டியல் குறித்த விபரம் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்படுகிறது. மூன்றாவது பரிசு ஒரு சோடி "shoes"! விளையாட்டுப் பொறுப்பாசிரியரிடம் சென்று அடம்பித்து, அழுது, தன்னம்பிக்கையினை வெளிப்படுத்தி அனுமதி பெறுகிறான். தங்கையிடம் மகிழ்ச்சியான செய்தியை பரிமாறிக் கொள்கிறான்.

போட்டி நிகழ்கிறது. நூற்றுக்கணக்கான சிறுவர்கள் ஓடுகின்றனர். மூன்றாம் இடத்தினை இலக்கு வைத்து அலி ஓடுகிறான். மூன்னிலையில் வேகமாக ஓடும் தருணத்தில், தங்கையின் நினைவு வர தாமதித் து இருசிறுவர்களை முந்திச் செல்ல அனுமதிக் கிறான். எனினும் மூன்றாம் இடத்தைத்தக்க வைக்க முயன்றபோது அருகிலே ஓடும் சிறுவனின் செயற் பாட்டால் விழுந்து விடுகிறான். எனினும் எழுந்து உத்தேவேகம் கொண்டு ஓடி எல்லையைத் தொடுகிறான். "மூன்றாவதாக வந்து விட்டேனா?" என்று கேட்கும் போது, பள்ளி முதல்வர் அவனை அணைத்து

"முதலாவதாகவே வந்து விட்டாய்" என்கிறார். அதிர்ச்சியில் உறைந்து கலங்குகிறான். புன்னைகை இழுந்து வெற்றியின் முரண் இயக்கத்தால் துவன்டு கண்ணீர் சிந்துகின்றான்.

அலியைப் புன்னைகையோடு வரவேற்கும் சாரா, உடல் மொழியைப் பரிந்து பரிசு கிடைக்காமையை உய்த்தறிகிறான். வீட்டினுள் மழலையின் அழுகால் கேட்க அவ்விடத்தை விட்டு அகல்கிறான். அலி பாதணியைக் கழற்றி ஏறிந்து, சிவந்த தழும்புகள் விரவிய பாதங்களை நீர்த்தொட்டியுள் வைத்தபடி அமர்கிறான். தங்கநிற மீன்கள் அலியின் பாதத்தை முத்தமிட படம் நிறைவடைகிறது.

Children of heaven படத்தின் ஒவ்வொரு சட்டகத்தினும் ஈரம் சுவரியுள்ளது. நெஞ்சின் ஈரமும், நீரின் ஈரமும் அத்வைதமானபடைப்பாக அமைந்துள்ளது. நீர்மை படம் நெடுகிலும் தொடர்ந்து பயணிப் பதை அவதானிக்க முடிகிறது. அன்பின் ஸ்பரிச்த்தை, மனித நேயத்தின் பெறுமதியை படம் அழகாக வெளிப்படுத்துகிறது. அதீத அன்மைக்காட்சியில் (Extreme Close up) "shoes" ஏற்கும் பாத்திர வகிபாகம் தனித்துவமானது. சுவர்க்காரக்குமிழிகளை ஊதுகின்ற குதுகலம், பரீட்சையை துரிதமாக முடிக்கும் முகாந்திரம், பயிற்சிக் கொப்பியில் எழுதி உரையாடும் குழந்தை உலகம், துயினும் செல்வந்த வீட்டுச் சிறுவனுக்கு அருகிலே பொம்மை வைக்கும் பக்குவம் என அனைத்துமே அற்புதமாக பதிலாகியுள்ளன.

அன்னனிடம் பென்சிலைப் பெறும் தருணத்தில் சராவின் விரல்களின் நூண்கைவு மொழி உன்னத மானது, வாய்க்காலில் தவற விடும் பாதனியை சாரா எடுக்க முயலும் எத்தனிப்பும் Hassa Hassandoost அக்காட்சியில் செய்து இருக்கும் படத்தொகுப்பும் keivan Jahan shahi வழங்கும் மக்துவமான இசையும் அபாரம்.

Parviz Malekzaade செய்திருக்கும் எனிமையான ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. ரெஹ்ரான் (Tehran) நகரின் குறுகலான தெருக்களையும், இறுதிக்காட்சியில் அலி அமர்ந்திருக்கும் நீர்த்



தொட்டியையும் High Angle இல் காட்டி உள்ள விதமும், ஓட்டப்போட்டியின் முடிவுத் தருணத்தில் அலியின் Point of view இல் காட்சிப்படுத்தப்படும் பாதையும் எனிமையின் வலிமைக்கு எடுத்துக் காட்டுக்களாகும்.

சாராவின் பள்ளியில் நிகழும் காலை ஒன்று கூடலின் போது ரோஜா(Nafise Jafar Mohammadi) என்ற சிறுமியின் பாதத்தில் சாரா தனது பாதனியைக் காண்கிறாள். அவள் வீட்டினை அடையாளம் கண்ட பின், ரோஜாவின் தந்தை விழிப்புலன் அற்றவர் என்பதை அறிந்து அலியும் சாராவும் கன்றத மொளன மும் சோகமும் குடி கொண்டு திரும்பி விடுகின்றனர். அக்காட்சி தொற்ற வைக்கும் மன விரிவு அலாதி யானது. குழந்தைகளின் இயல்பான நடிப்பு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. விழுமியப் பண்புகளின் உச்சத்தை களங்கமற்ற குழந்தை உலகின் ஊடாக இயக்குளர் வெளிக்கொணர்ந்துள்ளன.

சாரா தவற விட்ட பேளாவை ரோஜா மீள ஒப்படைக்கும் போது, சாரா தனது பாதனிகளை அணிந்துள்ள ரோஜாவின் பாதங்களைப் பார்க்கிறாள். காட்சி ஊடகத்தின் வீரியத்தை, சினிமா மொழிக்கான நூண் சாத்தியங்களை இயக்குனர் மஜித் மஜிதி வெகு லாவகமாக கையாளும் மேதமை வியக்க வைக்கிறது. ஈரத்தின் வசீரத்தோடு நகரும் இவ் ஈரானிய சினிமா குழந்தை உளவியற் கூறுகளை பிசிரற்ற தன்மையோடு வெளிப்படுத்தி நேர்த்தியான கலானுபவப் படைப்பாக திகழ்கிறது.

நிலைத்து நிற்கும் சமாதானத்திற்கும் விடுதலைக்கும் பண்ணிலைச் சிந்தனைகள்

அடிப்படையானவை

துரை.கெளரிஸ்வரன்

நாம் வாழும் இந்த உலகத்தின் வரலாற்றினைப் பற்றி ஆராயும் போது உலகில் வாழும் மனித குலம் சுதந் திரிமான வாழ் வியலுக் காக போராட்சி கொண்டிருப்பதே உலக வரலாறாக இருந்து வருவதனை அறிந்து கொள்ள முடிகிறது.

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு விதத்தில் ஒடுக்கப்படுபவராகவும், அறிந்தோ அறியாமலோ இன்னொருவரை ஒடுக்குபவராகவும் வாழ் நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கின்றோம். ஒடுக்குமுறை என்பது எம்மால் உணரப்படாது இருக்கும் வரை ஒரு தற்காலிக அமைதி நிலைவுதையும் அது உணரப்படும் போது அமைதியும் சமாதானமும் அற்றுப் போவதையும் அனுபவத்தில் உணர்ந்து வருகின்றோம்.

ஒடுக்குமுறை இருக்கும் வரை மனித வாழ்வு மகிழ்வானதாக இருக்க முடியாது. இதனாலேயே மகிழ்வான வாழ்வுக்கு என்ன செய்யலாம் எனச் சிந்தித்தவர்கள் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க முற்பட்டார்கள். உலக வரலாற்றில் ஒடுக்கு முறைகளுக்கு எதிராகப் பல்வேறு கொள்கைகளும், கோட்பாடுகளும் உருவாக்கப்பட்டுள்ளன, இக்கொள்கை களும் கோட்பாடுகளும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களாக வாழும் பெற்று நிறுவனத் தன்மை களுடன் முன்னெடுக்கப்பட்ட சூழில் அவை இன்னொரு விதத்தில் ஒடுக்குகின்ற பண்புகள் கொண்டவையாக பரிணாமம் பெற்றுள்ள கசப்பான வரலாற்றினையும் நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

அதாவது ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் பல அதன் பயணத்தில் ஒடுக்குமுறைத் தன்மைகளுடன் சீரழிந்து போன வரலாறுகள் நிறையவே உள்ளன. உதாரணமாக உலகம் பற்றிய விளக்கமாகவன்றி உலகத்தையே மாற்றியமைக்கும் விதத்தில் புரட்சிகரக் கோட்பாடாக உருவாக்கம் பெற்ற பாட்டாளி மக்களின் வர்க்க விடுதலையுடன் உலக மக்களின் விடுதலையினை வலியுறுத்திய மாற்களிய சித்தாந்தம், சோஸ்லிஸ பொதுவட்டமைவாதச் செயல்

முறைப்பிரயோகத்தின் போது தேசிய முதலாளித்துவ ஒடுக்குமுறை அரசுகளாகவும், சர்வாதிகாரத் தலைமைகளாகவும் மாறிய வரலாற்றினை நாங்கள் கடந்த நூற்றாண்டின் கலைசிப் பகுதியில் அனுபவ ரீதியாகப் படித்தறிந்துள்ளோம்.

இவ்வாறு ஒடுக்கு முறைகளுக்கு எதிராகத் தொடர்க்கி இறுதியில் ஒடுக்கு முறையாகவே மாறி மாறிப் போராட்டங்கள் சுழன்று கொண்டிருக்கும் வரலாற்றிற்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறியும் சிந்தனை உலகம் பூராகவும் விடுதலைச் சிந்தனையாளர்களிடையே எழுந்து கொண்டேயிருக்கின்றன. இது தொடர்பாக பல வாதப் பிரதிவாதங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இப்பின்புலத்தில் உலக மக்களின் விடுதலைக் கான போராட்டங்கள் எல்லாம் அதன் பயணத்தில் மாறி மாறி ஒடுக்குமுறைத் தன்மைகளைப் பெற்றுச் சுழல்வதற்கான அச்சாணியாக அது ஆண் மையப்பட்டதாக இருந்து வரும் வரலாறு சுடிக்காட்டப்படுகின்றது. அதாவது உலக வரலாற்றில் மனித ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சிந்தனைகளும், கொள்கைகளும். போராட்டங்களும் மனிதனின் விடுதலையைப் பிரதானப் படுத்தி மனிதனாலேயே (ஆண்களால் மட்டும்) தீர்மானிக்கப்பட்டவையாக, முன்னெடுக்கப்பட்டவையாக இருப்பது இதற்கான அடிப்படைக் காரணமாகவள்ளது.

ஒடுக்கு முறைகளுக்கு எதிரான ஆண்களின் சிந்தனைகள் பெண்களைக் கணக்கெடுக்காதன வாகவும். ஆண் ஆதிக்க நிலைப்பட்டவையாகவுமே இருந்து வருகின்றன. பெண்களின் சிந்தனைகள். என்னாங்கள் என்பன கணக்கெடுக்கப்படாமலேயே ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கொள்கைகளும் கோட்பாடுகளும் பிரயோகத்திற்குக் கொண்டு வரப்பட்டன. இதனாலேயே அவை இறுதியில் மற்றொரு புதிய ஒடுக்கு முறையாக மாற்றமடைந்தன என வரலாறு எமக்குப் பாடம் புகட்டி நிற்கின்றது.

இத்தகைய வரலாற்றுப் பட்டறிவின் பின்னணி யிலேயே இன்று மனித குலத்தின் விடுதலை பற்றிய சிந்தனைகள், செயற் பாடுகள் அனைத்திலும் பெண் னிலைச் சிந்தனைகள் உள் வாங்கப் பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

அதாவது மிகவும் அடி நிலையில் ஒடுக்கப் படும் பெண்கள் கூறி நீங்கும் உண்மையான விடுதலை என்பது ஒரே நேரத்தில் பல்வேறு ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுதலை பெறும் வழிகளாக அமைந்திருக்கும். இதனால் இது இன்னொரு ஒடுக்குமுறையாக மாறுமாட்டாது என்பதும் உணர்த்தப்படுகின்றது.

மிகவும் தாழ்ந்த மட்டத்தில் ஒடுக்கப்படும் பெண்கள் கூறும் உண்மையான விடுதலை என்பது தான் வாழும் கூழல், அதில் வாழும் உயிரினாங்கள், தனதும் தனது குடும்பத்தினும் நல் வாழ்வு, தனது ஊரவரின் நல் வாழ்வு, தனது நாட்டின் வாழ்வு....எனச் சகலருக்குமான சுதந் திரி விடுதலையினை வலியுறுத்துவதாக அமைந்திருக்கும். இத்துடன் ஒவ்வொரு உயிர்களதும் பெறுமதியினை உண்மைகாக மதிப்பதாகவும், நிலைத்து நிற்கும் சுயசார்பான பொருளாதார விடுதலையினை செயற்படுத்த முனைவதாகவும் அமைந்துள்ளது.

ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் என்பது வன்முறைகளை அடியோடு வெறுப்பதாகவும்,

ஒடுக்கும் தரப்பையும் மனிதராக மதிப்பதாகவும் இடம்பெற வேண்டும் என்கூறுவதுடன், பேச்சு வார்த்தைகள், தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மூலம் ஆக்கபூர்வமான தீர்வுகளைத் தேட வேண்டும் என வலியுறுத்துகின்றது. குரிப்பாக சமாதானமும் விடுதலையும் வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்பதைக் கண்டிப்பாக வலியுறுத்துகின்றது. எனவே இந்த உலகத்தில் மனித குலம் விடுதலையடைந்து மகிழ்வாக வாழ்வதற்கான வழிமுறைகளைக் கண்டிரி தல் என்பது பெண்னிலைவாதச் சிந்தனைகளை உள்வாங்குவதனுடாகவே இடம்பெற முடியும்.

உண்மையான பெண்னிலைச் சிந்தனை கலைக் கவனத்திற் கொள்ளாத எந்தவொரு ஒடுக்கு முறைக்கு எதிரான சிந்தனைகளும், போராட்டங்களும் வரலாற்றில் இன்னொரு ஒடுக்கு முறையாகவே போய் முடியும்.

ஆகவே இந்த உலகத்தில் நிலைத்து நிற்கும் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கும் நிலைத்து நிற்கும் விடுதலையினை உருவாக்குவதற்கும் நாம் எல்லோரும் பெண்னிலைவாதச் சிந்தனைகளை உள்வாங்கி செயற் பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

நீவந்தேவதைகள்

மேகத்தின் ஸ்கலிதத்தை எதிர்பார்த்த,
குளங்கள்,
வரண்டு கிடக்கும்

விரகதாபத்து ஏ ஏங்கும்
தாமரைகள்
வாடிச் சோரும்.
மீனுக்காப் காத்திருக்கும்
கொக்குகள்
பழுக்களை இரையாக்கும்.

சூடல் விரும்பாத
மேகங்கள்
பத்தும் பலவுமாய் உடைவுபடும்.

இரவுத் தேவதைகளின்
குளிரணைப்பில்
இளதீலை மட்டும்
குளிர்மை தரும்

- வே.ஐ.வரதராஜன்



எப்படி?

ஏங்கள் மனை குடிசைகள்
நாங்கள் படித்த கூரை இல்லாக கூடக்கள்
ஏங்களுடைய குழிகள் விழுந்த குருட்டு வீதிகள்
தலை கருகிய பணமரங்களிலிருந்து
நாங்கள் சிறைப்பிடித்த கூண்டுக் கிளிகள்
உங்கள் காகிதக் கப்பல்கள் ஒடிய ஒடுக்கரைகள்
மணல் வீடு கட்டிய கடலோரங்கள்
முட்புதர்களிற்குள் எழுந்த கறையான் புற்றினுள்
சோடியாகவே ஆடும் நாகக் கூட்டங்கள்
தெருக்களையே சொந்தமாக்கி
நடுத்தியின் நீசப்பத்தில் ஊளையிடும்
காதல் தெரு நாய்கள்
ஏங்களுடைய காதலிகள்
நாங்கள் பிரித்த போது அவர்களின் சுத்தலீல்
தூயிய வாசமுள்ள வாடா மலர்கள்
உங்களின் கனவுகள் எல்லாம் எப்படி அங்கு?

இகு; நெஞ்சில் ஏந்திய வடுக்களினுடாக
கசியும் செங்குருதியுடனும்
போராடிக் கொண்டிருக்கிறோம்!
ஏங்களில் பாதிப்பேர் போய் விட்டார்கள்.

- ராதா

விஷவரூபம்



தயாரித்து முடித்த நாள் முதலாய் திரை யிடப்பட முடியாமல் சர்ச்சைக்குள்ளாகி இழுபறிப்பட்டுக் கொண்டிருந்தது ஒரு பிரபல்யமான தெள்னிந்தியத் தமிழ் திரைப்படம். பின்பு அது தடைக்களையெல்லாம் மீறி ஒருவழியாக தலைநகரின் திரைகளுக்கு வந்திருந்தபோது அதனைப் பார்ப்பதற்காக தலைநகருக்குச் சென்றுவரத் தீர்மானித்தேன்.

விஷம்போல ஏறிச்செல்லும் விலைவாசிக்கும் இன்றிருக்கும் வாழ்க்கைச் செலவுக்கும் மத்தியில் என்னைப் போன்ற ஓர் அரசனைழியன் தலைநகருக்குச் சென்றுவருவது என்பது அதுவும் ஒரு திரைப்படத்தைப் பார்த்து ரசிப்பதற்காக பணம் செலவழித்து ஏற்தாழ இருநூற்று ஜம்பது கிலோமீற்றர் தூரம் பயணம் செய்து திரும்புவது என்பதை லாம் நிச்சயம் மிகை முயற்சிதான்.

ஆனாலும் குறித்த திரைப்படம், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்திகளிலே ஏற்படுத்திய பரப்புகளாலும் இணையத்தளங்களிலே அது தொடர்பாக நீண்டு கொண்டே போன இழுபறி விவாதங்களாலும் உருவாகிய “அப்படி என்னதான் அதிலே இருக்கின்றது..?” என்ற சுவாரசியம் என்னைத் தின்று துளைத்தது. அந்த சுவாரசியம்தான் அடுத்தமாத பட்ஜட்பற்றிய அபாய உணர்வுகளையெல்லாம் தற்காலிகமாக ஒத்திப்போட்டு கொழும்புக்குச் சென்று உயர்ந்த தொழிலுட்பத்தரத்துடன் அந்த படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்று என்னைத் தூண்டியிருக்க வேண்டும்.

“படம் பார்க்க கொழும்பு செல்கின்றேன்” என்று யாராவது கேட்டால் சொல்ல முடியுமா? அப்படிக் கூறினால் எனது அலுவலகத்திலும் அயலிலும் வாழும் மத்தியத்துறை வர்க்க சுகமனித்ரகளால் அதைத்தாங்கிக் கொள்வதற்குத்தான் முடியுமா என்ன? குறைந்தபட்சம் ஆதர்ச நாயகர்களுக்கு ஆளுயர கட்ட-அவுட் வைத்து பாலாபிழேகம் புரிகின்ற தமிழ்நாட்டு சினிமாப் பைத் தியங்களோடு என்னையும் இணைத்து

கிச்கிசுத்துப் பழிவாங்கி விடுவார்கள். அதற்காகவே வேறு ஏதாவது ஒரு பொருத்தமான காரணம் தேடினேன். என்ன செய்யலாம் என்று முனையைக் கசக்கியபோதுதான் சட்டென அது ஞாபகம் வந்து என்வயிற்றில் மைலோ வார்த்தது.

இப்போது மனதை உறுத்திக்கொண்டிருந்த குற்றவனார்வ ஓரளவு தணிந்திருந்தது. அன்றைய தினம் கொழும்பு புறப்படும் இரவுத்தபால் ரயில்வண்டிக்குரிய ஒரு சோடி புகையிரத ஆனைச் சீட்டுக் களை அலுவலகத்தில் எழுதிப் பெற்றுக்கொண்டு மாஸ்லயில் வீடு திரும்பினேன்.

ஓஓ

“என்ன திடீரன்று... சொல்லவேயில்லையே நீங்க?”

கையிலே சமையல் கரண்டியுடன் அதிர்ச்சி காண் பித்த மனனவிக்கு காரணத்தை எப்படிச் சொல்லுதென்று புரியாமல் விழித்தேன்.

“அது வந்து.. இந்த ஈடுபோக்கில் ஊழியர் சேமலாப நிதி தெரியுமா.. ஆது விஷயமா..”

“சரி, அந்தப்படத்தைப்போய் பார்த்திட்டு வாங்க! ஆனா நிறையக் செலவழிச்சிராதீங்க.. கரண்டுக்கும் ரெட் பில் வந்திருக்குது.. உங்க உடுப்ப ஏதும் கழுவறதெண்டால் பளாஸ்டிக் பக்கட்டில் எடுத்துப்போடுங்க?” என்றுவிட்டு சமையலறைக்குள் புகுந்துவிட்டாள் அவள்.

அவளுக்கு ஈடுபோக்கில் பற்றித் தெரியாத போனாலும் சர்ச்சைக்குரிய திரைப்படம் பற்றிய செய்திகளை விடாமல் நான் வாசிப்பதையும் அலுவலக நண்பர்களுடன் நேரிலும் போனிலும் முழுமுச்சாச் விவாதிப்பதையும் நன்கறிந்திருந்தாள்.

“என்ன யோசிக்கிறீங்க... ட்ரெயின் வோரண்ட்லதானே போறீங்க..?”

“ஓ மேமா.. நானைக் கு காலையில் விலாளியை என்ன செய்யிற்று?”

“அவனா நான் பஸ்ஸ கூட்டிக் கொண்டு போய் டியூன்னுக்கு விடுறன். நீங்க ஞாயிற்றுக்கிழமை விடிய வந்திடுவீங்கதானே..?”

“பின்னே..? அங்கேயே குடியிருக்கிறதுக்கா போரேன்.. திங்கள் ஓயில்ல ஓட்ட வேற இருக்கு”

000

திருகோணமலை ரயில் நிலையத்தில் போய் நான் இறங்கியபோது ரயில் புறப்படுவதற்கு இன்னும் முக்கால் மணி நேரமிருந்தது. நான் எதிலுமே சுற்று முன்ஜாக்கிரதை முத்தன்ணாதான். கடைசிநேரத்தில் அல்லாடுவதெல்லாம் அறவே பிடிப்பதில்லை.

இரண்டாம் வகுப்பு டிக்கட் கவன்டரில் இருந்தவரிடம் ஆணைச்சீட்டை நீட்டினேன்.

“இதுல சௌனா பேயிலிருந்து புறப்படுறதா எழுதப்பட்டிருக்கே.. மறந்துபோய் இங்க வந்திட்டங்களோ..?” என்று சிரித்தபாடி அதைத் திருப்பித் தந்தார் அந்த கவன்டர் களார்க். திருகோணமலை நகருக்கு அடுத்த ரயில் நிலையமான சீனக்குடாவிலிருந்து புறப்படும் விதமாக ஆணைச்சீட்டை எழுதி வந்தது அப்போதுதான் நினைவுக்கு வந்தது.

“பரவாயில்லை, ஒரு டிக்கட் எடுத்து இதே ட்ரெயின்லைசனாபே போக்க. அங்க ஒரு பத்து நிமிலைம் நிக்கும். அங்கிருந்து உங்க வொறன்டை பாவியுங்க..” என்றபடி தந்தார் அவர் புன்னகை மாறாமல்.

புகையிரத மேடைக்கு நான் இறங்கியபோது தண்டவாள ஸ்லீப்பர் கட்டைகளுக்குப் புதிதாக அடித்திருந்த ஓயில் நாற்றம் நாசியைத் தாக்கியது. மேடையின் இடதுபறுமாக சுற்றுத்துராத்திலே இருளான இடத்தில் ரயில் எஞ்சின் இரைந்தபடி நின்றிருக்க பயணிகள் பெட்டிகள் கூட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தது. ஒருசோடி உடுப்பு ஒரு டயறியுடன் முதுகிலே தொங்கிய நூல்பை மற்றும் ஒரு கையில் மனைவி கட்டித்தந்த இரவச்சாப்பாட்டுப் பார்சல் சகிதம் பயணிகள் பெட்டி ஒன்றிற்குள் ஏறி இரண்டாம் வகுப்பு இருக்கை களைத் தேடி ரயில் பெட்டிகளுக்கேயுரிய நாற்பது வோட் மங்கலான வெளிச்சுத்தில் நடந்தேன்.

இரண்டாம் வகுப்புப் பெட்டி என்பதால் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் யன்னலோர இருக்கை தேடி அமர்ந்திருந்தார்கள். தெரிந்த முகமாக யாருமே தென்படவில்லை. இரவுநேரப் பயணமே யானாலும் எனக்கு ஓடும் ரயிலில் தூக்கம் வருவதில்லை. தெரிந்தவர்களும் இல்லையென்றால் இரவு முழுவதும் கொட்டக்கொட்ட விழித்தபடி சிந்தனைகளின் இறுக்கத்தில் உழன்று கொண்டுதான் இருக்கவேண்டும். “ஓசே! வாசிப்பதற்கு புத்தகம் ஏதாவது கொண்டு வந்திருக்கலாம்” என்று உள்ளநர நொந்து கொண்டிருந்த போது யாரோ “உஷ்டி....ஷ்டி!” என்று கூப்பிட்டார்கள்.

“என்னடா வாசதேவா, யாரை ஏத்திவிட வந்த

நீ...?”

பழகிய குரல் கேட்டு நியிர்ந்தபோது வெளியே புகையிரத மேடையில் சிரித்தபடி நின்றிருந்தான் சலீம். அவன் என்னுடைய பழைய நண்பன். மிகவும் ஜாலியான பேர்வழி. ஒருகாலத்தில் இருவரும் திருகோணமலை தபால் அலுவலகத்தில் அமைய ஊழியர்களாக ஒன்றாக வேலை பார்த்த வர்கள். அதிலிருந்து கொண்டே இருவரும் ஆசிரியர் களையும் எழுதுவினைகுர்களையும் தெரிவு செய்வ தற்குரிய ஓர் ஆங்கிலப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயின்றவர்கள். நான் பிரதேச அலுவலகத்தில் களார்க் கூவிட அவன் ஆங்கில ஆசிரியராகி இப்போது சுற்றியல் கிராமப் பாடசாலை ஒன்றிலே கற்பிக்கின்றான். அவன் மனைவி ரயில்வேயில் களார்க்காக இருப்பதால் இந்தப் புகையிரத நிலையத்திற்கு மிக அருகிலுள்ள ரயில்வே விடுதி ஒன்றில்தான் இருக்கின்றான்.

“ஏன்டா என்னையெல்லாம் பார்த்தா பிரயாணஞ் செய்ய வந்தவன் மாதிரி தெரியாதோ..?” என்று மடக்கினேன் அவனைச் சந்தித்த குதாகலத்துடன்.

“அட! நீ கொழும்புக்குப் போறியா..? யா அல்லாஹு, வாசதேவன் கொழும்புக்குப் போகி றானாம்யா அல்லாஹு! மழுதான்டா வரப்போகுது இன்டைக்கு! டேய், உன்னைத் தெரியாதா..? நீ லேசில செலவழிச்சு பயணம் போக மாட்டியே?” என்று வான்ததைப் பார்த்து பிரார்த்திப்பது போல பாவனை செய்து கலாய்த்தான் சலீம்.

இரு வரும் ஒரு வருமை ரயா ரு வர் கட்டியண்ததுக் கொண்டோம்.

“சரி நீ எங்க..?” என்று கேட்டேன்.

“அது வந்து மச்சான், ஈசினெல் ஓபிசுக்கு போறே ண்டா! வாற மாதம் ஒரு பெரிய செலவொண்ணு இருக்கு. அதால ஒரு லோன் ஒண்டு எடுக்கலாமென்றுதான்”

“அட! இவனும் அங்கேதான் போகிறானா?” எனக்கு ஆசிரியமாக இருந்தது. இது என்ன பொருத்தம்? நானும் அங்கேதான் போக வேண்டும் என்பதை அவனிடம் சொல்லுவோமா வேண்டாமா என்று யோசித்தேன். அவனாக கேட்கட்டும் என்று ஒத்திப் போட்டேன்

“குவார்ட்சிலிருந்து இடறிவிழுந்தா ஸ்டேஷன். நீ ஏன்டா சலீம் ஏழரைக்குப்போற ட்ரெயினுக்கு இவ்வளவு நேரத்தோட வந்து நீங்கிறா..?” என்றேன் ஆசிரியத்துடன்.

“அதுவா? வெளிக்கிடும்போது கண்டால் என்ட சின்ன மகள் லைலா தானும் வர அழுது என்னை விடுவே மாட்டாள்றா. அதான் நேரத்தோட வந்து இங்க நிக்கிறன்.”

“ம்.. அன்புத் தொல்லையோ! பிறகு இப்ப ஸ்கூல் எங்க உள்கு?”

அவன் பதில் கூறிவிட்டு இப்போதுள்ள பாடசாலைக் கல்வியின் நிலைமை பற்றி கவலையாக ஏதேதோ பேசிப் பெரும்சுக் விட்டான்.

“சரிசரி, அதையெல்லாம் விடு. இப்ப வாட்றையின் வெளிக்கீடும் வரையில் வேற ஏதாவது பேசிட்டிருக்கலாம்”

இருவரும் அங்கிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்தோம். இப்போது பயணிகள் கூட்டம் ஓரளவு கூடி ஒரு ரயில் நிலையத்திற்குரிய ஆரவாரங்கள் எல்லாம் ஆரம்பமாகியிருந்தன.

“அதுசரி, கமல்ற படம் பாத்தியா சலீம்? அது என்னா அதை ஓடவிடாம் உங்கட ஆக்கள் பிரச்சினை பண்ணிட்டிருக்கிறாங்க?” என்று கேட்டேன் பேச்சைத் திருப்புவதற்காக.

அதுவரை அவனது முகத்திலிருந்த புன்னைகை சட்டென மறைந்து போனது, சிறிது நேரம் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தான் அவன்.

“என்னா இவ்வளவு யோசிக்கிறா நீ? இதுகுப் பதில் சொன்னாலும் உன்ட அல்லா ஏதும் தண்டிப்பாராடா?”

உடனே அவன் சத்தமாய் சிரித்து விட்டான்.

“இல்லடா தேவா! ஆனா நீ இந்தா நினைக்கிறியே, அல்லாஹ்வைப் பத்தி ஏதோ கொடுமையா. அதைத்தான்டா நினைச்சிக் கவலைப் படுகிறேன்!”

“என்னா சொல்லாய் நீ?”

“உன்ன மாதிரி முஸ்லீம் இல்லாத ஒரு சராசரி மனிசன அப்பிழியெல்லாம் நினைக்க வச்ச எங்கட ஆக்கள்ற வேலைகளை நினைச்சித்தான்டா கோவம் வருது”


“.....”

“இதை விட வறுமை, உரிமைகளை மறுக்கிறது, சிறுபான்மை என்ற புறக்கணிப்பு என்று எத்தனையோ பிரச்சினைகள் எங்கட சமூகத்துக்கு இந்த நாட்டுலையும் உலகத்துலையும் இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு ஒரு சினிமாப்படத்தைப் போய் இவ்வளவு பிரச்சினை பண்ணிட்டிருக்கிறதே முதல்ல தேவையில்லாத ஒண்ணு”

“நீதான்டா சலீம் இப்பிழிச் சொல்லா. ஆனா நான் செய்தியில் பேப்பரல் இன்ட்ரந்தில் எல்லாம் பார்த்தேன். படம் பார்க்கிறவங்களையே தாக்க வேணும் என்கிற மாதிரி கொலைவெறியோட எழுதியிருக்கிறாங்களேன்டா உங்கட ஆக்கள் கனபேர்?”

“மச்சான் தேவா, உங்கட ஆக்கள் எங்கட ஆக்கள் என்டெல்லாம் இல்ல. எல்லா சமூகத்திலையும் மதவெறி புதிச்சவங்க இருக்கிறது வழிமதானே. அயோத்தியில் பாபர் மகாதியை உடைச்சது யார்? குஜராத்தில் அட்டிழியம் பண்ணது யாரு?”

“ஆனா அதை கடுமையாக எதிர்த்தவங்கள்ல எங்கட ஆக்களும் இருந்தாங்களே மறந்திட்டியா சலீம்?”



“மறக்கல்லடா! எல்லா மக்கள் லடும் மதவெறி பிழிச்சு அலையுறவங்க கொஞ்சப் பேரும் அந்த வெறியை விரும்பாம வெறுக்கிறவங்க நிறையப் பேரும் இருக்கத்தான் செய்யிறாங்க”

“ஆனா உங்கடவங்க இதுவரைக்கும் உங்கட ஆக்கள் செய்யிற தப்புகளை எப்பவாவது கண்டிச் சிருக்கிறாங்களா சலீம்?”

“தீவிரவாதிகளை அழிக்கிறதா சொல்லிக் கிட்டு ஆப்கானிஸ்தான்ல் அமெரிக்காவும் நேட்டோ படைகளும் மக்களுக்குச் செய்யிற அநியாயங்களை தெரியுமா உனக்கு?”

“நல்லாவே தெரியும். அதை ஒரு மோசமான பயங்கரவாதம் என்று உலகம் முழுக்கவுள்ள எல்லா ஜனமக்களும் கண்டிக்கிறாங்கதானே.. எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யிறாங்கதானே? ஆனா அதே ஆப்கானிஸ்தானில் இருக்கிற தாலிபன்கள் மதச் சட்டங்கள் என்ற பேரால் சொந்த மக்களுக்கே செய்யிற வன்முறைகளை நீங்க எப்பவாவது கண்டிச் சிருக்கிறீங்களா?”

“அது வந்து.. அவங்க நாட்டுல மதச்சட்டம் அப்பிழித்தான்..”

“சமாளிக்காதடா சலீம். எந்த மதமும் அடுத்தவரைத் துன்புறுத்தச் சொல்லியிருக்காது. கழுத்தை வெட்டிக் கொல்றது.. கல்லெறிஞ்சு கொல்றது.. பொம்பிளைகள்ற முக்கை அறுக்கிறது.. அசிட் வீசுறது என்று எவ்வளவு காட்டுமிராண்டித்தளம் செய்யிறாங்க.. கிட்டத்ததுல பாகிஸ்தான்ல மலாலா என்கிற பதினஞ்சு வயசு எல்கூல் பிள்ளைய அவள் பேஸ்புக்கில் எழுதின பெண்கள்வி பத்தின கட்டுரை களுக்காக சுட்டுக் காயப் படுத்தியிருக்கிறானுங்க தலிபான்கள். இதெல்லாம் அல்லா செய்யச் சொன்னாரா மச்சான்?”

“அதெல்லாம் பிழைதான். அதுக்காக எங்க எல்லாற்றுமே பயங்கரவாதிகளா காண்பிக்கிறதும் கூடாதுதானே?”

“நீங்க சிலபேர் செய்யிற தவறுகளாலதான் அமெரிக்கா மாதிரி ஆட்களுக்கு தாங்கள் செய்யிற அட்டிழியங்களுக்கு நியாயங்க சொல்லுறவுக்கு வாய்ப்பு

களை தாராளமாக குடுத்திட்டிருக்கிறீங்க தெரியுமா?"

"அமெரிக்கா முஸ்லீம்களை பயங்கர வாதிகள் என்று சொன்னா பறவாயில்ல. அவன் எப்பவுமே உண்மைக்கு எதிரிதான். ஆனா அதையே நீங்களுக்கு சொல்லலாமாடா தேவா?"

"ஓ! நீ கமல்ற படத்தைச் சொல்லியா? நீ பாத்தியாடா சலீம், அந்தப் படத்தில் அப்பிடி என்ன தான்டா பிரச்சினை?"

"நானும் பார்க் கயில் ல.. வேறென் ன? அமெரிக்கன்களை நல்லவங்களாகவும் தாலிபான்களை கொடுரமானவங்களா காட்டியிருக்கிறாங்களாம் என்று கேள்விப்பட்டேன்"

"ஆனா அதுக்காக அந்தப்படத்தை மக்களைப் பார்க்க விடாமதுக்கிறது சரியா?"

"இள்ளாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தான் என்று காட்டுற பொதுப்புத்தியை எதிர்கிறது தப்பில்லை யேடா தேவா?"

"அது படம் பார்த்தால்தானே தெரியவரும். யாரோ கொஞ்சப்பேர் பார்த்திட்டு தடுத்தா அது நியாயமா? முதல்ல படத்தை கொஞ்ச நாளாவது ஓடவிடனும். பொதுமக்கள் பார்க்க வேண்டும். படத்தோட மையக்கருத்து உண்மையில் நீ சொல்றதுபோல இருந்தால் வா. அதுக்கு எதிரா நாங்களும் சேர்ந்து போராட வாறோம்"

"நீ சொல்றதும் சரிதான் தேவா. படைப்பு உரிமையை இப்பிடி எல்லாருமே ஏதாவது ஒரு காரணத்துக்காக கேள்விக்குள்ளாக்கினா பிறகு அம்புலிமாமா கதைகளை மட்டும்தான் படம் எடுக்க வேண்டியிருக்கும்."

சிறிது நேரம் இருவரும் பேசிக்கொள்ளாமல் அவரவர் யோசனையில் ஆழ்ந்திருந்தோம். நேரம் 7:16 ஜக் காட்டியது. தூரத்து வானிலே சில மின்னல் கீற்றுகள் ஒசையின்றி வெடித்துச் சிதறுவது தெரிந்தது.

"அதுசரி தேவா, கேட்க மறந்திட்டேனே... கொழும்புக்கு நீங்க போகிறா..?"

"நானா? நானும் உன்ன மாதிரி ஈடீஸல் ஒபிசுக்குத்தான்டா போறன். இப்பதான் நான் மெம்பரா சேர்ப்போறன். எனக்கும் பிறகு லோன் தேவைப்படும் தானே..?"

"அதுசரி, மெம்பரா சேர்றதுக்காக ஏன்டா கொழும்புக்குப் போகிறா..? அநியாயச் செலவேடா"

"போகாம எப்பிடிடா சேர்றது..? இங்க மெம்பர்விப் அப்ஸிகேஷன் போர்ம் கூட கிடையாது?" என்றேன், அப்பாவிபோல முகத்தை வைத்துக்கொண்டு.

"அடப்பாவி! நீ உன்ட ஒபிஸல் யாரிட்டாயாவது கேட்டிருந்தா தந்திருப்பாங்களேடா..? அதிருக்கட்டும் நீ அதுக்காக மட்டுந்தான் கொழும்புக்குப் போறியா.. சொல்லு?" என்று கேட்டான் சலீம் தீர்க்கமாக.

"இல்ல படம் பார்க்கத்தான் முக்கியமாக போகின்றேன்" என்றால் எப்படி அவனிடம் சொல்ல முடியும்?

"ஓம்டா! ஏன்டா கேட்கிறாய்?" என்றேன்.

"அப்படியெண்டா கொஞ்சம் பொறு!" என்றபடி தனது செல்லோனில் இலக்கங்களை ஒற்றி காதுக்குள் வைத்தபடி ஒரு ஓரமாய் நடந்து சென்று யாருடனோ பேசிக் கொண்டிருந்தான் சலீம்.

அவன் என்ன செய்கின்றான் என்று புரியவில்லை எனக்கு. மெல்ல மெல்ல பயணிகளும் வழியனுப்பிகளும் மேடைக்கு வந்து கொண்டிருந்தார்கள். புகையிரத நிலைய அதிபர் அலுவலகத்தி விருந்து வெளியே வந்துநின்று பொதிகளேற்றப்படும் பணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு சிறுவன் ஓடவந்து, "வாப்பா இந்தாங்க, உம்மா தந்தாங்க" என்று ஒரு பழுப்புநிற கவரைத் தீவிட்டு விட்டுப்போக அவனைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து அனுப்பிவைத்தான் சலீம்.

"வாப்பப....பா! நான் சொன்ன பொம்மை வாங்கிட்டு வாங்க!"

"யாருடா அது? உன்ட மகனா.. முந்திப் பாத்ததுக்கு அப்பிடியே இருக்கான்?"

"அடேய், இவன் என்ட ரெண்டாவது பொடியன்டா! சரி, பிடி இதை!" என்று அந்த பழுப்புநிற கவரை என்னிடம் நீட்டினான்.

"அப்பிடியா..? அதுசரி இது என்னடா கவர்ல..?"

"சரி, இப்ப நான் சொல்றபடி கேளு தேவா! இது குவார்ட்டஸ்ல என்கிட்ட இருந்த ஈடுசிலீஸ் மெம்பர்விப் அப்ஸிக்கேஷன் போர்ம். இதை இங்கேயே நிரப்பித்தந்துட்டு நீ வீட்டுக்குப்போ! பெரிசா விபரம் ஒண்ணும் தேவையில்ல. நான் கொண்டு போய் ஒப்படைக்கிறன். எனக்கு அங்க வேண்டிய ஆள் உதவி யெல் லாமிருக்கு. உன்ட விபரமும் சைனும் இருந்தாலே போதும். மற்றதையெல்லாம் நான் பார்த்துக்கொள்ளன். சரிதானே?"

"சலீம், கொஞ்சமிரு!"

என்று தயங்கிய என்னை அவன் பேசவே விடவில்லை.

"யேய் தேவா நீ தனிச் சம்பளக்காரன்டா. நீ ஏன்டா பாவம் சும்மா இதுக்காக கொழும்புக்கு வந்து வீணாய்ச்செலவழிச்ச மெனக்கெடப்போறாய்...? வா வா கெதியாய் நிரப் பித்தா! இன்னும் பத்து நிமிழங்குதான் இருக்கு வா!" என்று உரிமையோடு அருகிலிருந்த பயணிகள் இளைப்பாறும் அறைக்கு என்னை அவன் இழுத்துக்கொண்டு சென்றபோது எனக்கு முகத்தில் ஈயாடவில்லை.

நேர்காணல்



புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்

**சந்திப்பு
பார்ணி**

புலோலியூர்

ஆ.இரத்தினவேலோன்
அவர்கள் இலக்கிய உலகில்
அனைவராலும் அறியப்பட்ட
படைப்பாளியாவார். இவர்
மீரா பதிப்பகத்தின்
உரிமையாளர்.

சிறந்த பல சிறுக்கைகளை
வாசகர்களுக்கு தந்துள்ளார்.

இவரது நேர்காணலை
ஜீவந்தி வாசகர்களுக்காக
தருவதையிட்டு மகிழ்ச்சி
அடைகின்றோம்.

பரவீ: நீங்கள் “புலோலியூர் ஆ. இரத்தினவேலோன்” என்ற படைப்பாளியாக உருவாக்கம் பெற்ற வரலாற்றுப் பின்னணியைச் சுருக்கமாக எடுத்துக் கூறுவீர்களா?

வேலோன்: எனது வளர்ச்சிப் பின்னணி, முயற்சி எல்லாவற்றிற்கும் மேலாக மரபணுவும் எனது இலக்கியப் பிரவேசத்திற்கு வழி சமைத்திருக்கிறது என்னாம்.

எழுத்துச் சிறுக்கை முன்னொடிகளில் ஒருவரான மறுமலர்க்கிக் கால பெரியதம்பி, புலோலியூர் என்பதை தம் பெயர்களோடு இணைத்துக் கொண்ட எழுத்தாளர்களான க.தம்பையா, செ. கந்தசாமி ஆகியோர் எனது நெருங்கிய உறவினர்களும் அயலவர்களும் ஆவர். நாவலாசிரியர் புலோலியூர் க.சதாசிவம் எனது தாய் மாமனார். யாவற்றிற்கும் மேலாக டொக்டர் எம்.கே. முருகானந்தன் ஓரிடத்தில் கூறியது போல “இலக்கியமும் ரசனையும் எனக்குக் கருவிலேயே உருக்கொள்வதற்கு காரணமானவர் எந்தை வே. ஆறுமுகம் அவர்கள் தான். கணிப்பிற்குரிய கல்கிரான் அவர் சிறந்த திறனாய்வாளராகவும் திகழ்ந்திருந்தார். அத்தோடு கணக்காய்வாளராகப் பதவி நிலை கொண்டு ஆங்கிலத்திலும் மிக்க புலமை கொண்டிருந்தார்.

அதேபோல் கல்லூரிப் பருவமும் எனது இலக்கிய உணர்விற்கு உருவடியது என்னாம். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் பயின்ற 1977 க.பொ.த.யர்த்தரக் குழு தரமான இலக்கிய கர்த்தாக்களை ஈழத்திற்கு தந்திருக்கிறது. அவ்வகையில் சிறுக்கையின் உண்ணதங்களைத் தொட்ட எஸ்.ரஞ்சகுமார், வடபுல நாடக உலகில் தடம்பதித்த பால ரகுவரன் ஆகிய கிருவரையும் இங்கு குறிப்பிடலாம். அவ்விருவருமே எனது வகுப்பறைத் தோழர்களாகக் கிடைத்ததும் இலக்கியம் என் வசப்படக் காரணமாயிற்று.

உண்மையில் எனது இருந்துவருபட்ட இலக்கிய ஈடுபாடுகள் ஒன்றாகவே பிரவகித்தன என்னாம். முதலாவது ஒரு சிறுக்கை எழுத்தாளராக என்னை உருவாக்கும் முயற்சி, மற்றையது கிராமத்து நண்பர்களின் கூட்டு முயற்சியில் பத்திரிகையாளராக, அதாவது ஒரு கையமுத்துப் பிரதி சுஞ்சிகை ஆசிரியனாக ஈடுபாடு காட்டியமை. “புத்தொளி” என்ற பெயரில் மாதமொருமுறை வெளிக் கொணரப்பட்ட அக்கையமுத்துப் பிரதியின் ஆயுள் மிகச் சொற்பமாகவே இருந்தது.

அதன் பின்னர் முற்று முழுதாக எனது பங்களிப்பு சிறுக்கைத் துறையிலேயே இருந்தது. ஒரே காலகட்டத்தில் நான்கு சிறுக்கைகளை கல்லூரியில் பாவித்த ஒற்றை றாள் அப்பியாசப் புத்தகமொள்ளில் எழுதிய வாரே புலோலியூர் தம்பையாளவை அணுகினேன். கதைகளைப் படித்து விட்டு அவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்து சில திருத்தங்கள் கூறி அதை மீன் எழுதித்தன்னிடம் தரும்படி அவர் கூறுவே அவ்வாரே செய்தும் கொடுத்தேன்.

நம்பவே முடியாது, எண்ணி ஜந்தாவது வாரம் “புராநும் அத்தியாயம்” எனும் அக்கைத் தினகரன் வாரமஞ்சியில் பிரசரமாகி யிருந்தது. முதன் முதலாக அச்சில் எனது பெயரைப் பார்த்த அடுத்த சில நிமிடங்கள் புலோலியூர் வாசிக்காலையை விட்டு விண்ணில் மிதந்த வண்ணம் இருந்தேன். 1977 இல் எனது 18 ஆவது வயதில் இது நிகழ்ந்தது.

தனதூரில் அடுத்த தலைமுறையில் ஓர் எழுத்தாளன் உருவாக தம்பையா அவர்கள் எடுத்த முயற்சி என்னைப் பொறுத்தமட்டில் எனது வாழ்வின் மிக முக்கியமானதொரு திருப்புமுனை என்றே கருதுகிறேன்.

இந்த வகையில் இக் காலகட்டங்களில் புலோலியூர் கந்தசாமியும் என்னைத் தட்டிக் கொடுத்ததை இவ்விடத்தே நினைவில் கொள்ளாவிடின் வரலாற்றுத் துரோகமிழமைக்கவனாவேன்.

எனது கல்வி முன்னேற்றம் கருதி அந்தாடகளில் நான் கதைகள் எழுதுவதை மாமாளர் சுதாசிவம் அதிகம் உற்சாகப் படுத்தவில்லை. நாளைடவில் எழுத்தின் மீதான என் அதீத ஆர்வம் கண்டு கலையம்சங்களால் என் படைப்புகளை மெருகேற்றப் பயிற்சி தந்ததோடான்றி அவ்வப்போது வெளியாகும் என் ஆக்கங்களை அழகாக, ஆழமாக விமர்சித்துத் தனக்கென் ஓர் வாரிசாக என்னை அவர் உருவாக்கிக் கொண்டார் என்பதை இங்கு கூறியே ஆகவேண்டும்.

1980 இல் கணக்கியல் கற்கைக்கெளவும் தொழில் வாய்ப்பிற்காகவும் தலை நகரேகிய பின்னர் தெளிவத்தை ஜோசப், கே.எஸ். சிவகுமாரன், நீர்வைபொன்னையன் போன்றோரது நேரடியான நட்பும் மண்டுர் அசோகா, தெனியான், கோகிலா மகேந்திரன், தாமரைச் செல்வி ஆகியோருடனான அஞ்சல் மூலமான இலக்கியத் தொடர் பாடலும் எனது இலக்கிய ஆளுமைக்கு அடித்தளமிட்டன என்பேன்.

பரன்: நீங்கள் நீண்ட காலமாக எழுதி வருபவர். உங்களின் எழுத்து முயற்சிகளிலும் நால் வெளியீட்டுப் பணியிலும் செல்வாக்குச் செலுத்தியவர் களைன யார் யாரைக் குறிப்பிடுயிர்கள்?

வேலோன்: எழுத ஆரம்பித்த காலங்களில் புலோலியூர் சுதாசிவமே என் “ரோல்மொடல்” ஆக இருந்தார். பின் நாட்களில் சிறுக்கதையைப் பொறுத்த வரை அ.முத்துவின் கம், வண்ணநிலவன், ரஞ்சுகுமார் போன்றோரும் திறனாய்வு சார்ந்த பத்தி எழுத்துக்களில் கே.எஸ். சிவகுமாரனும் அதைத் தொடர்ந்து பேராசிரியர் கா.சிவத்தம்பி, சுந்தர ராமசாமி முதலானோரும் என்னுள் செல்வாக்குச் செலுத்தினர் என்னாம்.


நால் வெளியீட்டு முயற்சியில் என்னைப் பயிற்றுவித்து, ஈடுபடுத்திய அமரர் சிற்றம் பலம் பாலச்சந்திரன் அவர்களே அத் துறையில் எனது முன்னோடி ஆவார். 1996 வைகாசி மாதத்தில் “புதிய பயணம்” எனும் நாலை கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் வெளியிட்டு வைத்து மீரா பதிப்பகத்தின் உருவாக்கத்திற்கு கால்கோளிட்டு வைத்தவரும் அவரே.

பரன்: ஒதுவரை எத் தனை நால் கண வெளிக்கொண்டதுள்ளீர்கள்?

வேலோன்: சிறுக்கதைத் தொகுப்புகள் ஜந்தும் கட்டுரைத் தொகுப்புகள் மூன்றுமென எனது எட்டு நால்கள். இற்றைவரை அறுவடையாகியுள்ளன.

புதியபயணம், விடியட்டும் பார்ப்போம், நிலாக காலம், நெஞ்சாங்கூட்டு நினைவுகள், காவியமாய்... நெஞ்சின் ஓவியமாய்... என்பன சிறுக்கதைத் தொகுப்புகள்.

புதிய சுதந்திரப் புலர்வின் முன் ஈழச்



சிறுக்கதைகள், அண்மைக்கால அறுவடைகள் தொகுதி 1 மற்றும் தொகுதி 2 என்பன கட்டுரைத் தொகுப்புகள்.

தவிரவும் எனது தேர்ந் தெடுக்கப்பட்ட சிறுக்கதைகளின் தொகுப்புகளாக “விடியலுக்கு முன்...!” “திக்கற்றவர்கள்” (மேற்படி 5 நால்களிலும் இடம்பெற்ற கதைகள்). தேர்ந் தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக “இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஈழச் சிறுக்கதைகளும்” வெளியாகின. இவற்றுள் பின் னிரண்டும் மணிமேக்கலைப் பிரசரங்கள். சிறுக்கதைத் தொகுதிகளுள் “நிலாக் காலம்”, “நெஞ்சாங்கூட்டு நினைவுகள்” ஆகிய இரண்டும் மாகாணத்திற்கான சாகித்ய விருதுகளைப் பெற்றுக் கொண்டன.

தவிரவும் எனது சிறுக்கதைகள் பற்றிய ம. திருமகளின் (யாழ் பல்கலைக்கழகம்) ஆய்வு நூலெலான்றும் வெளிவந்துள்ளதை இவ்விடத்தே குறிப்பிட விரும்புகிறேன்.

பரன்: இனி, உங்கள் கொழும்பு மீரா பதிப்பகம் நூறு நால்களை வெளிக்கொண்டுதாக முக நூலில் Dr.எம்.கே. முருகானந்தன் அவர்களின் குறிப்பு ஒன்று பார்த்தேன். அது பற்றியும் மீரா பதிப்பகத்தினால் நீங்கள் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் பற்றியும் எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளிர்களா?

வேலோன்: ஏலைவே நான் இங்கு குறிப்பிட்டது போல 1996 வைகாசியில் பின்னையார் சுழியிட்டு சி.பாலச் சந்திரன் கொழும்பு மீரா பதிப்பகத்தை ஆரம்பித்து வைத்தார். ஏற்ததாழ பதினேழ ஆண்டுகளில் எமது பதிப்பகம் சராசரி ஆண்டுக்கு ஆறு நால்களாக இலக்கியத்தின் சகல பரிமாணங்களிலும் பனுவல்களை அறுவடை செய்து ஈழத்துப் பதிப்பகங்களில் தனக்கென்றாரு தனித்துவமான அடையாளத்தைப் பெற்று விளங்குவது மனதிற்கு இதுமளிக்கின்றது.

கொழும்பு மீரா பதிப்பகத்தினாடு ஆக்கக்கூடிய நால்களை வெளிக்கொண்டது (14நால்கள்) எமது

பதிப்பக வளர்ச்சியில் அளப்பெறும் பங்காற்றிய பெருமைக்குரியவர் முதுபெரும் திறனாய்வாளர், மௌது குடும்ப நண்பர் கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள். அவரது நூலொன்றே கொழும்பு மீரா பதிப்பகத்தின் நூறாவது நூலாகவும் வெளிவரவேண்டும் என்ற மனதார விரும்பினோம். எமது விரும்பத்திற்கு உடனப்பட்டு 248 பக்கங்களில் “திறனாய்வு” எனும் மகுடத்தில் தனது கணதிமிக்க நூலொன்றை எமது பதிப்பகத்தின் நூறாவது நூலாக வெளிக்கொணர எமக்குப் பூரண ஒத்துழைப்பு நல்கிய அவர் என்றென்றும் எமது நன்றிக்குரியவர்.

கே.எஸ்.சிவகுமாரனிற்கு அடுத்த படியாக நீர்வை பொன்னையன், எமது குடும்ப மருத்துவர் Dr.எம்.கே. முருகானந்தன் ஆகிய இருவரது பிரசரங்களே அதிகளவில் வெளியாயிற்று. தலா ஆறு



பிரசரங்களை இவர் கள் எம் மூடாக வெளிக் கொணர்ந்துள்ளனர். இதில் நீர்வையின் “உலகத்து நாட்டார் கதைகளும்”, “எம்.கே.எம்”யின் “நீங்கள் நலமாக” நூலும் வெகு பிரசித்தமானவை.

நாறு பிரசரங்களுள் 45 நூல்கள் சிறுகதைத் தொகுதிகளாகும். அன்றைய இராசநாயகன் முதல் இன்றைய இராஜேஸ்கண்ணன், தாட்சாயனி, கார்த்தி காயினி வரை நான்கு தலை முறை எழுத்தாளர்களும் இதில் அடங்குவர். பெரியதம்பி முதல் பெரிய ஜங்கரன் வரையிலான புலோலியூரின் அத்தனை எழுத்தாளர் களது ஆக்கங்களையும் மீரா பதிப்பகம் பதிவு செய்திருப்பதை பெருமையுடன் இவ்விடத்தே நினைவு கூர விரும்புகிறேன். கோகிலா மகேந்திரன், மண்டூர் அசோகா, தாமரைச்செல்வி, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், ராணி சீதரன், பவானி சிவகுமாரன், தமிழ்ப் பிரியா தாட்சாயனி, சாரங்கா, கார்த்திகாயினி, மாதுமை, அனுச்யா, எம்.திருமகள், குசநாயகி,

நெலோமி போன்ற பெண் பிரமாக்களது ஆக்கங்களும் அவ்வப்போது நூலுகுப் பெற்றிருக்கின்றன. பவானி, தாட்சாயனி போன்றோரது அநேகமான நூல்களை எமது பதிப்பகமே வெளிக்கொணர்ந்திருப்பதும் இங்கு குறிப்பிடற்பாலது.

மருத்துவர்களான எம்.கே.முருகானந்தன், ச.முருகானந்தன், க.வித்தியன், சிவமாலா வித்தியன் இரசாயனியான எஸ்.பேராசிரியன், மருத்துவதுறையில் பணி புரையும் ராஜேஸ் வாபா பாலசுப்பிரமணியம் ஆகியோரது அறிவியல் நூல்களும் தாட்சாயனி, ஹூஸென் மெளலானா, சிவன்தியான் போன்றோரது ஆன்மீகம் சார்ந்த பனுவல்களும் முத்த எழுத்தாளர் களான மு. பஷீர், சோ.ராமேஸ்வரன் முதலானோரின் தொகுப்புகளும் சீனா உதயகுமாரின் பகிரிவு, ஆயிலியனின் அண்ணன் நல்லவன், வண்ணியகுலத்தின் புனைகதை இலக்கிய விமர்சனம் போன்ற நூல்களும் திக்குவல்லை எப்ப வானின் மொழிபெயர்ப்பு இலக்கியமும் சில்லையூரின் நாடக நூலான தணியாத தாகமும், ராணி சீதரன், பெரிய ஜங்கரன் போன்றோரது கவிதை நூல்களும் மீரா பதிப்பகத்திற்கு இடையிடையே அணிசேர்த்திருக்கின்றன.

கொழும்பு மீரா பதிப்பகம் வெளிக் கொணர்ந்த ஒரேயொரு ஆங்கிலப் புத்தகம் “வல்லிபுரத்து ஆழ்வார்” பற்றிய வரலாற்று நூல். எனது தந்தையார் ஆறுமுகம் இதனை எழுதினார்.

இலண்டன் பூபாளராகங்களின் பரிசு பெற்ற சிறுகதைகளின் தொகுப்புகள் ஜந்து, செங்கை ஆழியான் தொகுத்த கனகசெந்தி கதாவிருது பெற்ற கதைகள், என்னால் தொகுக்கப்பட்ட “புலோலியூர் சொல்லும் கதைகள்”, தணியானின் சிலதவுகள் குறுநாவல், சட்டநாதனின் முக்கூடல், ரஞ்சகுமாரின் கோசாலை (மூன்றாவது பதிப்பு) போன்ற பேசப்பட்ட நூல்களைல்லாம் கொழும்பு மீரா பதிப்பகத்தின் அறுவடைகளே.

கடந்த தசாப்தத்தில் பதிப்பகத்தின் வளர்ச்சி ஏற்றுமக்கத்திலிருந்தது. தொண்டு நிறுவனங்கள் மற்றும் பாடசாலை நூலகங்களின் கொள்முதல் கட்டளை களால் நூல் விற்பனை திருப்பதிகரமாக இருந்தது. சில அரசு நிறுவனங்களும் ஆகக்கூடிய பிரதிகளை நூல் கொள்வனவுத் திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்து பதிப்பகங்களுக்கு ஆதரவளித்து வந்தன. ஆனால் இந்நாட்களில் இந்த ஆதரவுகளைல்லாம் அருகிப் போயின். விற்றுத் தருவதற்காக முதல் தடைவயிலேயே பெருமளவு நூல்களைப் பாரமெடுத்து ஆதரவளித்து வந்த பெரிய பெரிய புத்தக விற்பனை நிறுவனங்கள் கூட “இருபது புத்தகங்களுக்கு மேல் போட வேண்டாம்” எனக் கூறத்தொடங்கி விட்டன. இதன் விளைவால்

பதிப்பக முயற்சியிலும் நூல் விற்பனையிலும் பாரிய தேக்க நிலை உருவாகிவிட்டது. இத் துறையில் இதற்கும் அப்பால் நகர்வது என்பது கடினம் போலவே தோன்றுகிறது.

பரவீர்: இத்தகையை நினை ஏற்பட மூல காரணங்கள் எவ்வ?

வேலோன்: மக்கள் தேடல் கொள்ளும் சாதனம் மாறிவிட்டது. உசாத்துணைக்கு இணையத்தளங்களும் முகநூல்களும் இலகுவும் எனிதுமாகையால் நேர முகாமைத்துவும் கருதி மாணவர்கள் இலக்திரினியல் சாதனங்களையே நாட ஆரம்பித்து விட்டனர். வாசிப்புத் திறன் மாணவர்களிடையேயும் ஏன் வளர்ந்தவர் களிடையே கூட அருகிப் போய் விட்டது. நூல்களுக்கு மட்டு மல்ல தேசியப் பத்திரிகைகளுக்கும் இது பொருந்தும்.

பரவீர்: குப் பிரக்ஷினைகளுக்குப் பரிகாரம் தான் என்ன?

வேலோன்: வாசிப் பின் அவசியம் பற்றிய விழிப்புணர்வினை மாணவர்களிடையே ஏற்படுத்தல் வேண்டும். சிறந்த ஈழத்து இலக்கியங்களைக் கொள் வனவு செய்ய பாடசாலை, பல்கலைக்கழக நூலங்கள் முன்வருதல் வேண்டும். இதற்கான கட்டளைகளை பல்கலைக்கழக பீடங்கள், பாடசாலை, கல்லூரி அதிபர்கள் மேற்கொள்ளல் வேண்டும். மல்லிகை ஜீவா கூறுவது போல் பாடசாலை பரிசுளிப்புகளிலும் வைபவங்களிலும் ஒருவருக்கொருவர் வழங்கும் அன்பளிப்பு களிலும் கூட ஈழத்து நூல்கள் முதன்மைப்படுத்தப் படல் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக புத்தக விற்பனை நினையங்கள் ஈழத்து இலக்கியங்களைச் சந்தைப் படுத்தவில் அக்கறையும் ஆர்வமும் கொள்ளல் வேண்டும். பதிப்பகங்கள் புத்தக விற்பனை நினையங்களுக்கிடையே ஒரு விற் படனை வலையமைப்பு உருவாதல் வேண்டும். இந்நட வாட்க்கைகள் எல்லா வற்றையுமே சம்மந்தப்பட்ட அனைவருமே உணர்ந்து செயற்பட்டால் தான் ஏதாவது விமோசனம் உண்டு.

பரவீர்: உங்களை மிகவும் ஈர்த்த ஈழத்துப்படைப்பு என எதனைக் குறிப்பிடுவீர்கள்?

வேலோன்: சிறுகதைகளாயின் சந்தேகமின்றி அ.முத்துவிஸ்கம், சட்டநாதன், குப்பிளான் சண்முகம், ரஞ்சகுமார், செ.கதிர்காமநாதன் முதலானோரின் படைப்புகளும் நாவல்களாயின் டானியலின் பஞ்சமர், செ.கணேசனலிங்கனின் சடங்கு, நீண்ட பயணம் உட்பட்ட ஆரம்பகால நாவல்கள், செங் கையாழியானின் காட்டாறு, வாடைக்காற்று ஆருள் சப்பிரமணியத்தின் அவர்களுக்கு வயது வந்துவிட்டது, ஏ.ரி.நித்திய கீர்த்தியின் மீட்டாத வீணை, புலோவியூர் சதாசிவத்தின் நாணயம், தெனியானின் காத்திருப்பு போன்றவையே உடன் நினைவிற்கு வருகின்றன.

பரவீர்: திணக்குறவில் நீங்கள் பார்க்கும் “ஊடக முகாமையாளர்” என்ற தொழில் உங்களது எழுத்து முயற்சிகளுக்கு எவ்வளவு தூரம் கிணக்கமாக உள்ளது.

வேலோன்: பத்திரிகையில் பணிபுரிந்தாலும் நான் ஒரு பத்திரிகையாளன் அல்லன். கணக்கியலுடனும் விளம்பரத்துடனும் ஊடாடியது என் பணி. என் எழுத்துக்களுக்கு எனது தொழில் ஒரு போதும் அனுசரணையாக இருந்ததில்லை என்பதே உண்மை.

பரவீர்: தற்கால ஈழத்து இலக்கியப் போக்கு எவ்வாறு உள்ளது?

வேலோன்: இன்றைய சிறுகதைப் போக்கு எவ்வாறு உள்ளது என குந்தவையிடம் கடற்த பங்குனி இதழில் நீங்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த விடையுடன் நூற்றுக்கு நூறு வீதம் நானும் உடன் படுகின்றேன். (பார்க்க-பங்குனி ஜீவந்தி 54 ஆவது இதழ் பக்கம் 21)

பரவீர்: இலக்கியப் படைப்புகள் மக்கள் வாழ்வியலில் மாற்றம் விளைவிக்குமென நம்புகிறீர்களா?

வேலோன்: மாறுதல்கள் நிகழும் என்ற நம்பிக்கையில் தானே எழுதுகின்றோம். என்னளவில் மாறுதல்கள் நிகழ்ந்தும் இருக்கின்றன. ஆனால் எழுதும் பலர் தாம் எழுதியவற்றினின்றும் மாறுதல்களைக் காட்டி நிற்பதுதான் துரதிர்ஷ்டமானது, எங்கள் நம்பிக்கைகளைத் தவிடுபொடியாக்க முயல்வது.

யரவீர்: இலக்கிய முயற்சிகளில் உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?

வேலோன்: உள்ளதமான சிறுகதை ஒன்றை வாழ் நாளிற்குள் எழுதிவிடவேண்டும். இதுவே எனது இப்போதைய இலக்கியம் என்பேன். எனது “வேட்டை” சிறுகதையை உன்னத தரம் வாய்ந்த சிறுகதை என்று பதிவு செய்ததோடன்றி கனக செந்தி கதாவிருதனித்தும் கெளரவித்தார் செங்கை ஆழியான். “நிலாக்காலம்” சிறுகதையை எல்லோரும் நல்லதென்பர். ஈழத்து உன்னத கதைகளின் தொகுப்பு தானாறிய தொகுக்கப்படு மாயின் அக்கதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டி தான் சிபார்சு செய்வேன் என்பான் ரஞ்சகுமார். “நெஞ்சாங்கூட்டு நினைவுகள்” கதையை நந்தினி சேவியர் கொண்டாடுவார். இக்கதையும் கனகசெந்தி கதாவிருது பெற்றது தான். “தாச்சிச்சுட்டி” கதையை சட்டநாதன், கோகிலா மகேந்திரன் ஆகியோர் உச்சம் பெற்ற கதையென்பர். தகவல் விருதும் இதற்குக் கிடைத்தது. ஆனால் இக்கதைகள் எவ்வயும் ஒரு போதுமே எனக்குத் திருப்பியளித்த தில்லை. ஆதலால் உன்னத கதையொன்றை எழுத முற்படுவதே..... என் எதிர்காலத் திட்டமென்பேன்.

எனக்கு நீ

உன் பளிங்குக் கண் களின்
பார்வைபட்டதும் - எனக்குள்
பரவசம் வந்து
பற்றிக்கொள்கிறது.
நீ உதடுகள் குவித்து
என் முகமெங்கும்
எச்சில் பதிக்கையில்
எங்கோ புதுக்கிரகத்தில்
சஞ்சிரிக்கிறது மனது.
தயங்கித் தயங்கி - நீயென்
விரல் பற்றுகையில்
வென்பஞ்சக் குவியவின்
மிருதுவையுணர்கிறேன் நான்.
உன் நாவிலிருந்து
கோர்வையாய் உதிரும்
கொச்சைத்தமிழில் - என்
கோபதாபங்களைல்லாம்
என்னோடு
கோபித்துக்கொள்கின்றன.
நீ உறங்கும் அழகை
உற்று ரசித்தே - நான்
உறங்காமல் விழித்த
இருவுகள் அதிகம்.
நீ அழுகின்றபோதுகூட
அழகாய்த்தான் இருக்கிறாய்
ஆனாலும் உன்னை
அரைநொடிநேரம் அழவிடவும்
அனுமதிப்பதில்லை மனது.
“அப்பா” என்று நீ
அழைக்கும் அழகிலென்
அத்தனை சோகமும்
அடிப்பட்டுப்போகுதடா.
மகனாய்ப் பிறந்தெனை
மகிழ்விக்கும் மகனேயுன்
மகனாய்ப் பிறந்திடவென்
மனமது துடிக்குதடா!

- மன்னாரான் விவரார்



காக்டோ சுகடு!

எருமைகள் வாழுமூரில்
எதுக்கடா நன்றீர்க்குளம்
கூவம் ஆற்றினைப் போல்
குட்டை ஆறு வெட்டிவிடு!
மந்திகளின் இராட்சியத்தின்
மலர்த் தோட்டம் ஏனைதற்கு
குந்தியிருந்து சேட்டை செய்ய
கொப்பு விடும் மரம் சாட்டு!
பாம்புகளின் சூட்டத்திற்கு
பழமரத்தின் தேவையென்ன
கறையான்கள் கட்டி வைத்த
புற்றிருந்தால் அதைக்காட்டு!
வெளவால்கள் குடியிருக்க
வடிவான மண்டபமேன்
இருள் மண்டிப் போன குகை
இருந்தால் அது தொங்கும்!
வேதங்கள் காவியங்கள்
வித்தகங்கள் மனிதனுக்கேன்
கற்றறிந்த பெருமை பேசி
கர்வம் கொண்டு அலைவதற்கா?
இறைதூதர் ஞானியர்கள்
எனுலகில் அவதரித்தார்
ஒரு நூறு மதம் படைத்து
ஊருலகை அழிப்பதற்கா?
அடிமைகளாய் வாழ்வதற்கு
ஆற்றிவு உனக்கெதற்கு
ஆதிக் குரங்கினமாய்
ஆகிவிடு மெத்தச் சுகம்!
- செல்லிதாசன்

கண்ணகியும் கோவலனும்

பேரின்பக் கண்ணகியே இறைவா!
உன்னோடு இணைந்து வாழ்ந்த நாட்கள்
அன்புக்கும் மகிழ்ச்சிக்கும் குறைவேயில்லை.
ஆன்ம கோவலனோ
சிற்றின்ப மாதவிமீது தீராத மையல்.
மையலால் விளைந்தது துன்பங்கள் -
கண்ணகி நெஞ்சில் கடுங்காயம்,
கொலையுண்டு இறந்தான் கோவலன்
எரிந்த மதுரைகளோ ஏராளம்.

துரோக்க் துரோண்

ஏகலைவன் நான்
மானசீகமாக உன்னை என் முன் நிறுத்தி
வில்வித்தை கற்றேன், சிறப்பும் பெற்றேன்.
நான் பூசிக்கும் சிவலிங்கம்
நாயால் அழுக்காக,
நாய்க்கு எய்த பாணம் கண்டு
கலவரமடைந்தாய் கடுமையாய் -
உனக்கு ஒரு எதிரி உண்டு என்றோ
உன் சீடனைவிட நான் சிறந்தவனென்றோ
நானறியேன்.
நான் உன்னை ஆன்ம குருவாய்
மானசீகமாய் பூசித்தேன்.
கேட்டது எதையும் கொடுக்கும் குருபக்தி
வேடுவ குலத்தவனென எனக் கண்டு
உன் முகமோ என் மேனி நிறமானது.
எனினும் குருவே என்று கரம்குவித்துத்
தொழுதேன்.
கட்டை விரலைக் கொடு குருத்தசனையாக
என்றாய்.
உன் சீடனாகும் மகிழ்ச்சியில் கொய்து
தந்தேன்.
நமட்டுச் சிரிப்பு உன் விழியில்.
எனக்கோ சீடனான ஆதம் திருப்பி.
நீ விடைபெற்றுச் சென்ற பின் மனதில்
எத்தனை எத்தனை கேள்விகள்?????

இராசேந்திரம் ஸ்ரவின் 2 கவிக்கைகள்

என் குரு எதற்காகக் கட்டை விரலைக்
கேட்டார்?

ஓ...ஓ...நான் வேடுவ குலத்தவன்.

எனக்கு நீ குருவாக இருப்பது உனக்கு
இழுக்கு

உன் சீடனை நான் விஞ்சி நிற்பது உன்
சீடனுக்கு இழுக்கு,

அதனால் உனக்கு இன்னொரு இழுக்கு.

அதற்காகத் தானே என்னிடம்

இப்படியொரு குருத்தசனை கேட்டாய்.

விரல் இழுந்த பின்னரே உண்மை
வெளித்தது.

இப்போது நீ என் குரு அல்ல.

சிவலிங்கத்தைச் சிறுநீரால் நனைத்த

நன்றி நிறை நாயைவிட கேவலமானவன் நீ.

நெஞ்சில் உன்னை தெய்வமாய்ப் பூசிக்க

நீயோ என் வளர்ச்சியையே துண்டித்தாய்
உன்னவனை உயர்த்தி வைக்க.

என்னை வஞ்சித்த மனிதர் பலர்

எதிர்பாராது தந்த ஆயிரம் காயங்களின்
ஒட்டு மொத்த உருவம் நீ...

துரோணரே நீ ஒரு பெரும் துரோகி!

நான் உன்னை மன்னிக்கின்றேன்.

நீ மனிதனாக மாறவேண்டும் என்பதற்காக!

உயிர்வாழு...



முருப்புதி

வழக் கமாக நான் உட்கொள் அங்ம மாத்திரைகள் முடிந்துவிட்டன. சுமார் இரண்ட்டரை மாதங்கள் வெளியே இருந்தேன். அதனால் எனது குடும்பமுருத்துவரையும் சந்திக்கவில்லை. மாத்திரைகள் முடிந்தால் மருத்துவரின் துண்டு (Repeat authorisation) இல்லாமல் இங்கே எடுக்கமுடியாது.

நீண்ட இலங்கை, இந்தியப்பயணம் முடிந்து பயணக்களைப்படிடன், அன்று அவரிடம் சென்றேன். அன்று குறிப்பிட்டநேரத்துக்குள் சென்றபோதிலும் சில நோயாளர்களை அவர் பார்க்கவேண்டியிருந்தமையால் எனது முறை வரும் வரையில் காத்திருந்தேன். காதலி, பஸ், ரயிலுக்கு காத்திருத்தல் போன்று மருத்துவருக் காக்க காத்திருப்பதற்கும் பொறுமைவேண்டும்.

ஆனால் அன்றைய காத்திருப்பு நேரம் எனக்கு மிகவும் பெறுமதியானதாகவும் பயனுள்ளதாகவும் அமைந்தது.

அப்பொழுது மாலை 3 மணியிலிருக்கும். அந்த கிளினிக்கில் இருந்த தொலைக்காட்சியில் செனல் 7 இல் The Zoo என்ற நிகழ்ச்சி ஒனிபரப்பாகிக்கொண்டிருந்தது. சரணாலயங்கள் மிருகக்காட்சிசாலைகளில் வாழும் மிருகங்கள் பறவைகள் நோயுற்றால் அவற்றுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை சித்திரிக்கும் நிகழ்ச்சி. எனக்கு பார்க்கக் கிடைத்த ஒரு அபூர்வமான நிகழ்ச்சி.

அந்த ஜீவராசிகளுக்கென்றே பிரத்தியேகமான மருத்துவமனை. ஆங்கு மருத்துவர்களும் தாதியரும் பணியாற்றுகின்றனர்.

சரணாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு பறவையின் இறக்கை முறிந்துவிட்டது. அதற்கு பறக்கமுடியவில்லை.

அதற்கு மயக்க ஊசி ஏற்றிவிட்டு, முறிந்த இறக்கையை பொருத்துகிறார்கள். சில நாட்கள் அதற்கு ஓய்வு தரப்படுகிறது. இறக்கை உரியவாறு பொருந்தி விட்டதா, குணமாகிவிட்டதா என்பதை பரீட்சித்துப் பார்ப்பதற்காக ஒரு மைதானத்திற்கு அதனை அழைத்துச் செல்கிறார்கள். அதன் ஒரு காலில் மிக நீளமான கயிறை கட்டிவிட்டு பறக்கவிடுகின்றனர். அந்தப்பறவை சிறிது

தூரம் பறந்துவிட்டு விழுந்து விடுகிறது. தாதியர் உடனே அதன் அருகில் ஒரு சென் று மீண் டு மருத்துவமனைக்கு எடுத்துவந்து, ஏன் சிகிச்சை பயனளிக்கவில்லை என்று விவாதிக் கிண்ணர். தவறின் காரணம் கண்டுபிடிக்கப்படுகிறது. மீண்டும் சிகிச்சை.

மருத்துவர் களும் தாதியரும் மிகவும் பொறு மையட்டன் மீண் டு ம் சிகிச் சை சை மை ஆரம்பிக்கின்றனர்.

பறவைக்கு இறக்கை சரியான முறையில் பொருந்திவிட்டது என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு, மீண்டும் மைதானத்திற்கு அழைத்து வருகின்றனர் மீண்டும் பரீட்சார்த்த முயற்சி. பறவைக் கீழே விழாமல் தொடர்ந்து பறக்கிறது.

அதன் காலில் இருந்த கயிறின் தொடர்பை துண்டிக்கின்றனர். பறவை ஆனந்தமாக சிறகடித்தவாறு தனது சரணாலயத்தை நோக்கிப்பறக்கிறது.

எனக்கு அந்தக்காட்சிகள் பல உண்மைகளை புலப்படுத்தின.

ஒரு சாதாரண பறவையாக இருந்தாலும் அதுவும் ஒரு ஜீவராசி. வாழ்வதற்காக பிறந்தது. பறப்பது அதன் இயல்பு. பறக்கமுடியாது போனால் அதன்வாழ்வே சூனியமாகிவிடும். எனவே அதற்கு வாழ்வுகொடுக்கவேண்டும். அதனை திறம் பட செய்தனர் அந்த மருத்துவர்களும் தாதியரும்.

(அவஸ்திரேவியாவில் பந்தயத்திற்காக ஒடும், அல்லது பயிற்றுவிக்கப்படும் குதிரைக்கு கால் முறிந்துவிட்டால். முறிந்த காலை பொருத்துவதற்கு முயற்சிப்பார்கள். இயலாதுவிட்டால் அதுவாழ்வது வீண் என்ற முடிவுக்கு வந்து சுட்டுக்கொன்று விடுவார்கள். ஏனென்றால் அதனால் புந்தயத்தில் ஒடுமுடியாது. பராமரிப்பு செலவு அதிகம். எனவே மேல்லோகம் அனுப்பிவிடுகிறார்கள்.)

ஆனால் பந்தயத்திற்காக வளர்க்கப்படாத பறவைகள். மிருகங்களுக்கு... அவை நோயுற்றால் சிகிச்சை தரப்படுகிறது. காரணம் அவை சரணாலயத்தையும் மிருகக்காட்சிசாலைக்குமரியவை.

ஒரு முயற்சி (சிகிச்சை) முதலில் தோல்வி

யுற்றாலும் அந்த மருத்துவர்களும் தாதியரும் துவண்டு விடவில்லை. மீண்டும் முயன்றனர். தங்கள் முதல்கட்ட சிகிச்சையில் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தனர். தவறை கண்டுபிடித்தனர். மீண்டும் சிகிச்சை அளித்து அந்தப்பறவையை காப்பாற்றி அதற்கு பறக்கும் சக்தியை வழங்கினர்.

பறவைகளுக்கு மட்டுமல்ல, மிருகங்களுக்கும் அந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு புலிக்கு கால் முறிந்துவிடுகிறது. அதற்கும் சிகிச்சை தரப்படுகிறது. புலி என்றாலே பயம் என்ற மரபை ஏற்படுத்திவிட்டார்கள். அதனால்தான் பயங்கரவாதம் என்ற சொல்லையும் இனணத்துக்கொண்டுவிட்டார்கள். அதன்பெயரில் தடைச்சட்டங்களையும் உருவாக்கி விட்டார்கள். ஆனால் அவஸ்திரேவியாவில் நான்கு கால் புலிகளுக்கு சரணாலயம் அமைத்து உயிர்வாழ உத்தர வாதம் வழங்கப்பட்டிருக்கிறது. நான் தொலைக்காட்சி யில் அன்று பார்த்த சிகிச்சைக்குள்ளாகப்பட்ட புலியும் மயக்கமருந்து செனுத்தப்பட்டே சிகிச்சைக்குட்படுத்தப் பட்டது. அந்தத் தாதியர் அதன் உடலை பரிவோடு தடவிக்கொடுத்து காலுக்கு சிகிச்சை அளித்தனர். அந்தப்புலியும் சுகமாக சரணாலயம் சென்றது.

கல்லைக் கண்டால் நானையக் காணோம் : நாயைக்கண்டால் கல்லைக்காணோம் என்று எங்கள் தாய்நாட்டில் ஒரு சொல்லடை இருக்கிறது.

வீட்டில் பாசமுடன் வளர்க்கப்படும் நாய்கள், தெருவிலே சுற்றித்திருயும் கட்டாக்காலி நாய்கள் என்று இரண்டுவகை சாதி நாய்களிடமிருக்கிறது. அத்துடன் விலையைர்ந்த நாய்களும் உயர்சாதி அந்தல்துடன் வாழ்கின்றன. போதை வள்ளு தடுப்பு இயக்கத்திற்கு மட்டுமன்றி துப்புத்துலக்குவதற்கும் பயிற்சிபெற்ற நாய்கள் இருக்கின்றன.

அவஸ்திரேவியாவுக்கு விமானம் மூலம் பயணித்து வரும் பயணிகள் வெளியிலிருந்து அனுமதி மறுக்கப்பட்ட எந்தப் பொருளையும் கொண்டுவர முடியாது. விமானம் தரரையை தட்டுமுன்பே சில மணிநேரங்களுக்கு மூன்றர் ஒரு அட்டையை பயணி களிடம் நீட்டிவிடுவார்கள். அதில் சில பொருட்கள் (உணவுப்பண்டம் உட்பட) குறிக்கப்பட்டிருக்கும். அவற்றில் நாம் எதனைக் கொண்டுவருகிறோம் என்பதை குறித்துவிடவேண்டும். அப்படிச் செய்யாமல் நாம் அப்பொருளை வெளியே எடுத்துவந்து, சுங்க இலாகா வினால் கண்டுபிடிக்கப்பட்டால் ஆயிரம் டொலருக்கு குறையாமல் தண்டப்பணம் செலுத்தநேரிடும். சிலசமயம் எடுத்துவரப்பட்ட பொருளின் பெறுமதியின் அடிப்படையில் சிறைத்தண்ணும் கிடைக்கலாம்.

எனக்குத் தெரிந்த ஒரு முதாட்டி இலங்கை யிலிருந்து அதிமதுரம் எடுத்துவந்தார். அதுபற்றி குறிப்பிட மறந்தமையால் தண்டப்பணம் செலுத்த

வேண்டிய நிலை வந்தது. அவருடன் வந்த அவரது மகள், சுங்க அதிகாரிகளுக்கு அதிமதுரத்தின் விசேட மருத்துவகுணங்களை சுட்டிக்காட்டி தனது தாயார் இலங்கையிலிருந்து எடுத்துவந்த அதிமதுரம் அங்கே 35 ரூபாவுக்கும் குறைந்த விலையில் கிடைப்பது எனசொல்லி, தாயாரின் தவறுக்கு மன்னிப்புக்கோரி தண்டப்பணத்திலிருந்து தாயை தப்பவைத்தார்.

இதெல்லாம் நன்கு தெரிந்துகொண்டே இந்த நாட்டில் வழியும் ஒரு சகோதரிக்காக சமீபத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு மருந்துவகை எண்ணைய் வாங்கி வந்தேன். விமான நிலையத்தில் குறிப்பிட்ட அட்டையில் அந்த எண்ணைய் பற்றியும் நான் தினசரி பாவிக்கும் மருந்து மாத்திரைகள் பற்றியும் குறிப்பிட்டேன்.

சுங்கப்பகுதி உழாராகிவிட்டது. என்னையும் மனைவியையும் ஒரு பிரத்தியேக வரிசையில் நிறுத்தினார்கள். எமது பொதிகள் இருந்த ட்ரொலியை யும் எமது அருகே நகர்த்தினார்கள். ஒரு அதிகாரி ஒரு மோப்பநாயுடன் வந்தார். அது எங்களை மூன்றுமுறை வலம்வந்தது. “அது தரிசனம் செய்கிறது” - என்று மனைவியின் காதுக்குள் கிச்கிசுத்தேன். “இக்கட்டான வேளையிலும் உங்களது கேலிக்கு குறைவில்லை” என்றாள் மனைவி. அந்த மோப் நாய் பொதிகளை முகர்ந்து பார்த்ததுவிட்டு போய்விட்டது.

அந்த அதிகாரி, எமது ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்து விடைகொடுத்தார்.

எவர்மீதாவது வெறுப்புவந்தால்.. “சீ... நாயே...” என்கிறோம். நாய்களின் மகத்துவம் எத்தகையது என்பது தெரிகிறது அல்லவா?

அவஸ்திரேவியாவில் தாம் செல்லமாக வளர்த்த பிராணிகளுக்கு தமது வீடு உட்பட சொக்குகளை எழுதிவைத்துவிட்டு மறைந்தவர்களும் இருக்கிறார்கள். இலங்கை, இந்தியா போன்ற நான் பார்த்த நாடுகளில் நாய்கள், பூனைகளை கல்லெறிந்து விரட்டினால் அதுசாதாரண அன்றாட நிகழ்வு. ஆனால் அவஸ்திரேவியா உட்பட சில வெளிநாடுகளில் அது தண்டனைக்குரிய குற்றம்.

உலகில் பிறந்த மனிதர் உட்பட ஜீவராசிகள் அனைத்தும் உயிர்வாழுவே பிறந்தன. மனிதர்களுக்கு மட்டுமா மனித உரிமை? ஜீவராசிகளுக்கும் ஜீவாதார உரிமை இருக்கிறது என்பதை அந்தத் தொலைக்கட்சி The Zou நிகழ்ச்சி உணர்த்துகிறது.

எவரையும் தாக்குவதற்கு அல்லது கொலை செய்வதற்கு முயலும் அல்லது சிந்திக்கும் ஆற்றிவு படைத்தவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளை பார்த்தால் மனம் மாறுவதற்கும் திருந்துவதற்கும் இடமுண்டு என நம்புகின்றேன்.

யாருடன் நோகேன்...



மிக வேகமாக வந்த அந்த சிறிய ரக பள்ளண்டி பாடசாலை வீதியில் திரும்பி சடன் பிரேக் போட்டு நின்றது. உள்ளிருந்து அவசரமாக இருவர் இறங்கி வந்தனர் திருடனைப் பிடிக்க வரும் பொலிஸ்காரர்கள் போல. முன் கேட்டதைத் திறந்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் கட்டிக் கொண்டு வந்த சாமான்களை எடுப்ப தற்காக குனிந்து, கட்டை அவிழ்த்துக் கொண்டிருந்த நாள், இருவர் அவசரமாக என்னை நோக்கி வருவதைப் பார்த்து எழுந்து நின்றேன். பல் வண்டியின் முன் கண்ணாடியினுள்ளே “கல்வி” என்று பெயர்ப் பலகை இருந்ததும் எனக்குள் கலவரமாகியது. இது எமது வலய வாகனம் அல்ல. வந்தவர்கள் நிற்காமலேயே தொடர்ந்து வேக நடையில் பாடசாலைக் கட்டிடத்தை நோக்கி நடக்கத் தொடங்க, நானும் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு பின்தொடர, ஒருவர் அதிகாரத்துடன் கேட்டார்.

“நீங்கதான் பிரின்சிபிலா..?”

“ஓம் சேர்”

“எட்டு மணியாகுது... இன்னும் வகுப்பறைகள் திறக்கயில்ல...” என்று கூறிக் கொண்டே அலுவலகப் படிக்கட்டுக்களில் ஏற...

“இன்னைக்கு விளையாட்டுப் போட்டி சேர்.... அதுதான்....” என்று நான் கீழுக்க,

“விளையாட்டுப் போட்டியென்டா என்ன..? அது பின்னேரந்தானே...”

“ஓம் சேர், ஆனா சாமான்கள் இங்க கிடைக்காது, வாங்கிக் கட்டிக்கொண்டு வர வேட்டாயிட்டு...”

என் பேச்சை காதில் வாங்காதது போல மற்றவர் கேட்டார்,

“எத் தின் டீச் சர் இருக்கினம், எங்க ஒருந்தலரையும் காணயில்ல..?”

விளையாட்டுப் போட்டி நடக்க இருக்கும் இடத்தைச் சிரமதானம் செய்து, இல்லங் கள் அமைப்பதற்கான வேலைகளில் பெற்றோருடன் சேர்ந்து

அடுப்பட்டுவிட்டு நேற்று வீடு செல்லும் போது மணி மாலை ஏழரையைத் தாண்டியிருந்தது. இன்று விளையாட்டுப் போட்டிக்காக கொஞ்சம் நன்றாக உடுத்திவர வேண்டும், அத்துடன் ஒவ்வொரு ஆசிரியருக்கும் பொறுப்புக்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. கிளாஸ் பெட்டி, கோப்பை, கப், மாலைகள், நிறைகுடம் வைப்பது, கேக், பெட்டில் என பிரித்து வழங்கப்பட்டிருந்தது. அந்தப் பொருட்களையும் கொண்டு வர வேண்டும். முதல் பள்ளில் வருவார்களோ தெரியாது.... என மனசிற்குள் நினைத்துக் கொண்டே,

“ஹுண்டு ஷ்சர்ஸ் இருக்காங்க.. பள்ளிலதான் வாரது.. பள்ளின்னும் வரயில்ல...” என்று கூறினாலும் மனசுக்குள் பயந்தேன் “முதல் பள்ளை விட்டுவிடக் கூடாது அவர்கள்...”

“எத்தின் மணிக்கு ஸ்கூல் தொடங்குறது?”

“ஓமே முக்காலுக்கு சேர்....”

“அப்ப வழுமையா இப்பிழித்தானோ?”

“இல்ல சேர், இன்னைக்குத்தான்....”

“எங்க அட்டனைஸ் எடுங்கோ...”

வரவுப் பதிவேட்டை எடுக்கும் போதுதான் ஞாபகம் வந்தது, நேற்று பாடசாலை முடிந்து, தொடர்ந்தும் வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் டிபார்ச்சர் (வெளியேறும் ஒப்பம்) ஒருவரும் வைக்க வில்லை என்பது... உடனடியாக வைப்பதற்கு இப்போது ஷ்சர்சும் இல்லை. என்ன செய்வதென்று தமோறுகையில்,

“நீங்க கையெழுத்த வச்சிட்டுத் தாங்கோ...” என்று கேட்க, கையெழுத்து வைக்காமலேயே வரவுப் பதிவேட்டைக் கொடுத்தேன்.

“இங்க பாருங்கோ சேர், நேற்று ஒருந்தறும் கையெழுத்து வைக்கயில்ல...” என்று சற்று வயதில் இளையவர் முத்தவரைப் பார்த்துக் கூறினார். முத்தவர், நீண்ட நாள் கண்டுபிடிக்க முடியாமல் இருந்த ஒரு

வழக்குக்கு மிக முக்கியமானதொரு துப்புக் கிடைத்து போன்ற தோரணையில் ஒரு சிரிப்புச் சிரித்தார்.

“என்ன சேர் இது...” என்று என்னைப் பார்த்துக் கேட்டவர், இளையவரிடம் “இஞ் ச தாஸ் கோ அட்டனன்ஸ்” என்று கேட்டு வாங்கி, சிவப்புப் பேணாவால் அதில் என்னவோ எழுதி, கீழே தனது கையொப்பத்தையிட்டு பெயர் மற்றும் பதவியையும் எழுதினார். எனக்குள் பத்டம் தொடங்கியது...

என்னிடம் வரவுப் பதிலேட்டைத் தந்து இன்றைய நாளுக்குரிய கையொப்பத்தை இடச் சொன்னார்.

ஏற்கனவே அதிர்ந்து போயிருந்த நான் திக்தியை எழுதி கையொப்பத்தை வைத்து, முதல் நாள் வைத்த நேரத்தையே நேரமாகப் பதிந்து விட்டேன். அதைக் கவனித்துக் கொண்டேயிருந்த இளையவர், மூத்தவரிடம்

“இங்க பாருங்கோ சேர் இவர், எத்தின மணிக்கு வந்திட்டு எத்தின மணியென்டு கையெழுத்து வைக்கிறாரென்று...”

அப்போதுதான் நேரம் போட்டது எனக்கு உறைத்தது. அட்டா... நேரத்தைப் போடும் வரை அதையே கவனமாகக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது சொல்லியிருக்கக் கூடாதா? வேண்டுமென்றே முன்கூட்டிய நேரத்தைப் போடுவன் உங்களுக்கு முன்பாகவா ஜயா போடுவான்..? மனசுக்குள் நொந்து கொண்டேன்.

ஜந் து நிமிடங்களில் பஸ் வந்தது. ஓவ்வொருவராக மூன்று ரீச்சரும் வந்து சேர்ந்தார்கள்.. யார் யார் எங்கிருந்து வருகிறார்கள் என்று விசாரணை நடந்தது. ஏன் லேட் என்ற கேள்விக்கு பஸ் லேட் என்று பதில் வந்தது. நேற்று ஏன் கையெழுத்து வைக்கவில்லை என்ற கேள்வி கேட்கப்படவில்லை. அதுதான் ஏற்கனவே சிவப்பு மையால் முற்றுப் புள்ளி வைத்தாயிற்றே... இனி கேட்டு என்ன பிரயோசனம் என்று கேட்கவில்லை போலும்..

“என்ன பிரின்சிபால் கிரேட்” என்று என்னைக் கேட்க,

“கிரேட் இல்ல, பெஃவோமிங் சேர்”

“ம்.ம்... லீவ் ரெஜில்டர எடுங்கோ.....” எடுத்துக் கொடுத்தேன்.

“இங்க பாருங்கோ சேர்.... போன வருசத் துக்கு முடிக்கயில்ல... இந்த வருசம் எழுதியில்ல...” இளையவர் கூற, மூத்தவர் என்னைப் பார்த்து மீண்டும் முன்சொன்ன தோரணையில் அதே சிரிப்பு. அடுத்த துப்புக் கிடைத்துவிட்டது.

“இந்த வருசம் இன்னும் ஒருத்தரும் லீவ் எடுக்கயில்ல சேர்..” நான் சொல்லி முடிக்குமுன், அட்டனையைக் கவனமாக ஆராய்ந்து கொண்டிருந்த

இளையவர் ஒரு டீச் சரின் லீவைக் கண்டு பிடித்துவிட்டார்.

“இங்க்யிருக்கு லீவு”

ஆம். ஒரு லீவு என்கையால் எழுதப்பட்டிருந்து. இந்த மாதம் நடைப்பகுதியிலிருந்து செயற்படும் வண்ணம் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு என்றியிக்கப்பட்டிருந்த ஒரு டீச்சர் இப் பள்ளிக் கூடத்திற்கு வருமான்பே ஒருநாள் லீவு. அந்தத் திக்தியில் அவர் இங்குதான் சமூகமாகியிருக்க வேண்டும் என்பதால் நான் தான் லீவு போட வேண்டும் என்று மூன்று நாள் பாடசாலை அதிபர் கூறியதால் இங்கே லீவு. அவர் ஒருநாள் லீவு, ஒருநாள் வந்திருந்தார் இன்றுடன் இரண்டு நாள் தான் இப்பாடசாலையில் அவரின் சேவைக்காலம். இன்னும் விடுப்புப் புத்தகத்தில் பெயர் எழுதவில்லை.

“எடுங்கோ லீவு பைல்ஸ்” எடுத்துக் கொடுத்தேன். ஒரு டீச்சரின் கோவையைத் திறந்தவர், “லீவுக்கான காரணம் போடயில்லயே... என்னைந்து லீவு அனுமதிச்சென்கக்...” என்றவர் “இங்க பாருங்கோ சேர்.. லீவு அனுமதிச்சு கையொப்பம் போடயில்ல இவர்..” மூத்தவர் என்னை நோக்கி நிமிர, நான் அவரைப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டேன். என்னால் இன்னுமொரு தடவை அந்தச் சிரிப்பைத் தாங்க முடியாது என்பதால்.

“பொக் புக்க தாஸ் கோ..” எடுத்துக் கொடுத்தேன். கொடுக்கும் போது பார்த்தேன் திறந்திருந்த பைலில் குறிப்பிட்ட அந்த டீச்சர் லீவுக்கான காரணம் போட்டிருந்தார். நான் அதிகாரம் பெற்றவர் என்பதில் கையெழுத்துப் போடுவதற்குப் பதிலாக மேற்பார்வை உத்தியோகத்தர் என்பதில் கையொப்பம் இட்டிருந்தேன். ஆயினும் இது பற்றியும் நான் எதுவும் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் எனக்கு ஏதும் உதவுபவர்களாகவோ, எதையும் சொல்லித் தருபவர்களாகவோ தெரியவில்லை. பொலிஸ்காரர்கள் போலவே நடந்து கொண்டார்கள்.

மூத்தவர் சம்பவத் திரட்டுப் புத்தகத்தைத் திறந்து, வசதியாக வைத்துக் கொண்டு எழுத ஆரம் பித்தார். இளையவர் எழுந்து வைகியே வகுப்பறைகளை நோக்கிச் சென்றார்...
.....

நான்கு வருடங்களுக்கு முன் ஒரு டீசம்பர் மாதம், ஏதோ வேலையாக கல்வி அலுவலகத்திற்குச் சென்ற என்னை “இந்தா ஆளே வந்திட்டேு...” என்று புறப்படுவதற்குத் தயாராக நின்றிருந்த கல்வி அலுவலகத்தின் வேலுக் குள்ளிருந்த அதிகாரி “ஏறும். ஏறும்” என்று அழைத்து வேணில் ஏற்றி இதோ இங்கே கொண்டு வந்து இறக்கினார். பிரதான வீதியில் வேணை விட்டிறங்கி நடந்து வர, முழுங்கால் அளவுக்கு

மழு நீர் தேங்கிய வெள்ளம். வெள்ளத்தைத் தாண்டி சேறு. பனை மரங்களைச் சுற்றி உடை மரங்கள். நெருஞ்சி முட்களோடு பெரிய பெரிய உடைமர முட்களும். அதற்குள் கூரையில்லாத கட்டிடம் ஒன்று. கட்டிடத்தைச் சுற்றிலும் முற் புதர்களும், வெள்ளமும்.

“என்ன செய்வியோ தெரியாது... 4ஆம் திகதி பள்ளிக் கூடம் திறக்க வேணும்...” என்று என்னிடம் சொல்லிவிட்டு, “இ. ஓ. பாத்து என்ன செய்யோனுமென்டு சொல்லுங்கோ..” என்றார் அதிகாரி, அருகில் நின்ற தொழில் நுட்ப உத்தியோகத்தைப் பார்த்து.

ரி.ஓ. என்னைப் பார்த்து “இந்த அஞ்ச நாஞ்சகுள்ள எதுவும் செய்ய ஏலாது.. முதல்ல நீங்க ஏதாவது செய்து பள்ளிக் கூடத்த திறக்கிறதுக்குப் பாருங் க... நான் அப்ரூவல் எடுத்தப் பிறகு சொல்ளன்...” என்றார்.

அன்று தொடங்கியது. என் பெபோமிங் பிரின்சிபள் காலம். எத்தனை அலைச்சல்கள்... எத் தனை தடைகள்... எத் தனை பேரிடம் கெஞ்சல்கள்... பெற்றோர்களில் நான்கு அல்லது ஜந்து பேர் வருவார்கள். அதுவும் குறித்த நேரத்திற்கு வரமாட்டார்கள். ஆண்கள் வரவே மாட்டார்கள். எனினும் ஜந்தே நாட்களில் 17 பிள்ளைகளுடன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. கூரைக்குத் தார்ப்பால். நிலத்திற்கு மணல், ஆவணங்கள் வைப்பதற்கு நான் கொண்டு வந்த அட்டைப் பெட்டி. கட்டிடம் வெளியே தெரியுமளவுக்கு பற்றைகள் வெட்டி அகற்றப்பட்டது.

அதன்பின் பாடசாலை தொடங்கும் முன்பும் வேலைகள், பாடசாலை முடிந்த பின்பும் வேலைகள். என்னுடன் இரண்டு மாதங்களின் பின் நியமிக்கப்பட்ட ஆண், பெண் என இரு ஆசிரியர்கள். கத்தி, கோடரி, குப்பைவாரி, மண்வெட்டி சகிதம்... எவ்வளவு உடல் உழைப்பு... எத் தனை காயங்கள் கைகளிலும் கால்களிலும்... கட்டைகள் வெட்டி நட்டு, உச்சி வெயிலில் கம்பி இழுத்துக் கட்டி, தோள்களிலும் கைகளிலும் பிரதான வீதியில் இருந்து பாடசாலை வரை மட்டைகளைச் சுமந்து வந்து அடைத்து... ஆடு மாடுகள் வராமல் தடுக்க குந்தியிருந்து மட்டைகட்டி..... ஒவ்வொரு நாளும் இரண்டு ஆடைகள் கொண்டு வருவோம். பாடசாலை தொடங்க முன்னும் பின்னும் ஒன்று. பாடசாலை நேரத்தில் ஒன்று. என் மனைவி கேட்பாள் “நீங்க அந்தப் பள்ளிக்கூடத்துக்கு அதிபரா இல்லைவில் வேலைக்குப் போர்க்களா..” என்று.

வேலி அடைத்தும் ஒழுங்கான படலை இல்லாததால் கால்நடைகள் வருவதைத் தடுக்க முடியாமல் யோசித்தபோது, எனதும் மற்ற ஆண் ஆசிரியரதும் வீட்டு அன்றென பைப்புகள் படலை யாகின. அதனை ஒட்டிப் பொருத் துவதற்கு இரண்டாயிரத்து அறுநாறு ரூபா பணம் வேறு. அதோ

தெரிகிறதே அந்த கேற்தான்...

சோளாகக் காற் றின் வேகத் திற் குருகொடுக்க முடியாமல் தார்ப்பால் சுழன்றிட்டது கிழிந்து நார்நாராகத் தொங்கத் தொடங்கியது, வேறு நிழல் தரும் மரங்களும் இல்லாததால் ஒற்றைப் பனையைச் சுற்றி வகுப் பாக் கி, புமியின் சுழற்சிக்கேற்ப நிழலுக்காய் நாங்களும் பனையைச் சுற்றி வருவோம். அந்த வருடம் ஜந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு ஒரு புள்ளி குறைவு.

இருந்த பிள்ளைகளில் அரைவாசிக்கும் மேல் இடம் பெயர்ந்த வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். “புதுப் பள்ளிக்குடத்துல் சேக்கிறதுக்கு காசு வாங்கலையாம்..” என்ற செய்தி பரவி அதன் விளைவாக அட்மிசன் பீஸ் என்று எதுவும் கட்ட வேண்டியதில்லை என்பதால் இப் பாடசாலையில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டவர்கள்.

இவர்களுக்கு தலைக்கு என்னையில் இருந்து காலுக்குச் செருப்பு வரை கொடுக்க வேண்டியிருந்தது. அவர்கள் கேட்கவில்லை. என்றாலும் என் பிள்ளைகளின் வயதை ஒத்தவர்கள். பாடசாலை முழந்து ஒன்றரைக் கிளோ மீற்றர் சுடுமணலில் நடந்து வீடு செல்ல வேண்டியவர்கள்.

கடந்த மூன்று வருடத்தில் சனி, ஞாயிறு என்றில்லாமல் இந்தப் பாடசாலைக்காகவே உடல் உழைப்பு அத்தனையும் செலவாகியது. தோட்டம் வைத்தோம், பூ மரங்கள் வைத்தோம், உள்ளக வீதி அமைத்தோம், அழகான மரங்கள் நட்டோம், முழுப் பற்றைச் செடிகளையும் அகற்றி அழகுபடுத்தினோம்.

இருந்த இடம் தெரியாதிருந்த பாடசாலை, “காட்டுப் பள்ளிக்கூடம்” என்று இப் பகுதி மக்களால் விளைக்கப்பட்ட பாடசாலை இப்போது எல்லோராலும் அழகான பாடசாலை எனப் பேசப் படுகிறது. பெற்றோரின் நன் மதிப்பும் ஒத்துழைப்பும் அதிகரித்தது. பதினேழாக இருந்த மாணவர் தொகை நாறை எட்டிவிட்டது. இந்த இடம் “பாடசாலை” என்று அங்கீர்க்கப்பட்ட பின்தான் நானும் “அதிபர்” என என்னை அங்கீர்க்கிறதுக்கு கொண்டேன்.

இந்த வருடம் விளையாட்டுப் போட்டியை சிறப்பாக நடாத்துவது என்று பெற்றோர் சந்திப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பிரதம விருந்தினராக வலயக் கல்விப் பணிப்பாளரை அழைப்பது என்றும் அயற் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், இப் பகுதியில் இயங்கும் அரசு, அரசு சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சங்கங்களின் பிரதிநிதிகள் என சகல தரப்பினையரையும் அழைப்பது என்றும் அழைப்புப்படுவர்களுக்கு மதிய உணவு வழங்குவது என்றும் முடிவாகியது.

வலயக் கல்விப் பணிப்பாளரின் ஒப்புதல் பெறப்பட்டு நாள் குறிக்கப்பட்டது. வேலைகள் பொறுப்புக் கொடுக்கப்பட்டன. கற்றல் கற்பித்தல் பணிகளுக்கு இடையும் நேரா வண்ணம் ஆசிரியர்கள் தமது முழுப் பங்களிப்பையும் நல்கினர். நாள் நெருங்க நெருங்க வேலைப் பான அதிகமானது. முதன் முதலாக இப்பாடசாலையில் சிறப்பான ஒரு நிகழ்வைச் செய்யப் போகிறோம், அதுவும் வலயக் கல்விப் பணிப்பாளரே பிரதம அதிதியாக வரப் போகிறார் என்ற எண்ணம் எனக்குப் போலவே ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எல்லோருக்கும் உற்சாகம் தந்தது.

அழைப்பிதழ்கள் அச்சிடல், இல்லம் அமைத்தல், பொதுப் பந்தல் அமைத்தல், உபகரணங்கள் தேடல், ஒளி அமைப்புக்கள், என ஒரு பக்கமாகவும் அணிந்தைப் பயிற்சி, உடற்பயிற்சிக் கண்காட்சிக்கான பயிற்சி என வேறு பக்கமாகவும் வேலைகள் நடைபெற்றன.

மதிய உணவுக்கான கறியாக கோழி இறைச்சி எனத் தீர்மானிக்கப்பட்டது. முதல் நாள் வாங்கி வைக்க முடியாது. குளிர்சாதனப் பெட்டி வசதியில்லை. எனவே என்னிடம் அந்தப் பொறுப்புத் தரப்பட்டது. நான் காலையில் வரும்போது கடையில் இருந்து வாங்கிக் கொண்டு வருவது என முடிவு செய்தேன்.

முதல் நாள் மாலை பாடசாலையில் இருந்து வீடு செல்லும் போது இரவு எட்டுமணி. கடைக்குச் சென்று ஜஸ் கோழி விசாரித்து, பணத்தைச் செலுத்தியாகி விட்டது. காலையில் ஏழு மணிக்கு கடை திறக்கும் போது எடுத்துக் கொள்வதாகக் கூறிச் சென்றேன்.

இன்று விளையாட்டுப் போட்டி நாள். காலையில் வழுமையைவிட நேரத்திற்கு எழுந்து, அலுவல்களை முடித்துக்கொண்டு, ஒரு தடவை மட்டுமே அணிந்துவிட்டு இன்றைய நாளுக்காகவே வைத்திருந்த புது வருடத்திற்கு வாங்கிய சேர்ட்டைடயும் பொருத்தமான ஒரு ஜீன்ஸையும் போட்டுக் கொண்டு, நேர்க்கே பொலிங் செய்து வைத்திருந்த, முன்பக்கத்தில் சொறிப் பிழித்தது போன்றிருந்த சப்பாத்தை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் கடைக்கு வர அது பூட்டியிருந்தது.

ஏழு மணிக்கு வழுமையாகத் திறக்கும் கடை ஏழு பத்து ஆகியும் திறக்கப்படவில்லை. கோழி யில்லாமல் போனால் மீண்டும் வரவேண்டி வரும். சமைக்க நேரம் போய்விடும். இப்போது, இதோ திறந்து விடுவார்கள் என்று நின்றிருக்க கடைசியில் கடைத்திறக்க ஏழு இருபது ஆகிவிட்டது. குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்த பத்துக் கிலோ கோழியை ஒரு அங்கர் மாப்பெட்டியில் வைத்துக் கட்டி மோட்டார் சைக்கிளின் பெஸ்றால் நன்று இறுக்கிக் கட்டிக்கொண்டு புறப்பட்ட போது மணி ஏழு இருபத்தைந்து. எப்படியும் இருபது நிமிடம் எடுக்கும் போய்ச்சேர. சுற்று வேகமாகத்தான் வந்து கொண்டிருந்தேன். திடீரென மோட்டார்

சைக்கிளில் ஒரு ஆட்டம். ஏதோ விழுந்தது போலிருக்க கையை பின்னால் துழுவிப் பார்க்க பெட்டியிருந்தது. ஆனாலும் ஒரு சந்தேகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திப் பார்க்க, பெட்டி ஈரமாகி ஒட்டை விழுந்து ஒரு கோழிப் பார்சல் சுற்றுத் தள்ளி றோட்டில் கிடந்தது. கீழே விழுந்ததை எடுத்துக் கொண்டு வந்து பெட்டியைப் பார்த்தேன். வைத்தால் மறுபடியும் விழும்.... என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்தபோது எனது பைக்குள் இருந்த பெரிய சொப்பிங் பேக் ஞாபகம் வர, அதை எடுத்து அதற்குள் எல்லாக் கோழிப் பார்சலையும் போட்டு, மீண்டும் பெட்டிக்குள் வைத்துப் புறப்பட்டாலும் மீண்டும் ஒரு தடவை எல்லாமும் மொத்தமாக விழுந்துவிட்டது. எடுத்து வைத்து வந்து சேர்ந்து நிறுத்தி கடவுத் திறந்து விட்டு நேரத்தைப் பார்க்க ஏழு ஜம்பத்தைந்து, கட்டியிருந்த பார்சலை அவிழ்க்க ஆரம்பிக்கும் போது பல் வண்டிகள் வந்து நின்றது..

.....

வெளியே சென்றவர் உள்ளே வந்தார். சம் பவத் திரட்டுப் புத்தகத்தை எழுதியர் அவதானிப்புக்களோடு ஊகங்களையும் எழுதி முடித் துக் கையெழுத்து இட்டார். பெரிய எழுதுதுக்களில் பதவியையும் எழுதினார். எழுந்து வெளியே வந்தார்கள். மாலையில் நடக்கவிருக்கும் விளையாட்டுப் போட்டிக்காக அரை குறையாக அமைக்கப்பட்டிருந்த இல்லக் குடிசைகளைப் பார்த்தவாறே கூறினார்கள்... “வேறு எங்கலுக்குத் தான் வந்தோம.... ஒருவர் கொம்னையின்ற செய்த தால் இங்கு வந்தோம்... எல்லா நாளும் இப்பிழித் தான் நடக்குது போலயிருக்கு....” என்றார்கள். தொடர்ந்து என்னென்னவோ சொன்னார்கள். நான் கூட சொல்ல நினைத்தேன் “ஒருவரால் சமூகத்தில் உள்ள எல்லோரையும் திருப்திப்படுத்திவிட முடியாது ஜயா, மகான்களுக்குக் கூட எதிரிகள் இருந்திருக்கிறார்கள். அதாவது பிழிக்காதவர்கள் உண்டு. தவிரவும் இருபது நிமிட குவியைப் பார்வையைல் எல்லாவற்றையும் தீர்மானித்து விட முடியாது ஜயா...” என்று, ஆனால் சொல்லவில்லை.

இறுதியாக “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்றார்கள். ஆனால் எனக்கோ, அவர்களின் நடவடிக்கைகள் மற்றும் வார்த்தைகளை நினைத்தபோது “கொல்லரின் கையில் அகப்பட்ட இளைத்த இரும்பு” ஞாபகம்தான் வந்தது.

பல் வண்டி ஒரு உறுமலோடு புறப்பட்டுச் சென்றது. அது கிளப்பிய செம்மண் புழுதிக்குள் மங்கலாகத் தெரிந்த முன் பட்டையையும் இல்லக் குடிசைகளும் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போலிருந்தது.

புதுவீடு

ஆனந்தி

அங்கம் ஜந்து

ராணி போன்றிரு, வாசல் கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தாள் துளசி. அப்பா சாய்மனையில் படுத்துக்கொண்டு, ஜன்னலுக்கு வெளியே எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். எதிரே தற்நந்த வெளி முற்றமும், அப்பெரிய வீட்டின் நார்ச்சுர வராந்தாக்களும், வலது கரை மூலையில் ஒளியை காட்டும், சிறிய ஜன்னலுமாய், புற உலகை மறைந்துத்தோன்றும், இங்கிதமற்ற அழுகு போல், நிழலில் மறைந்து போய் கிடந்தன. தன்னுள்ளே, ஆழந்து புதைந்த, அவர் கண்களே வெறிச்சோடிப் போன மாதிரி, அந்த நிமிலின் ஆகிருதியான இருட்டைக்கண்டு, ரசிக்கிற அவரைப் பார்த்துத் துளசி எதையோ நினைத்துக் கொண்டு, பெருமுச்செறிந்தாள்.

பிரத்தியட்ச உலகம் தனக்குதானே வாழ்ந்து மறைந்து போகிற உண்மைகளுடன், அதன் ஏக சாயலாக அவரில் மறைந்து கிடந்த அந்தப் பொய்மை, அவளுக்கு வெட்கமாக கூட இருந்தது. எனினும் அவரின் மகளாகப் பிறந்துவிட்ட குற்றத்தால், அப் பொய்மை அவள் ஒரு சவாலாகவே ஏற்றுக் கொண்டிருக்கிறாள்.

அவரின் காலரவும் கேட்டு, அவர் பிரக்ஞை வந்தவராய் திரும்பிப் பார்த்தார்.

“என்னப்பா! வரவர பார்த்தையே மங்கிங் கொண்டு வருகிறது. இருட்டிலே வேறு இருந்து நிழலையே பார்த்துக்கொண்டிருந்தால், இருக்கிற ஒளியும் போய் விடும். நீங்கள் கண்ணை மூடி விட்டால் நான் என்ன பண்ணுவேன்?”

அவளுடைய இந்த வார்த்தைகளின் கணம், இரு பொருள் பட, அவளுக்கு புரிந்த மாதிரி, அவளை நம்பிக்கையற்றுப் பார்த்துக்கொண்டே, சோகம் கவிந்த ஈனமான குரவிலே அவர் கேட்டார்.

“சாவு ஒன்றுதான் நிச்சயமாக இருக்கு, நினைச்சுதை சாதிக்க முடியாமல்? வண்டிச்சக்கரமே, முறிஞ்சு போய் கிடக்கு அது குடை சாய்ந்து போனின், ஒளியைத் தேடுறதிலே என்ன லாபம்? அருள் இனிதான் வரப்போகுதே?”



“அப்பா! ஏதோ யோசனையிலே, நான் தெரியாமல் சொல்லிவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கோ!”

“யாரோ வந்த மாதிரி இருந்ததே?”

“ம்! ஓர் அருமையான பிறவி! யாரென்று புரியவில்லை. தடம் மாறி வந்திருக்கிறாள், எங்கட ஊர் தானாம். ஏழாலை மத்தியிலே தேவி கோவிலுக்குப் பக்கத்திலேதான், அவள் வீடு இருக்கிறதாம். எத்தனையோ காலப்பழக்கம் மாதிரி, ஒட்டிக்கொண்டு போற அவள் அன்பு, எவ்வளவு தெய்வீகமாக இருக்கு, ஆனால் பாவும் நேரிலே பார்த்தால், மனம் உடன்து போகும். எவ்வளவோ மாற்றங்களிடையே, அவள் தனித்து நிற்கிறாள். ஏழையானாலும், நோயாளி யானாலும், சாகவதமாய், அவள் என் மனதிலே, அழியாமல் இருப்பாள், ஏனென்றாள் அன்பு சாகி நேலை, நான் அவளிலே விசாகனையே கண்ட மாதிரி இருக்கு, கேவலம் வெறும் பொய்க்காக எங்கடை சதை, அழுகிக் கொண்டிருக்கு. அப்பா! விசாகன் மறுபடியும் வருவாள். இந்த வீட்டு வாசலிலே, இப்பதான் ஒளி புத்த மாதிரி இருக்கு உங்களுக்கு தெரியுமல்லே! ஒளியைத்தேடி, அலைகிற எங்கட புத்தியை செருப் பால் அடிக்க வேணும் பசியிலும், வாழ வேணுமென்ற வெறியிலும், எங்கட ஆத்மாவே திரிந்து போக்கி! ஆனால் இச் சிறுமியோ, நெஞ்சிலே ஓட்டையை சுமந்து கொண்டு, பளிச்சென்று நிற்கிறாள்!”

“என்ன ஓட்டையா?”

“ஓம்ப்பா நாளைக்கு வருவாள், காட்டுகிறன். இப்ப எழும்பி வாங்கோ, சாப்பிட்டுவிட்டு பாயை விரிக்க வேணும்!”

“நித்திரை எங்கே வருகுது!”

அவள் அதை செவிமடுத்தவாறே, நிறைய யோசித்துக்கொண்டே, உள்ளே போனாள், கீழே பாடி தூறிற்று. கல்லும் மன்னுமாய், பூழி பரந்து வியாபித்து கிடக்கிறது. இது யாருக்கு சொந்தம் என்று புரியாமலே, என்ன நினைப்பு? பெருமை வந்தால்

எல்லாம் மறந்து போகிறது.

“நான் யார்? எனக்கு என்ன சொந்தம் இருக்கு? சீ! மனித உறவை நினைத்தாலே வெறுப்பாக இருக்கு! அப்படி நினைக்கிறதே, பாவத்தை சுமக்கிற மாதிரி இருக்கு. நான் கழுந்து, பிரிந்துபோன ஒரு தனி விழுது, எனக்கென்ன பயம்? எனக்கென்ன கவலை?”

சினாந்திராஷ்டிக்குப் பக்கத்திலே, சிறிது தூரம் தள்ளி ஒரு வேம்பு, இன்னும் தலை சாயாமல் நிற்கிறது. பழைய கிழட்டு வேம்பானாலும் துளசி அதற்கு உயிர் இருப்பதாக நம் பகிறாள். அதைப் பார்க்கிற போதெல்லாம் அவனுக்கு ஒரு சிரங்கீவிக்களை வூாபத்திற்கு வருகிறது, வாழ்வின் அவலங்களுக்கிடையே, குரூரம் வெறிச்சுப்போகாமல், நித்திய களையடுத் திற்கும் அப்புவு மனிதர்களைப்போல், வந்து வாழ்ந்து மறைந்து போகாமல், நிற்கும் விசாகனின் சத்தியக்கதைக்கு, அதுவே ஜீவ ஒளியாக, இன்னும் புகழ் மங்காமல், வாழ்கிறது. உயிர் தவிர, வேறு ஒன்றும் அறியாத துளசிக்கு, அதைப் பார்க்கிற போதெல்லாம், பெருமையில், உடல் சிலிர்த்துப் போகும். அதனுடன் மானசீக்மாகவே, அவன் பேசிக்கொண்டிருப்பாள்.

சுந்தரத்திற்கு சாப்பாடு கொடுத்துவிட்டுச் சிறிது நேரம், அவன் அங்கே வந்து உட்காருவது வழக்கம். இரவில் பெரும்பாலும் அப்படித்தான் நடக்கிறது, வேம்பை யார் கவனிக்கப்போகிறார்கள்? அதன் சில்லைந்ற காற்றுப்பட்டாலே, மனம் இறக்கை கட்டிப் பறக்கும். அவனுக்கும், அந்த மரத்திற்கும் என்ன உறவு?

நல்ல நிலாக்காலம். சுந்தரத்திற்கு சாப்பாடு கொடுத்து விட்டுச் சிறிது நேரம், அவன் தூக்கம் வராமல், அங்கே வந்து உட்கார்ந்து கொண்டாள்.

அப்பவெல்லாம், விடுமுறைக்கு டவுனிலே யிருந்து விசாகன் வரும்போது, இந்த வேம்பிலே ஏறி நின்று எத்தனை தடைவகள், விளையாடியிருப்பாள். மளமாலவென்று கால் சறுக்காமல், உயர உச்சிகளைக்கே போய்விடுவான். கீழே நிற்கிற துளசி, பெரியப்பா பெரியம்மா எல்லோரையும், கீழே குளிந்து பார்த்து கைதட்டுவான். பூக்களை பறித்துக் கிளையோடு போடுவான்.

வேப்பம்பூ வடகம் என்றால், அவனுக்குக் கொள்ளள ஆசை. பூக்களை காம்புகளோடு, சிறுசிறு கட்டுகளாகக் கட்டி, அம்மா அவற்றை முற்றத்தில் பாய் போட்டுப் பரப்பிக் காய விடுவான். அவை நன்றாகக் காய்ந்த பின்பே, வடகம் போடுவான். அந்த வடகப் பொரியலும், புட்டும் தயிரும் சேர்த்துச் சாப்பிட்டு ருசி கண்ட, அவன் அதை நினைத்தே, நீண்ட நாட்களுக்குக் கிராமத்திலே தங்கி விடுவான்.

வீட்டிற்கு போனால், இவ்வளவு ருசியாக அவனுக்குச் சமைத்துப் போட, யார் இருக்கிறார்கள்? மம்மிக்குச் சமையலே வராது, சமையலுக்கென்று, ஒரு வேலைக்காரி இருப்பதோடு, விசாகனின் அக்கா

ஆசாவுக்குக் கூட ஒரளவு சமையல் தெரியும். நயேந்திரனுக்கு அடுத்து, அவள்தான். கடைக்குட்டி விசாகனுக்கு அவர்களோடு வேறுபட்டு நிற்கிற மாறுதலான குணங்கள். டவுன் ஆடம்பரங்களோடு, வாழ்கிளின் மம்மியுடன், ஒட்டுதலற், கிராமத்து உயிர் வாழ்க்கையையே, சதா தன் கண்ணில் கனவு கொண்டிருக்கிற, அவளின் இந்த அபிரிதமான, அன்பு மேலிகுகின்ற, தனிப்போக்கு, மம்மிக்கு ஓரிச்சலையே உள்ளிடயது.

அவனுக்குத் தமிழே சரியாக வராது. நுனி நாக்கால் அழகாக ஆஸ்கிலம் பேசவாள், கிராமத்து பட்டிக் காட்டுத் தனங்களை, அவள் வெறுக கநேர்ந்தாலும், இவள் மணக்க நேர்ந்ததென்னவோ, அசல் கிராமத்தானைக்கத்தான். குகதாசன் சித்தப்பா, எல் ரேட்டில், துரரக்கு அடுத்த அதிகாரியாக பணிபுரிந்து, ஒய்வு பெற்றவர். மம்மியிடம், அவருக்கு அளவுகடந்த பயம் கூட உண்டு. பரம சாதுவான அவர், வாய் திறந்து, அதிகம் பேசவும் மாட்டார்.

அவர் அவனுடைய அனுமதியுடன் அடிக்கடி துளசி வீட்டிற்கு வந்து போவார். பிள்ளைகள் வர மம்மி அனுமதிப் பதில்லை. அதையும் மீறிக்கொண்டு விசாகன் மட்டும், ஜனம் சாபல்யம், தீர்த்து விடுகிற மாதிரி, அங்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். அந்த அழிய, எளிமையான கிராமத்தை பார்த்தபிற்கு, அவனுக்கு எல்லாமே, மறந்து போயிற்று.

வேம்பிலே ஏறினால், முழுக் கிராமத்தை யுமே, கண்குளிரத் தரிசிக்க முடிகிறது. வேம்பிலே கம்பீரமாக சாய்ந்து நின்றவாரே, புல்லரித்துப் போய், ஒருநாள் அவன் சொன்னான்.

“துளசி கேளும். இஞ்சை நின்று பார்த்தால் சிகரம் வைத்த மாதிரி இருக்கு! இதுக்குச் சோடிக்க வேண்டாம். என்ன அழகான இடம். எனக்கு இது நிறையப் பிடிச்சிருக்கு” நான் சதா இங்கேயே சுற்றிக் கெண்டிருப்பேன். பெரிய மனிதனாகி இந்த ஊருக்கு உழைப்பேன். மம்மி வந்து கூப்பிட்டாலும் போக மாட்டேன். உன்னோடு இருந்துவிடப் போரேன்.

அவன் சொன்ன மாதிரியே செய்தான். விடுமுறை முடிந்த பின்னும், அவன் போகவில்லை. கடைசியில் நரேணன்னாதான், வந்து அவனை சுடித்து, இழுத்துக்கொண்டு போனார், அதன் பிறகு, அவன் இந்த கிராமத்தை தேடி, வரவேயில்லை.

அவனில்லாமல், பாழாய் போய்விட்ட, வெறும் கிராமத்தைப் பார்க்கத் துளசிக்கு மனம் எரிந்தது. மனிதர்கள் இப்படித்தான், கிராமத்தை விட்டு, மறைந்து போவார்கள். அவர்கள் எதை தேடி போகிறார்கள்?

அவன் நிலவிலே குளித்துக்கொண்டிருந்த அந்த வேம்பை ஆசையோடு நிமிர்ந்து பார்த்தாள், நிலவுதான் வேம்பை மாற்றியதா? எத்தனை யுகமாக

நின்று, சரித்திரம் கண்ட வேம்பு ! அது நிலவிலே பெருமை பெற்றதென்றால், யார் நம்புவார்கள்.

“வெறும் மரம்தானே என்று மனிதன் நினைப்பான். எனக்கோ அது சன்னிதானம் மாதிரி இருக்கு! உயர்த்தில், விசாகன் எப்பவும் நிற்கிற இந்த இடம்! கிளைகளிடையே, ஒனிலிட்டுச்சிரிக்கும் அவன் முகம்! என்றுமே அழியாமல், எங்கள் கிராமத்தின் பழும் பெருமையிலே, ஊரிக் கிளைவிட்டுப்போன, ஒரு சாசுவத சத்தியப் பிழம்பாகவல்லவோ, அது இருக்கு”

“விசாகன் இந்த மண்ணை உறிஞ்சிவிட்டு, எங்கே போய்விட்டான்?” எங்கு போனானென்று யாருக்குத் தெரியும்.

அதன் பிறகு நாலைந்து மாதமாய், அவன் துளசி வீட்டிற்கு வராமல் போகவே, ஒரு நாள் அவன் அவனைத் தேடிக்கொண்டு, குப்பாவோடு டவுனுக்குப் போனாள். அவளின் ஊரிலிருந்து, எட்டு மைல் தொலைவில், அந்தப் பெண்ணம் பெரு நகரம், முற்றவெளிக்குச் சமீபமாக, இரண்டாம் குறுக்குத் தெருவில், விசாகனின் வீடு இருந்தது. தெருவோடு சேர்ந்த வீடு, படியிறங்கினால் தெருதான் வேம்படிப் பள்ளிக்கூடம், மத்திய கல்லூரி, கிட்ட இருப்பதால், நடந்தே போய்விடலாம்.

அந்த டவுன் வாசனையே, துளசிக்குப் புதிது, அவன் கிராமத்துப் பாமரத்தனங்களோடு. பிறந்து வளர்ந்த ஒரு பட்டிக்காட்டுச் சிறுமி, நாகரீக வாசனையே அறியாதவள் விசாகனின் வீட்டில் கால் வைத்ததுமே, அவன் பிரமித்துப் போனாள். அதன் ஒன்று தீரண்ட, நாகரீக மேல் போக்கான, ஆடம்பரச் கூழ்நிலை, தான் இதுவரை அறியாத ஒரு காட்சி மயக்கமாக, அவனுக்குப்பட்டது, பெரிய ஹாலில், மம்மி சாய்மனை யில் படுத்துக்கொண்டு பேப்பர் வாசித்துக் கொண்டிருந்தாள். அவர்களின் கலவரம் கேட்டுப் பேப்பரை விலகிக் கண்ணாடி ஊடாக, அவர்களின் நிழல் கண்டு, மனம் கசந்தது போல், முகம் கறுத்தாள். எனினும் சுதாரித்துக் கொண்டுவிட்ட பாவனையில் போலியாகச் சிரித்துக் கொண்டே, அரை மனதோடு அவர்களை வரவேற்றாள்.

அதற்குள் விசாகனே வந்துவிட்டான். உண்மையில் அவன் கூட, எவ்வளவோ மாறித்தான் போயிருந்தான். துளசியிடம் சரியாக முகம் கொடுக்க விரும்பாமல், ஒர் அந்தியன் போலவே நடந்து கொண்டான். அவனது இந்தப் பாராமுகம், துளசிக்கு பெரும் ஓமாற்றத்தையே அளித்தது, அவனுக்குத் தான் அப்போது பேசியதெல்லாம் நன்றாக நினைவிருந்தது.

“என்ன விசாகன்! மறந்திட்டியே?”

“ம்! நான் நரேணன்னாவோடு லண்டனுக்கு போகப்போரன். நிறையப் படிப்பெல்லாம் படித்து, அங்கு என்ன வேலை பார்க்கப் போறன் தெரியுமா? நரேணன்னா மாதிரி நானும் ஒரு என்ஜினியராக்கும், வெளிநாட்டுக்கு போனால்தான், நிறைய காசு

உழைக்கலாம் என்று மம்மி சொல்லுது. இஞ்சை நான் பிருந்தால், வேண்டாதவர்களோடு கேர்ந்து கெட்டுப் போய் விடுவேனாம். உங்கட கிராமமே கூடாதாம். அங்கே வந்தால், அழுக்கு மண் ஒட்டிக் கொள்ளுமாம். நான் அங்கு இனி வரப்போற்றில்லை. சீக்கிரம் லண்டனுக்குப்போய், பெரிய ஆளாய் வந்திடுவேன்”

துளசிக்கு அந்த வயதில், அவ்வளவாக ஞானம் இல்லாவிட்டாலும், ஒன்று மட்டும் புரிந்தது.

மிகவும் குழந்தைத் தனமாகக் கள் எம் கபடமற்று, அவளின் அந்தக் கிராமத்தையே, சுற்றிச் சுற்றி விளையாடித் தீரிந்த வெள்ளை உள்ளள் கொண்ட விசாகனா இப்படிவெல்லாம் பேசுகிறான்? இப்போது அவன் கண்களில் வெளிச்சம் காட்டி, நிழல் கொண்டு நிற்கிற அந்த வெளிநாட்டு உலகம், அவனுக்கு வெறும் பிரம்மையாகவேப்பட்டது. இயற்கையோடு ஒன்றிப் போய், சொந்த மண்ணிலே பெருமை கொண்டு வாழ முடியுமென்று, மகத்தான உண்மையையே, கறை படுத்திக் காலால் எட்டி உதைத்துவிட்டுப் பெனின் இந்த திசை மாற்றப்பட்டுவிட்ட தீரிபு நிலை, அவனுக்கு பெரும் ஏமாற்றத்தையே அளித்தது.

அவன் இப்படி மாறிப் போகுமாவிற்கு, அவனை மாற வைத்தது எது? வெளிநாட்டு பண்மோகம் தான். அவனை இப்படி மூலங்களைவ செய்து, திசை திருப்பிவிட்ட மம்மி இன்னும் அந்த வெற்றிக்களிப் பிலேயே, மிதந்து கொண்டிருப்பதாகத் துளசிக்கு உணர்வ தட்டியது. அவனை நிமிஸ்ந்து பார்க்கவே மனம் கூசியது, விசாகனுக்கு நேர்பதிலாக, ஏதாவது சொல்ல வேண்டுமென்று தோன்றியது, நீண்ட நேர யோசனைக் குப் பிறகு தயங்கியபடியே அவன் சொன்னாள்.

“எனக்கெண்ண! உன் இஷடம். மாரும் விலங்கு போட்டு, உன்னை கிராமத்திற்கு இழுக்கேலை. நீயாகவே வந்தாய், பிரிந்து போறாய்! எப்பவாவது ஒருநாளைக்கு என்னைத் தேடிக்கொண்டு, வந்து நிற்கத்தான் போகிறாய்!”

“இல்லை நான் வரமாட்டேன்”

இதற்கு மிகுந் அவன் பேசவில்லை.

லண்டனுக்கு போன விசாகன் திரும்பவே யில்லை. அவன் கதி என்னவாயிற்று என்று யாருக்குமே தெரியவில்லை. அவன் மீது உயிரையே வைத்திருந்த துளசிக்கு, எல்லா வகையிலும், அவனை இழுந்தது மகத்தான சோகமாகவே மனதை வருத்திக் கொண்டிருந்தது. அவன் விட்டுச் சென்ற, தன் கிராமத்தின் நாகரீகக் கறைபடியாத இயல்பான காட்சித் தடங்களைக் கண் நிறையப் பார்க்கும் போதெல்லாம். அவனையே உயிருடன் கண்டு தரிசிக்கிற மாதிரி, அவன் புல்லரித்துப் போகிறான். அந்தப் பிரமைகளையெல்லாம் மறந்து, யதார்த்த நிலையில், தான் தவிர்க்க முடியாமல் சந்தித்து வரும் குழப்பம் மிகுந்த மனித உறவும், ஜீவன் இழுந்து வரும் வாழ் வின்

குறிக்கோளற்ற, மாற்றங்களும், அவனுக்கு மிகவும் வேதனையளிக்கக் கூடிய சுத்திய சோதனைகளாகவே தோன்றின.

இதன் நடுவில், ஒரு சிரஞ்சீவிக்கனவாக, அந்தக் கிராமத்தின் பழும் பெருமைகளிலெல்லாம், மறைந்து நின்று ஒளி வீச்கின்ற விசாகனின் முகத்தைக் கற்பணையில் நினைத்துப் பார்க்கிறதே. அவனுக்குச் சிறிது ஆறுதலை அளித்தது. அந்தக் கிராமத்தை விட்டு மறந்து போய், ஒரு புது வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்ற, அவசியம் கூட அவனுக்கு வரவில்லை. சாபத்தீட்டாக வந்து கலந்து விலகிப் போய்விட்ட திருமண உறவும் வேரோடு கழன்று, புரையோடிப் போய்விட்டது மின்சி நிற்கிற தனது சுத்தியத்திற்கு, இந்தக்கிராமமே தகுமென்று. அவன் அதையே ஒரு பாடமாகப் பெருமித்துடன் நினைவுக்கர்ந்து வந்தாள். அதுவும் சுவாலை கொண்டு பெருந்தீயாக எரியத் தொடங்கிவிட்டது. அந்தத் காலாக்கினியின் வேகம், அதுகூட அவனை என்ன செய்துவிட முடியும்?

அவன் இதையெல்லாம் பெருப்படுத்தாமல், ஓங்கி ஏரிந்து, கருகிப் போய்விடுகின்ற காலத் தீட்டினிடையே, அதையும் எரித்துப் புனிதமாக்கவல்ல, தானே ஒரு சுத்திய நெருப்பாய், இன்னும் விசாகனுக் காகவே யுகத்தை மறந்து காத்துக் கொண்டிருந்தாள். இதற்கிடையில் அவனின் மாற்றுக் குறையாத, ஒரு தேஜஸ் மிகுந்த நிமில் போல இப்போது, புதிதாக ராணி வந்து, அவளுடன் ஒட்டிக் கொண்டிருந்தாள். அவனுக்குப் புதுத்துணை கிடைத்த மாதிரி இருந்தது. தன்னை மிகவும் நம்பிக்கையுடன் ஏற்று, அன்பு காட்டும் அவன், ராணியின் கண்களுக்கு ஒரு தெய்வமாகவே தோன்றினாள்.

இப்போதெல்லாம் அடிக்கடி அவன், துளசியின் வீட்டிற்கு வந்து போகின்றாள். துளசிக்கு உதவியாகத் தானே முன்வந்து, சிறுசிறு வேலைகளைக்கூடச் செய்து தருகின்றாள். அவன் வந்தபிறகு, துளசிக்கு வேலைப்பறஞ குறைந்துவிட்டாலும், நித்திய நோயாளியான அவனிடம் வேலை வாங்குவது, மனிதாபிமானமேயில்லாத ஒரு பாவச்செயலைன்று, துளசி தனக்கேயுரித்தான் கருணை மனதுடன், நினைவு கூர்ந்தாள்.

ராணி சொன்னால் கேட்டால்தானே ஒரு நாள் அவன் அப்படித்தான், தன் இஷ்டத்துக்குக் கடைக்குப் போய் வரும் வழியில், நீண்ட தூரம் அவசரமாகப் பாரம் சுமந்து நடந்து வந்ததால், நெஞ்சு வலித்தது. அந்த வலியைத் தாங்கிக் கொண்டே, அவன் மிகவும் கஷ்டப்பட்டு வீடு வந்து சேர்ந்தாள். பிறகு தன்வசமிழுந்து, நெஞ்சு வலி பொறுக்க முடியாமல் கொண்டு வந்த சாமான் பையை அப்படியே தறையில் போட்டு விட்டுக் கீழே விழுந்து படுத்து விட்டாள். இதைப் பார்த்துவிட்டு மனம் பதறிக் கொண்டு ஓடிவுந்து அவனின் தலையைத் தூக்கித் தன்மழியில் படுக்க வைத்து, நெஞ்சைத் தடவியவாறே கேட்டாள் துளசி.

“யார் இதையெல்லாம் உன்னைச் செய்யச் சொன்னது? வெறும் உறவோடு நின்றிருக்கக்கூடாதா? எதற்கு இந்தக் கஷ்டமெல்லாம் உனக்கு? உனக்கு ஏதாவது நேர்ந்து விட்டால், நான்ல்லவா பழி சுமக்க வேணும்”

ராணி அவள் அன்பிலே வலி மறந்து விட்டவாயாய், முகத்தை நிமிர்த்தி, அவனின் விழிகலைச் சந்தித் தவாறே, மெல் விய குரவிலே வருடிக் கொடுப்பதுபோல், சொன்னாள்.

“ஜயோ அக்கா! வேலை செய்வதே எனக்குப் பழக்கமாய் போச்சு, வருத்தம் கூடினாலும் என்னால் சும்மா இருக்க முடியேலை. உங்களைப் பார்த்தால் பாவமாக இருக்கு. துணையில்லாமல் கஷ்டப்படுறி யளே என்று நினைத்தேன். செய்யாமல் இருக்க முடியலை, அதுதான்...” என்று மேலே தொடர முடியாமல் நிறுத்தினாள்.

“கஷ்டத்திலேயும் பாரம் சுமக்க நினைக்கிறதே பெரிய காரியம், நமக்கெல்லாம் கஷ்டத்தைக் கண்டால் பயமாக இருக்கு! சுகத்தைத் தேடி, நிம்மதியில்லாமல், அலைந்துகொண்டிருக்கிறோம், ஆனால் மூச்சுப் பிரிகிற, கடைசி நேரத்திலேயும், நீ பாரம் சுமக்க நினைக் கரிரியே, உன்னை நினைத்து, நான் பெருமைப்படுகின்றேன். இதெல்லாம் அவ்வளவு லேசிலே வராது. கஷ்டங்களிருந்தும், பிரச்சினைகளிலிருந்தும் விடுபட்டுச் சுகமாக இன்பம் கண்டு இருக்கவே மனிதன் விரும்புகின்றான். இப்படித் தனித்து ஒதுங்கி விடுகிற அவன் மனதில், பிறர் துன்பம், கண்ணீர் எல்லாம் வெறும் நிழலே. ஆனால் நீயோ, விசாகன் வழியில் என்னையே ஜயிச்சிட்டாய். இப்பேர்ப்பட்ட உன்னைச் சுமக்கத்தான், இந்த மன் கொடுத்து வைக்கேலை. புன்னிய சீலத்தின் கதையே அப்படித் தான் பாவம்தான் நின்று வேறுக்கும், சரி கணைத்துப் போனியே, மெள்ள எழுந்து இரு, நான் தேனீர் கொண்டு வாறன்”

அவன் நினைத்து விழித்த பார்வையுடன் எழுந்து சுவரோடு சாய்ந்து உட்கார்ந்து கொண்ட போது வெளியிலே சைக்கிள் மணி கேட்டது.

“துளசி தபால் போலிருக்கு போய் வாங்கு! என்றார் சுந்தரம் சாய்மனையில் படுத்தபடியே

“யார் கடிதம் வந்திருக்கு?”

அவன் அதைப் படித்து முடித்துவிட்டு, உணர்ச்சி மேலீட்டினால், புல்லரித்துப்போன முகத்தை நிமிர்த் திச் சந் தோழிமாக அவரை ஏறிட்டுப் பார்த்தவாறே சொன்னாள்.

“அப்பா! சொன்னாள் நம்பமாட்டியள்! நான் இதை எதிர்பார்த்துத்தான் இருந்தேன். எங்கடை இந்தக் கிராமம் எவ்வளவோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். உங்களுக்குத் தெரியாதப்பா. இது எரிந்து போன கிராமம் ஏதோ விருத்தி, முன்னேற்றமென்பது,

உங்கடை கண் னுக்கு மட்டுமென்ன! எல்லோருக்குமே அது வேறுவிதமாகப்படலாம். இந்த மண் னுக்கு என்றை அருமையான கிராமத்திற்கு என்ன குறை என்று நீங்கள் கேட்டக்கலாம். நான் அதைச் சொல்ல வெட்கப்படுகிறேன். நான் உயிரில்லாத வெறும் நிழல் என்றாலும், இதைச் சொல்கிற, ஆன்மீக ஞானம் என்கு இருக்கு, உண்மை என்ன தெரியுமா? இது யாருடைய கடிதம்? நுரேனன் ஜாதான் போட்டிருக்கிறார். விசாகன் நாளைக்கு வாறானாம். அவன் வந்த பிறகுதான் எல்லாம் விடியும், விடியிறதென்ன, சாபமே நீங்கப் போகுது! பாருங்கோ!

என்ன சாபம் என்று யாருக்குத்தெரியும்? துளசி இதைச் சொல்லிவிட்டு, ராணிக்குத் தேனீர் கொண்டுவர, உள்ளே போய்விட்டாள். சுந்தரம், வெறுமென தெரு வையே பார் த் துக் கொண்டிருந்தார். தார் போட்டுச் செப்பனிடப்படாத மிகவும் கரடு முரடான அந்தக் குச்சொழுங்கையை மேவிக் கொண்டு, அவர் கண்களுக்குத் தெரியும், அந்தக் கிராமம், புகழ் இழந்து பொலிவற்று நிற்பதுபோல் பட்டது.

உள்ளே போய்த் தேனீரும் கையுமாகத் திரும்பி வந்த துளசி, ராணியிடம் அதைப்பருக கொடுத்து விட்டு, மீண்டும் அவனே பேச்சைத் தொடர்ந்தாள்

“என்னப்பா! பேசாமல் இருக்கிறியள்? விசாகன் நாளைக்கு வாறானாம்! நாளை என்பது வெறும் கனவு அவன் எப்ப வந்து சேருவான் என்று தெரியேலை. ஆனால் கப்பல் ஏறி விட்டானாம். எங்கடை ஊருக்குத் தான், நேராக வருவானாம். இது மட்டுமில்லை, இளிமேல் எங்களுடனேயே இருந்து விடப் போறானாம்.

அவன் சுள் கொட்டனாள்

“அதை யார் கண்டது? அவன் பாருதே சந்தேகமாக இருக்கு! சுப்படி வந்தாலும் எங்களைத் தேடி வருவானென்று என்ன நிச்சயம்? இப்ப அவன் பெயா மனீதன எல் கே லீ! ” அவா பெருமுச் செறிந்துவிட்டு சற்றுக் கார்மாகவே சொன்னார்

“யார்தான் இப்ப பெரிய மனிதராகவிட வில்லை? வெளிநாட்டுக்குப் போனால், பணமாய் கொட்டுகிறது. அதை அடைந்துவிட்டால், எல்லோருமே பெரிய மனிதர்கள்தான், நானும் நீங்களும், பின் வாங்கி, நிற்பதனால், இதெல்லாம் பொய்யாகி விடுமா? சரி இருக்கட்டும். அட்டா! ராணியை மறந்து போனேனே! இருக்கிறியே ராணி?”

“இருக்கிறேன்க்கா! என்று பதில் வந்தது”


– தொடரும்



கொழும்பு ரோமகிருஸ்னன் மண்டபத்தில் 2013.2.24 அன்று நடைபெற்ற கம்பன் விழாவில் இவ்வாண்டுக்கான கெளரவ கைக்கியவிருது பிரபல எழுத்தாளர் தெனியான் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.



இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையே நடாத்தப்பட்ட கவிதா(TALENT) போட்டியில் ஐவந்தி ஒசுசிரியர் க.பரண்தரன் சிறுகதைபோட்டியில் முதலாம் டெம் பெற்றுக் கொண்டார். 2013.02.22 அன்று கொழும்பு தாமரைத்தபாகத்தில் விருதும் ஒரு கிள்சம் ரூபாவும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்



INCEPTION

FROM THE DIRECTOR OF THE DARK KNIGHT

அனைத்துக் கலைச் செயற்பாடுகளிலும் வணிகமயமான தயாரிப்பு முயற்சி தீவிர நுண் கட்டுறவாக்கப் பட்டப்பு என்னும் இரட்டைநிலையினை அவதானிக்கலாம். வணிக நடுவன் வித்தைக்குள் தரமான கலைப்படைப்பு அந்தள்ளதை நுழைக்கக் கூடியும் போலி மேற்பூச்சு வேலைப்பாடுகள் சில சந்தர்ப் பங்களில் விமர்சகர்களை ஏய்த்து விடுவது முன்டு. அந்த வகையில் Inception என்ற ஆங்கில அதிரடி வணிக சினிமாவை உளவியற் படிமாக வேதியல் மாற்றம் செய்து ஆய்வுக்குட்படுத்தி விமர்சிப்பது படு அபத்தமாகவே தோன்றுகிறது. இன்னையத் தளத்தில் Inception குறித் து நூற்றுக்கணக்கான உயர்வு நவீந்திக் கட்டுரைகள் விரவியுள்ளன. தமிழில், ஆபிரிக்காவில் வாழும் ஆனந்த் அண்ணாமலை என்ற தமிழிப் பதிவர் நேர்த்தியான கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

குழவாக ஒருவரின் கனவள் நுழைந்து கருத்தியலை மறு அமைப்பாக்கம் செய்தலே Inception படத்தின் கருவாகும். இயக்குநர் Christopher Nolan கனவை நெருப்பும் விதத்திலுள்ள தர்க்கம் பலவீணமானது. நிறைவேறாத வேட்கைகள் மனித உள்தின் அடியாழத்தில் உறைந்து கீட்கின்றன. அவை உறக்கத்தில் மூளையின் மெது இயக்கத்தில் - பறத்தாண்டலற்ற தருணத்தில் - வீரியங் கொண்டு வெளிக்கிளம்புகின்றன. இந்நிகழ்வையே நாம் கனவை என்கின்றோம். கிறிஸ்ரோப்பர் நோலனின் திரைக் கதையை நுணுக்கி நோக்கினால் கனவுக்கில் விதைக்கப் படும் “India” நனவுலகில் மாறாப் பெறுமானத்தை உடையதாக இருக்க வேண்டுமென்ற எடுகோள் உட்புதைந்துள்ளமையை உட்புத்தனரலாம். இவ்வெடுகோளின் சாத்தியப்பாடே நோலனின் புரிதலை கேள்விக்குரியதாக்கி விடுகிறது. கிறிஸ்ரோப்பர் நோலனின் கோணத்திலே “சிங்கம் ஒரு தாவர பட்சனி” என்ற கருத்தியலை ஒருவரின் கனவிலே விதைத்தால். அவர் நிஜ உலகிலும் அதனை நம்பி விடுவார். எனினும் தர்க்க ரீதியாக யோசித்தால் குறித்த நபர் சிங்கம் ஊன்

கனவுருவ வரைபுகளால் கருத்தியல் திருட்டு

உன் பதை காணும் வரையே அக்கருத்தியலை நம்புவார். சிங்கம் மாமிச பட்சனி என்ற புரிதல் வேறு வகையில் கிடைப்பினும் கனவில் விதைத்தக் கருத்தியல் காலவாதியாகிவிடுமே! சிங்கத்தின் உணவுமுறை குறித்த அறிவு கிடைக்காத பட்சத்தில் Nolan விதைத்தக்கும் கருத்தியல் வெற்றியடையுமே என்று விவாதித்தாலும் கூட சிங்கத்தோடான தொடர்பு என்றுமே கிடைக்காத சந்தர்ப்பமுள்ள விடயமொன்றுக்கான கருத்தியல் விதைப்பு Nolan கோணத்தில் அவசியமற்றது என்பதும் அவதானத்திற்குரியது.

Inception திரைப்படத்தில் கனவுக் கட்டமைக்கும் குழுமத்தின் தலைவனான கோப் (Leonardo Di Caprio) சொடோவின் (Ken Watanabe) கனவள் நுழைந்து மறைப்பொருள்கள் களவாட முயன்று மாட்டிக் கொள்கிறான். “கோப்” பின் திறமையைப் பயன் படுத்தி தனது தொழில் நிறுவனத்தை உலகின் முதற்தரத்திற்கு உயர்த்த செடோ திட்டமிடுகிறான். அதன்படி தனது தொழில் எதிரியான பிலிஷ்சரின் (Cillian Murphy) கனவுட்புகுந்து மாற்றுத் தொழில் நாடும் கருத்தியலை விதைக்குமாறு வளியிடுத்துகிறான். கோப், செடோ, ஆர்தர் (Joseph Gordon Levitt) அரியாட்னா (Ellen Page) யூக்ஸீப் (Dileep) மாண்பும் தோட்டு இணைந்த குழுமம் “Inception” நிகழ்வுக்கு தயாராகிறது. கல்லூரி மாணவியான அரியாட்னா கனவை வடிவமைக்கிறார். பம்பரம், தாயக்கட்டை, சதுரங்க காய் என்பன கனவுக்கிணையும் நனவுலகிணையும் பிரித்தறிய உதவுகின்றன. வேதியல் நிபுணரான யூக்ஸீப் மயக்க மருந்தினை தயார் செய்கிறார்.

சிட் னியிலிருந்து லொஸ் ஏஞ் செல் ஸ் செல்லும் விமானப் பயண மொன்றில் ஃபிஷ்சருக்குத் தெரியாமல் பாளத்தில் மயக்க மருந்தைக் கலந்து

கொடுத்து, கனவு கருவியினைப் பொருத்தி தம்மையும் கனவு நிலைக் குட்ட படுத்துகின்றனர். மாற்றுக் கருத்தியலை விதைக்க கனவை மூன்று கட்டங்களாக்கு கின்றனர். முதலாவது கட்டத்தில் ஃபிள்சர் பன்னாட்டு நிறுவனத்திலைவரான தந்தையின் ஆளுகையில் தங்கியிருக்கும் நிலையினைத் தகர்ப்பது. கனவுட் கனவு என்ற இரண்டாவது அமர்வில் ஃபிள்சர் தனக்கெனத் தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கும் முனைப்பை விதைப்பது; கனவுட் கனவுட் கனவு என்ற மூன்றாவது அடுக்கில் "தான் வேறு தந்தை வேறு" என்ற எண்ணத்தை உருவாக்குவது. கனவு அடுக்கு குகளில் நிகழும் எதிர் பாராத சவால்களிலிருந்து எவ்வாறு மீள்கிறார்கள்? என்பதை "ஐஞ்சல் பொண்ட்" பாணியில் படம் விபரிக்கின்றது."

1000 கோடியில் உருவான இப்படத்தின் முதல்வார வருவாய் 9900 கோடி (உலகில் அதிக படச் முதல்வார வருவாய் பெற்ற அறிவுப் புளைவுப்படப் பட்டியலில் 2வது இடம்) இதுவரைக் குமான் வருவாய் 40,000 கோடியைத் தாண்டிவிட்டதாம்! Christopher Nolan வணிக வெற்றிக்கான வெளியை திட்டமிட்டுத் தகவமைத்துள்ளார். Paul Franglin வெளிப்படுத்தும் Visual effect படத்தின் மீது நம் பகத் தன் மையை ஏற் படுத்த முனைகிறது. ஒளிப்பதிலும் (Wally Pfister) படத்தொகுப்பும் (Lee Smith) வியக் க வைக் கின்றன. படத் தில் பாராட்டுக்குரிய இன்னொருவர் Hans Zimmer! இசையில் கொண்டாட்டத்தினை நிகழ்த்தியுள்ளார்.

வீடியம் மைறுகள்

இரவுகள் வருகின்றன
எங்களுக்காக!
வரட்டும் அவைகள்
வரட்டும்! வரட்டும்!
இரவுகள் வருவதில்
எத்தனை குதாகலம்
எங்களுக்கு மட்டும்.

வருந்தியழைக்கும்
வட்டச் சுழற்சியுள்
ஊதியம் குறைந்த
உழைப்பைச் சமக்கும் எங்களுக்காய்
இரவுகள் இன்னும் எழுந்து வரட்டும்.
குறுகிய நேரமாயினும் குதாகலிப்போம்
அந்த இரவின் உறக்கத்துள்.

வர்க்கப் புரட்சிகள்...
வருடமொரு பேரணிகள்...
ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள்...
அனைத்தும் வழமைபோல்!
ஆயினும் விடிவு
விலகிய நிலையில்...
ளரிகிறது எந்நானும்
எங்களது வயிறு!

- அலெக்ஸ் பரந்தாமன்

ஸ்ரிக்கரியமிட மொழுகும் சுரிக்கரியமாது காலமும்


இருண்ட கோடையினுள்
உழன்று தவிக்கிறது
அவிந்த மனது
காலத்தைக் கிழித்துப் போட்டது
கொள்ளிக்குடங்கள்
சுடலைகள் நிறைந்து
தெருக்களிலும் தேங்கியது பிளங்கள்
எல்லா முற்றங்களிலும்
துருவேறிக்கிடக்கிறது சோகம்
சாலைகளின் திருத்தம்
சபைகளையே அலங்கரிக்கிறது
வேரோடு சாய்க்கப்பட்ட
விருட்சத்தின் வெளியில்
ஏரியன்டு கிடக்கிறது நம்பிக்கைகள்
குருத்து விடுமுன்னாரே
கொளுத்தப்பட்டன மரங்கள்
இன்னமும்
தெருநாய்கள் மட்டுமே
தமது எதிர்ப்பினைக் காட்டுகின்றன
இனி
சபிக்கப்படாத காலத்திலிருந்து
புதிய வரங்களை பெற்றுக் கொள்வோம்
இது தேவதைகள் உலாவும் தேசமாக்கட்டும்

- குற்றீபன்

ଓଲେଖିଯ କର୍ମଚାରୀ

எழுத்தாளர்களுக்கிடையே பரிமாறப்படும் சில மடல்கள் ஒலக்கியச் செப்திகணங்களும் உள்ளடக்கப்படவை. அவற்றில் சில இன்றைய வாசகர்களுக்குப் புதியவையாய் அமையக் கூடிய அவ்வாரான மடல்களுள், 20 மீட்டர் நூற்றாண்டுத் தமிழ் ஒலக்கிய வரலாற்றில் முக்கியமான இடமான்கறுப் பிழத்தவர்களில் “வல்லிக்கண்ண” எனும் ஒருவர். அவர் நமது நாட்டு எழுத்தாளரான கே.எஸ்.சிவகுமாரனுக்கு 1962/1963 காலப் பகுதியில் எழுதிய மடல்களிலிருந்து சில பகுதிகளை உங்களுடன் பகர்ந்து கொள்கிறோம்

- குசிரியர்



ராஜவல்லிபுரம்
வல்லிக்கண்ணன் சாந்தி நிலையம்
(Via)தாழையுத்து R.S.(P.o)
திருத்தேல்வேலி ஜில்லா
25.07.1962

25.07.1962

அன்புள்ள சிவகுமாரன் அவர்களுக்கு,

வணக்கம். நீங்கள் எனக்கு அனுப்பிவைத்த “தேனருவி” இதழ் வந்து சேர்ந்தது. அன்புக்கு நன்றி. “எழுத்து” ஏடுகள் மூலம் உங்களை நான் அறிந்திருக்கிறேன். படிப்பில் ஆர்வமும், விமர்சிக்கும் உற்சாகமும், அறிவுப் பசியும், உணர்ந்ததை எடுத்துச் சொல்லும் ஊக்கமும் உங்களிடமிருப்பதை உங்கள் எழுத்துக்கள் மூலம் உணர்கிறேன். “தீ” பற்றிய உங்கள் கருத்தை “தேனருவி” மூலம் தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சி உங்கள் அன்பு காரணமாக இலக்கிய ஆர்வம் உள்ளவர்களால் அது நடத்தப்படுவதாகத் தெரிகிறது.

இலக்கையில் இலக்கிய ஆர்வத்துக்கும், புதியன காணவேண்டும் என்ற தூடிப்புக்கும், ரசனைக்கும், விமர்சனத் திறனுக்கும் தெருவு இல்லை.

இவற்றைப் பயன்படுத்தி இலக்கிய பணிபுரிய வேண்டும் என்று முன்வருகிற பத்திரிகைகள் - நல்ல முறையில் அமைந்தாலும் - நீண்ட அயுள் பெறுவதில்லை. இதாகன் பிழையோ?

“தேனருவி” அத்தகைய பாலப்பருவதோய்களுக்கெல்லாம் இலக்காகாமல் புஷ்டியோடு வாழ்ந்து வளர்வதற்குக் காலம் துணை புரியாட்டும்.

அன்புவ.கு

"தேனாருவி" 1960 களில் கொழும்பிலிருந்த வெளிவந்ததொரு வித்தியாசமான இலக்கிய ஏறு. அதன் ஆசிரியர் குழுவில் அநூண்மொழி, வாரித்தமிழி, பாலுமகேந்திரா, சச்சிதானந்தம்[ஞானரதன்] மூகியோர் டைம்பெற்றிருந்தனர். நிலைபுள்ளவத்தினைக்களத்தில் வரைபட விணைஞராக இவர்கள் பணிபுரிந்து கொண்டு "தேனாருவி"யை நடத்திவருகின்றனர்.

- ୭୩ -

வல்லிக்கண்ணன்
ராஜவல்லிபுரம்
1962.08.12.

அன்புமிக்க சிவகுமாரன் அவர்களுக்கு.

நீங்கள் அனுப்பிவைத்த “தேனருவி” இதழுக்கு பிறகு பழையனவோ புதியதோ எனக்குக் கிடைக்கவில்லை. “தேனருவி” ஆசிரியருக்காக ஈழத்தேவன் கையெழுத்தீட்டு ஒரு கடிதம் வந்தது. கவி தேசிக விநாயகம் பற்றி “புரட்டாதி இதழுக்கு” ஒரு கட்டுரை எழுதி அனுப்புப்படி கேட்டிருந்தார். கட்டுரையை இன்றுதான் அனுப்புகிறேன். ஈழநாட்டு எழுத்தாளர்கள் பற்றி எனது எண்ணங்களைக் கட்டுரையாகக்கித்தா இயலுமான்று கேட்டிருந்தார்.

நான் “கிராம ஊழியன்” பத்திரிகையில் பணியாற்றிய காலத்திலும், பிறகு சில ஆண்டுகள் வரை மிலும் இலங்கையில் சிலருடன் எனக்குக் கடிதத் தோடர்பு இருந்தது. “ஸமுகேசரி” இதழ்களும் தவறாது கிடைத்து வந்தது. பின்னர் எந்த விதமான வாய்ப்பும் இல்லாத போய்விட்டது. அதனால் “தினகரன்”, “வீரகேசரி” போன்ற பத்திரிகைகளிலும் வெளிவந்த சோதனைகளையும் சாதனைகளையும் பற்றி நான் சிறிதும் அறிய முடிந்ததில்லை. இந்திலையில் எழுத்து எழுத்தாளர்கள் குறித்து நான் என்ன எழுத முடியும்?

அன்புவ.க

(3)

வல்லிக்கண்ணன்
ராஜவல்லிபுரம்
1962.08.23

அன்புமிக்க சிவகுமாரன் அவர்களுக்கு.

வணக்கம். நீங்கள் அன்புடன் அனுப்பிவைத்த “தினகரன்” ஞாயிறு இதழ்(12.08.62) கிடைத்தது. நன்றாக உங்கள் “கனப்பரிமாணம்” பகுதியைப் படித்தேன். மகிழ்ச்சி.

“தேனருவி”யிலிருந்து தகவல் ஏதுவும் இல்லை. நீங்கள் கதைகள் எழுதுவதுண்டா? இதுவரை உங்கள் எழுத்து புத்தகவடிலில் வந்திருக்கிறதா? நீங்கள் நாவல் அல்லது நாடகம் ஏதாவது எழுதியிருக்கிறீர்களா? இலங்கை எழுத்தாளர்களில் ஒரு சிலரையே நான் நேரில் அறிவேன். கணேசலிங்கன், ஷைலாசபதி இருவரையும் ஒரளாவு அதிகமாக தெரியும் என்று சொல்லலாம். சிவத்தம்பி, டொமினிக் ஜீவா இருவரையும் ஒரு தடவை சந்தித்தது உண்டு. வேறு பலர் சென்னைக்கு வந்து போயிருப்பினும், அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியதில்லை. நீங்கள் சென்னைக்கு வந்திருக்கிறீர்களா?

“எழுத்து” பத்திரிகை, அதன் தரத்தில் அது வகுத்துக் கொண்ட பாதையில் வளர்ந்து வருகிறது. ஆயினும் தமிழ் நாட்டில் அதற்கு ஆகராவில்லை. “சரஸ்வதி” ஆதரவு இன்மையாலும். விஜயபாஸ்கரனின் ஆர்வக் குறையாலும் அல்லது அடைந்து விட்டது.

வ.க.

(4)

வல்லிக்கண்ணன்
ராஜவல்லிபுரம்
1962.09.03

அன்புமிக்க சிவகுமாரன் அவர்களுக்கு,

வணக்கம், நீங்கள் அன்புடன் அனுப்பிவைத்த “தினகரன்” 26.08.62 இதழ். “விவேகி” ஆவணி இதழ் ஆகிய இதழ் இரண்டும் கிடைத்தன.

ஒரு வேண்டுகோள். தயவு செய்து எனக்காக நீங்கள் வீண் நஷ்டப்பட்டு பத்திரிகைகள் வாங்கிஅனுப்ப வேண்டாம். பத்திரிகைகள் வாங்கும் செலவு, தபால் செலவு, ஆக இரட்டிப்புச் செலவு. ஏன் நீங்கள் செலவு செய்கிறீர்கள்? உங்கள் அன்பும் ஆர்வமும் என் இதயத்தை தொடுகின்றது. நன்றி, மகிழ்ச்சி என்று சொன்னால், அது வேறும் சம்பிரதாயப் பேச்சாகத்தான் தொன்றும். “தேனருவி” ஆவணி இதழ் கிடைத்தது. பிறகு சித்திரை, வைகாசி. ஆனி இதழ்களும் ஈழத்தேவன் கடிதமும் வந்தன.

அன்புவ.க

வல்லிக்கண்ணன்
ராஜவல்லிபுரம்
1962.09.27

அன்புமிக்க சிவகுமாரன் அவர்களுக்கு,

வணக்கம், உங்கள் 17.9.62 கடிதம், கதைப்பிரதிகள், “விவேகி” இதழ் எல்லாம் கிடைத்தன. மகிழ்ச்சி. நன்றி. கதைகளைப் படித்துப் பார்த்ததும், விரிவாக எழுதுவேன். உங்கள் எழுத்து முயற்சிகள் குறித்து சூழ்நிலை, தேவை முதலியவைகளுக்கு ஏற்ப அவை எழுதப்படுவன குறித்து நீங்கள் விபரமாக அறிவித்ததற்காக வந்தனம். சி.க.செல்லப்பா “எழுத்து” பத்திரிகையோடு “எழுத்து” பிரசரங்கள் வெளியிடும் சாதனையிலும் தீவிரமாக ஆழ்ந்திருப்பதால் கடிதங்கள் எழுத இயலவில்லை என்று சொன்னார். “தேனருவி” புரட்டாதி இதழ் வந்து சேர்ந்தது.

அன்புவ.க.

வல்லிக்கண்ணன்
ராஜவல்லிபுரம்
1962.10.16

அன்புமிக்க சிவகுமாரன் அவர்களுக்கு,

வணக்கம். உங்கள் 6.10.62 கடிதம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. நன்றி. நான் “பாதுகை”, “தோணி” ஆகிய புத்தகங்களைப் பார்க்கவில்லை பார்க்கும் வாய்ப்பும் கிட்டவில்லை.

உங்கள் எழுத்துக்கள், நோக்கங்கள் பற்றி விளக்கம் தந்தமைக்காக நன்றி. தத்துவம், விமர்சனம், உளவியல் நூல்களை அதிகம் படித்து வருவதையும் படிக்க விரும்புவதையும் அறிந்து மகிழ்ச்சி கொள்கிறேன். அறிவு நூல்களும், சிந்தனை கட்டுரைகளும் எழுதுவோர் எண்ணிக்கை அதிகமில்லை. நீங்கள் இத்துறையில் நாட்டம் கொண்டிருப்பது உத்தமமான காரியம். உங்களீடுமிருந்து வெற்றிகரமான பயனுள்ள படைப்புக்களை எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாம் என நம்புகிறேன். “Representative story collection” என்று சொல்லும் வகையில் எனது கதைத்தொகுதி எதுவும் இதுவரை வெளிவரவில்லை. பத்துப்பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பு பிரசரமான தோகுதி என் கைவசம் இல்லை.

அன்புடன் வ.க.

வல்லிக்கண்ணன்
ராஜவல்லிபுரம்
1962.10.29

அன்புமிக்க சிவகுமாரன் அவர்களுக்கு,

வணக்கம், உங்கள் 23.10.62 கடிதம் மகிழ்ச்சி. நீங்கள் அன்புடன் அனுப்பி வைத்த “தீனகரன்” இதழும் கிடைத்தது. நன்றி. “கனப்பரிமாணம்” படித்தேன். பல புத்தகங்களிலிருந்து தொகுத்தெடுத்த மேற்கொள்களாலேயே நிரப்பப்பட்டுள்ளது இந்தப்பகுதி. பலவற்றையும் அறிமுகம் செய்து வைக்கிற திருப்தி ஏற்படலாம் உங்களுக்கு. “தேனருவி” யில் “ஆனந்தி” எழுதியிருப்பதைப் படித்தேன். சுவையான (Interesting B ஆக) தான் இருக்கிறது. அதில் ரசமான தவறு ஒன்று. நான் மூன்று வேளையும் இட்டலி சாப்பிட்டுக் கொண்டு உயிர்வாழ்வதாக இருப்பது. சில காலம் நான் சோறே சாப்பிடாமல் உயிர் வாழ முயன்றது. (இட்டலி முதலானவற்றை மட்டுமே தின்று) உண்மைதான். அது ஒத்துக் கொள்ளவில்லை. ஆகவே, ஒரே ஒரு வேளை சாப்பாடு; இரவு நேரங்களில் 4 இட்டலி, இடையிடையே காப்பி என்று திட்டமிட்டுக் கொண்டேன். காலையிலும் எதுவும் சாப்பிடுவதில்லை. வெறும் காப்பி. 10 மணிக்குச் சொறு. ஒட்டலில் பிறகு இஸ்டப்பட்ட போது காப்பி. இரவில், இட்டலி. என் கதை எதுவும் சினிமாவில் வரவில்லை. 1948-49இல் பாலாஜி “ஸெல்லாமஜ்ஞா” (மகாலிங்கம் ராஜம் மா நடித்தது) படத்துக்கு வசனம் எழுதிக் கொடுத்தேன். “சரஸ்வதி” இனிவராது. இதர விஷயங்கள் அடுத்த கடிதத்தில்.

வ.க.

அந்தனி ஜீவாவின் அரை நூற்றாண்டு அயுபவங்கள்

இரு வானம்பாடியின் கதை

14



அந்தனி ஜீவா

கண்டியில் வாழும் மூத்த தமிழ் அறிஞரான அல்ஹாஜ் எஸ்.எஸ். ஏ இசன் தலைமையில் கட்டுரையாளர்கள் ஒன்று கூடி விவாதித்துதோம். யார் யார் எந்தெந்த தலைப்புகளில் எழுதுவது என முடிவு செய்தோம். கால அவகாசம் போதாத படியால் கட்டுரையாளர்களை தனித் தனியே சந்தித்து உரையாடுகின்றன. ஒரு சில கட்டுரையாளர்களுக்குத் தேவையான தரவுகளையும் நூல்களையும் தேடிக் கொடுத்தேன். பேராதனைப் பல்கலைக்கழக துணை நூலாகக்கும். கட்டுரையாளருமான ஆர். மகேஸ் வரன் என்னையும் ஆய்வாளர் சாரல் நாடகையும் பேராதனை நூலாகத்திற்கு அழைத்துச் சென்றார். இரண்டு நாடகர் நாலும் சாரல் நாடனும் பல மனித்தியாலங்களை அங்கு தகவல் தேடுவதில் செலவிட்டோம்.

“கண்டி மாவட்ட தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்” என்ற நூலில் எழுதிய முன்னுறையில் கண்டி மாவட்ட தமிழர்களின் வரலாற்றுப் பிண்ணனையைப் பார்க்கின்ற பொழுது அவர்க்கு நீண்டதொரு வரலாற்றுப் பாராம்பரியம் உண்டு. உலகின் பல பாகங்களிலும் இந்தீயர் கள் குடியேறினார்கள். அவர்களில் கலைச் சானோர் தமிழர்கள். உலகமெங்கும் தமிழினத்துடன் ஒரு தொடர்புள்ள வரலாறு காணப்படுவதாக உலக வரலாறு எழுதிய எச்.ஐ.வேல்ஸ் குறிப்பிட்டுள்ளார். 18ஆம் நூற்றாண்டில் இலங்கை கண்டி ராஜதானியில் தமிழ் மொழி அரசு மொழியாக இருந்தது. கண்டியின் கடைசி மன்னன் தமிழ் நாட்டைச் சேர்ந்த நாயக்க வம்சத்தினன்.

இவ்வாறு பார்க்கின்ற பொழுது பதிவெண்டாம் நூற்றாண்டு முதல் கண்டி மாவட்டத்தில் தமிழர்கள் வாழ்கின்றனர். அதற்கு ஆதாரமாக பல சான்றுகள் உள்ளன. அதனைப் பதிவு செய்ய வேண்டியது வரலாற்றின் தேவையாகும். கண்டித் தமிழர்களைப் பற்றிய அல்லது மலையகத் தமிழர் இந்தியா வம்சாவழி தமிழர்கள் பற்றிய வரலாற்று ஆய்வு நூலுக்கு இந்த நூல் ஒரு முன்னோக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று குறிப்பிட்டேன். கண்டியில் நடைபெற்ற சாகித்திய விழாவில்

“கண்டி மாவட்ட தமிழர்கள்” என்ற நூல் திரித்துவக்கல்லூரி மன்றபத்தில் வெளியிடப்பட்டது.

நாட்டின் அரசியல் மாற்றம் காரணமாக மத்திய மாகாணா கல்வி அமைச்சராக தொழிற்சங்கவாதி அருள்சாமி கல்வி அமைச்சரானார். அவரும் அவருடைய காலத்தில் சாகித்திய விழாவை நுவரெலியாவில் நடத்தினார். அந்த சாகித்திய விழாவில் சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறைத்தலைவர் பேராசிரியர் வீ.அரசு, மலேசியத் தமிழாராய்ச்சி நிறுவனத் துணைத் தலைவர் கூகுணநாதன் ஆகியோர் சிறப்பு அமைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரின் வருகைக்கு நானே காரணமாக இருந்தேன் என்பதை இங்கே ஒரு வரலாற்றுப் பதிவுக்காகக் குறிப்பிடுகிறேன்.

மற்றும் நீண்ட நெடு நாட்களாக மலையகப் பெண் எழுத்தாளர்களின் கதைகளைத் தொகுத்து வெளியிட வேண்டும் என்ற எண்ணம். அவா என் நெஞ்சில் நிறைந்திருந்தது ஏற்கனவே நான் கொழும்பில் வாழ்ந்த காலத் தில் பெண் படைப் பாளியான யேராகா பாலச்சந்திரனின் கதைகளைத் தொகுத்து “களவுக் குழந்தைகள்” என்ற தலைப்பில் வெளியிட்டேன். இது மிகவும் வரவேற்றப்பெற்றது. பெண் எழுத்தாளர்களின் மீது எனக்கு மதிப்பும், மியாதையும் உண்டு.

தினகரன் வார மஞ்சரியில் பெண் படைப்பாளி களை வாரவாரம் “பெண் பிரமாக்கள்” என்ற பெயரில் அறிமுகப்படுத்தினேன். பெண் எழுத்தாளர்களான தாமரைச்சல்வி, தமிழ்ப்பியா, கோக்லா மகேந்திரன், நயீமா ஏ.சித்திக், மண்டூர் அசோகா என்று பலரை அறிமுகப்படுத்தினேன். மலையகப் பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட வேண்டுமென்ற அவாவில் அறுபதுகளில் நல்ல பல சிறுக்கதைகளை எழுதிய பூரணி என்பவருடைய கதைகளைத் தொகுத்து வெளியிடலாம் என்று எண்ணிய பொழுது அவருடைய சிறுக்கதைகளில் இரண்டைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. மலையகத்தில் முத்த பெண் படைப்பாளியான பேராதனை ஓர்புள்ளியா முதல் இகையை தலைமுறைப் படைப்பாளிகள் வரை பள்ளிருவரின் கதைகளைத் தொகுத்து “குறிஞ்சிப்புக்கள்” என்ற பெயரில் 2000-ஆம் ஆண்டில் சர்வதேச மகளின் தினத்தில் மத்திய மாகாண கல்வி அமைச்சர் வே.இராதாகிருண்ணன் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் வெளியிடப்பட்டது. குறிஞ்சிப்புக்கள் தொகுதியின் வெளியிட்டு உரையை திருமதி. லலிதா நடராஜா வழங்கினார்.

குறிஞ்சிப்புக்கள் தொகுதியில் பேராதனை ஓர்புள்ளியா, புசல்லாவ இல்லமாலிகா, அகன்ஸ் சவரி முத்து, பூரணி, ஓநந்தி மோகன், சர்மிளாதேவி, சுகந்தி, அட்டன் சாந்தராஜா, பாலரஞ்சினி, ரோகினி முத்தையா, கோகில

வர்த்தனி ஆகியோரின் சிறுகதைகள் இடம் பெற்றிருந்தன.

மீண்டும் அடுத்த ஆண்டு 2001ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தில் அட்டைனச் சேர்ந்த சாந்தராஜின் சிறுகதைகளைத் தொகுத்து “சாந்தராஜின் சிறுகதைகள்” என்ற பெயரில் வெளியிட்டேன். 2002ஆம் ஆண்டில் மலையக்க கவிதாயினிகளின் கவிதைகளைக் கொண்ட “குறிஞ்சிக் குயில்கள்” என்ற கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டேன். இந்தத் தொகுதியில் இருபத்தொரு பெண் கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன. அதற்கு அடுத்த ஆண்டில் 2002-இல் புதுசூலை மூன்று கலையைச் சேர்ந்த ரஸ்ளோ புஹாரி என்ற என்ற இல்லாமியப் பெண்மனியின் கவிதைகளைத் தொகுத்து “மன்னிமுந்த வேர்கள்” என்ற தலைப்பில் வெளியிட்டேன். இந்த நூலை வித்தியாசமான அளவில் படங்களுடன் பதிப்பித்தேன்.

எனது பாசமிகு தாயார் அக்டோபர் மாதம் இயற்கை எய்தினார். அவர் என் மீது அபரிதமான அன்பைப் பொழிந்தார். ஒவ்வொரு வாரமும் கண் டியிலிருந்து கொழும்பு வந்துவிடுவேன் அவர் இறப்பதற்கு ஒரு சில நினைவுகளுக்கு முன்னரே அவரோடு நீண்ட நேரம் பலதும் பத்தும் பேசி மகிழ்ந்தேன். அவர் மாலை ஏழு மணியளவில் மூச்சச நிறுத்தினார். என்ற தகவலை இரண்டு நினைவுகளுக்கு முன்னர் அவரைப் பார்க்கச் சென்ற என் துணைவியார் தீரவு தொலைபேசியில் தொகுதிதார். மறுநாள் காலை இல்லம் சென்ற நாள் அவரது உயிரற்ற உடலைப் பார்த்தேன். அன்றிரவு நடுச்சாமத்தில் அவரது உயிரற்ற உடலைப் பார்த்தவாறு அவரது அருகில் அமர்ந்து அவரையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது எனது மனதில் ஓர் எண்ணம் பளிச்சிட்டது. அம்மாவின் நினைவாக ஏதாவது செய்ய வேண்டும். எனது அம்மா கதை கேட்பதில் அதிக ஆர்வமுள்ளவன். சிறுகதைகளைப் படிக்கச் சொல்லி ஆர்வமுடன் கேட்பார். அவர் நினைவாக இலங்கைப் பெண் எழுத்தாளர்களின் கதைகளை தொகுத்து வெளியிட வேண்டும் என்று மனதில் பதிய வைத்துக் கொண்டேன். அம்மாவின் ஓராண்டு நினைவாக 2002-ம் ஆண்டு “அம்மா” என்று மகுடத்தில் 50 பெண் எழுத்தாளர்களின் கதைகளை தொகுத்து கூத்திரமான தொகுதியாக கொண்ட வர வேண்டும் என்ற ஆசைப்பட்டேன். இதற்கு பல பெண் எழுத்தாளர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு பிழித்த சிறுகதை ஒன்றினை அனுப்பி வைக் கும் படி கேட்டுக் கொண்டேன். பத்திரிகைகளிலும் தகவலை வெளியிட்டேன்.

இந்த காலகட்டத்தில் ஜரோப்பிய நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு வாசல் தேடி வந்தது. நானும் என் துணைவியாரும் அவரின் சுகோதாரர்கள் தீருவரின் அழைப்பின் பேரில் இலண்டன் சென்றோம்.

இலண்டனில் உயர்கள்வி கற்றுக் கொண்டிருந்த ஒரே நிறுவனத்தில் ஒன்றாக பனியாற்றிய உடன்பிறவா சுகோதாரி மேனகா கந்தசாரியின் அழைப்பின் பேரில் நானும் துணைவியாரும் அவர் இல்லம் சென்றோம். அவரது இல்லத்தில் மேல்மாடியிலிருந்த நூலகத்தில் ஒரு புத்தகத்தை புரட்சி கொண்டிருந்தேன். அந்தப் புத்தகம் தமிழகத்தில் கலைஞர்ப் பதிப்பக வெளியீடு, கலைஞர்ப் பதிப்பகத்தில் மைந்தர் நந்தனின் நினைவு வந்தது. தமிழகத்தில் சென்னையில் நடைபெற்ற “தமிழ் இனி 2000” நிகழ்வுக்கு தமிழகம் சென்றிருந்த பொழுது, நானும் சாரல் நாடனும் கலைஞர் பதிப்பக நந்தனிடம் உரையாடிக்

கொண்டிருந்த பொழுது “இலங்கை எழுத்தாளர்களின் சிறந்த படைப்புக்களை நூலாக வெளியிடலாம்” என்றார். அந்த சம்பவம் என் நினைவிற்கு வந்தது.

இலண்டனில் தீருந்த பொழுது கலைஞர் நந்தனுக்கு “அம்மா” தொகுதி பற்றி எழுதினேன். என் டனி விருந்து நாடு திரும்பிய பொழுது பதில் வந்திருந்தது. 300 பக்கங்களில் வர்க்கூடியதாக ஒரு தொகுதி வெளியிட கதைகளை அனுப்பி கவுக்கும்படி கேட்டிருந்தார். எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே யில்லை. நம்பிக்கையுடன் மூத்த பெண் படைப்பாளி குறமகள், முதல் குந்தவை, பத்மா சோமகாந்தன் போன்ற பெண் எழுத்தாளர்களின் தொகுப்புகளிலிருந்து கதைகளை எடுத்து அனுப்பி வைத்தேன். நான் வெளியிட்ட மலையக பெண் எழுத்தாளர்களின் “குறிஞ்சிப்புக்கள்” தொகுதியிலிருந்து சில கதைகளை தொவில் செய்த கொள்ளும்படி அனுப்பி வைத்தேன்.

சிறுகதைத் தொகுதிக்காக “அம்மா” என்ற தலைப்பில் கதை ஒன்றை தேடிக் கொண்டிருந்தேன். ‘மானுடத்தின் ஒன்று கூடல்’ என்ற நிகழ்வுக்கு கொழும்பு வந்திருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கியல்வாணன் ‘அம்மா’ என்ற பெயரில் தாமரைச் செல்வி கதை ஒன்றை எழுதியிருப்பதாக குறிப்பிட்டார். அவரே சுகோதாரி தாமரைச் செல்வியை நேரில் சந்தித்து அவரிடம் அனுமதி பெற்று அம்மா’ என்ற கதையை அனுப்பி வைத்திருந்தார். ‘அம்மா’ தொகுதியில் இலங்கை பெண் எழுத்தாளர்களின் 25 கதைகளை கம்பியூட்டர் பிரதியை திருத்தம் பார்ப்பதற்காக நந்தன் கூரியாரில் அனுப்பி வைத்தார். ‘அம்மா’ தொகுதிக்காக எடுக்கப்பட்ட கதைகளுடன் தொகுப்பாசியர் குறிப்புடன் அனுப்பி வைத்தேன். தொகுப்பு தயாராவதாக திருநந்தனிடமிருந்து பதில் வந்தது. ஆனால் சிறிது காலத்திற்க பின் எந்த விதத்தை வழி மில்லை. ஒருநாள் நான் அலுவலகம் சென்றபொழுது, என் மேற்கொண்டு வேண்டும் தொகுதிக்காக எனக்கு கடிதம் காட்திருந்தது, சென்னைப் பல்கலைக்கழக மாணிடவியல் துறையிலிருந்து அந்த கடிதம் வந்திருந்தது.

இலங்கை இந்திய சமூகவியலாளர்களின் கருத்தரங்கு மானிடவியல் பிரிவில் நடப்பதாகவும், அந்த கருத்தரங்கில் மலையகம் சம்பந்தமான கட்டுரைக் கமர்ப்பிக்கும்படி கேட்டிருந்தாளர்கள். அந்த கடிதத்தை படித்த பொழுது எனக்கே வியப்பு நான் வசிக்கும் கண்டில் வீட்டிற்கு அருகாமையில் உள்ள பேராதனைப் பல்கலைக்கழகம் கூட என்னை அழைக்காத நிலையில் என்னை அழைத் துள்ளது. இலங்கையிலிருந்து ஜந்து பேர்களை அவர் கள் அழைத்திருந்தாளர்கள். அவர்களில் மூவர் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஒருவர் எனக்கு மிகவும் அறிமுகமானவர். நான் பெரிதும் மதிக்கும் அறிவு ஜீவி. அவர்தான் பேராசிரியர் சுதார்சன் செனிவிரதன். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மானிடவியல் பரிவின் தலைவர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில் அவசியம் கலந்து கொண்டு கட்டுரை சமர்ப்பிக்கும் படி என் நெஞ்சுக்கு நெருக்கமான சிலரும் கேட்டுக் கொண்டார்கள். இதே நேரத்தில் இன்னொரு அழைப்பு வீடு தேடி வந்தது.

-தொடரும்

இலங்கைத் திரையிசையின் தலை

பண்பாட்டின் தனித்துவக் கோலங்களாக கலைகள் எழுதும் அர்த்தங்கள் பெறுமதியானவை. எங்கள் வாழ்வினை அர்த்தப்படுத்தும் இந்தக் கலைகளின் வரலாற்றுடன் எங்கள் வாழ்வும் மேம்பாடும் இரண்டற்க்கலந்துள்ளன. இந்த வகையில் நவீன தொழில்லுட்பத்தின் வரவால் வாய்த்த திரைக்கலையை எங்கள் வயப்படுத்திய பண்பாட்டு வரலாற்றின் பாடல்களே இலங்கைத் திரையிசையின் கதையாகும்.

பண்பாட்டு வரலாற்றினைக் கட்டமைக்கும் இன்றைய காலப் பணியில் தமிழ்யா தேவதாளின் இப்புதிய நூலின் வரவு பெறுமதியானது.

நவீன வாழ்வின் உலகமயமாக்க அலைகளின் நுகர்வுக் கலாசார நுரைகளில் துரும்பாய் சுலையும் சுதேச பண்பாடுகளை மீட்கும், புதுக்கும் பணியில், மறந்து போன நேற்றையின் கதைகளை மீட்டல் இன்றியமையாதது. மறதியினாலும் மறைப்புக் களினாலும். நேர்ந்த இழப்புக்களைப் பற்றிய கூயிடிப்பு நாளைக்கான உயிர்ப்பின் விசையாகி மறுமலர்ச்சியை எமதாக்கும்.

தமிழ்த் திரையுலகம் என்ற பெருங்கதை பாடலுக்குள் கரைந்து போகாமல் எங்கள் வாழ்வின் கதைகளைப் பேச வேண்டும் என்ற உயிர்ப்பின் அறுவடைகளாகவே இலங்கைத் தமிழ்த்திரைப்படங்கள் தோற்றும் பெற்றன. இசைவழி உணர்ச்சிகளை வெளிப் படுத்தும் தமிழர் பாரம்பரியத்தில் இலங்கை தமிழ்த் திரையிசைப்பாடல்கள் பிற்ந்தன.

இந்த வகையில் அறுபதுகளில் தொடங்கி எண்பதுகளின் முதல் கூறு வரை இலங்கையில் வெளியான தமிழ்த் திரைப்படங்களின் பாடல்களின் கதைகளை அறிதின் முயன்று இந்நால் பதிவாக்குகின்றது. ஓர் இன வரையிலானஞ்சுக்குரிய பக்குவத் துடன் தனக்கு கிடைக்கக்கூடிய அத்தனை தரவுகளையும் அழகுற ஒழுங்குபடுத்தித் தருகின்றார் தேவதாள். மேலெழுந்த வாரியாக நோக்கும்போது தரவுகளின்



தொகுப்பாகத் தோன் நினாவும் அவற்றினுடே தேவதாளின் நூண்நோக்கும் பகுப்பாய்வுத் திறனும் துலங்கிடக் காணலாம்.

தமிழ்யா தேவதாள், எதிர்காலத்துவத்தை படைக்கின்ற ஆசிரியப் பணியின் சாதனையாளர். கூடவே பண்பாட்டு உணர்த்திற்றும் தேடுவும் மிக்க ஊடகவியலாளராக தமிழக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் பெருமை சேர்ப்பவர். வாளெனாலி ஊடக வாழ்வில் பாடல்களின் வழியான பரிச்சயம், சக்கலைகுர்களுடனான உறவு அனுபவங்களினால் இலங்கை தமிழ்த்திரையுலகை தன் சிறப்பாய்வு, ஆர்வத்துறை யாகவும் எழுத்தின் பொருளாகவும் வரித்துக் கொண்டவர். இதன்வழி ஆய்வுப் பொருளிடை வாழ்தல் (living in research) என இன்று இன வரைவியல், பண்பாட்டு மானுடவியல் புலங்களில் பெரிதும் கவனம் பெறும் முறையியல் நூலாசிரியருக்கு இயல்பாகவே கைவரப்பெற்றுள்ளது.

இந்த அனுபவத்தளத்திலிருந்தே அரிதான், அறியப்படாத எங்கள் தீவர வரலாற்றின் பக்கங்களை, பழமங்களை மிக நுண்ணியதாய், தெளிவாய் அவரால் தரமுடிகின்றது எனலாம். ஒவ்வொரு திசைப்பாடலும் உருவான ஆக்கக் களங்களும் அழகிய விபரணமாய் நால் முழுமையும் விரிகின்றன. கவிதை நயமும் இசை நயமும் காட்சியோடு அவை இசைந்த வண்ணமும், ஆக்கப்புலத்து அவை எதிர்கொண்ட சவால்கள், மட்டுப் பாடுகள் என்பனவும் வாசகரின் அனுபவமாக உணரும் பழயாக தேவதாளின் எழுத்து ஆஞ்சை, வளம் சேர்க்கின்றது.

இந்த எழுத்துக்களின் ஊடசுரடாக அவர் வெளிப்படுத்துகின்ற ஆளந்தமும் அவ்வப்போது தலை தூக்குகின்ற துயரமும் ஏக்கமும் நூலை நுகருகின்ற வாசகர்களையும் தொற்றிக்கொள்கின்றது. இந்த உணர்வுப் பகிர்வு அல்லது பாதிப்பே இந்த நூலின் பயனாகவும் விளங்குகின்றது என்பேன்.

இது எங்கள் பாடல், எங்கள் கவிஞர், பாடகர், இசையமைப்பாளர் தந்த பாடல், இவை எங்கள் வாழ்வின் பாடல்கள், இந்தப் பாடல்களிடையே அழகாய் எங்கள் தேசம் வாழ்கின்றது - இதுதான் நூலாசிரியரின் மகிழ்ச்சியின் மையம்.

இந்தப் பாடல்களைப் பேண மறந்தோமே, புதிதாய் அழகாய் காண மறந்தோமே.... - என்பதுதான் அவர் துயரத்தின் அல்லது ஏக்கத்தின் மையமாகும்.

நூல் முழுமையும் இந்த ராகபேதம் மாறிமாறி ஒலித்திடக் காணலாம். தேவதாளின் இந்த ஆளந்தமும் துயரமும் அவருக்கானவை மட்டுமல்ல ஒட்டுமொத்தமான எங்கள் பண்பாட்டுக்கானவை.

இந்தப்பாடல்களைக் காக்க மறந்த - புதிதாய் ஆக்கமறந்த துயருக்காய் யாரோடு நோவோம்....!

இந்த இடத்தில் எங்கள் தேசத்து ஆக்க இசைப்புலத்து நானும் ஒரு சிறுபுள்ளியாய் கலந்து, எங்கள் பண்பாட்டின் பாடல்களை படைத்தலில் உழைத்த நாட்களின் நினைவு தவிர்க்கமுடியாமல் எழுகின்றது. உலக பண்பாட்டுப் புலங்களிலொல்லாம் இலத்திரனியல் ஊடகங்களை மையமாக கொண்டு எழுச்சி பெற்ற இத்தகைய பண்பாட்டின் பாடல்களை படைக்கும் தொடக்கால முயற்சிகள் இங்கும் வாளனாலியை மையமாகக் கொண்டே அமைந்தன. இந்த ஆக்க இசைக் களத்திலிருந்தே பெரும்பாலான திரையிசைக் கலைஞர்கள் இனங்காணப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் 80 களின் முற்கூறில் ஏற்பட்ட சூழ்மையின் நெருக்கடிகளில் இந்த ஆக்க முயற்சிகளில் உழைத்த கலைஞர்கள் மட்டுமன்றி கருத்தியலும் கூட சிதைந்து போனமை பற்றி எங்கள் ஆக்க இசை வரலாறு பற்றிய என் எழுத்துகளில் விரிவாகவே எழுதியிருக்கின்றேன்.

எங்கள் பாடல்களின் நினைவேறு பற்றி

உரையாடல்களில் அவற்றின் தரம் பற்றிய வினாக்கள் எழுதுவது உண்மைதான். எந்தவொரு கலைப் படைப்புக்கும் உரித்தான் கலை நேர்த்தி, செம்மை எனும் விடயங்கள் எம் கவனத்திற்குரியவுதான். அதே வேளையில் இந்த செம்மை பற்றிய கருத்தாக்கம் உயர்வு - தாழ்வு என்ற ஒப்பியல் ஆய்வுகளாகிவிடும் ஆபத்தும் உணரப்படவேண்டும்.

ஒவ்வொரு பண்பாடும் தனக்கே உரித்தான தனித்துவத்துடன் கலைகளை வளர்த்துதுத்தில் அக்கலை சார்ந்த நியமங்களினதும் நிறுவனங்களினதும் பங்களிப்பு இன்றியமையாதது. தெளிந்த கலைக் கொள்கை வழியான ஆதரவு இன்றி ஒரு பண்பாட்டின் பாடல்கள் நிலைபெற இயலாது என்பதற்கு பல எடுத்துக்காட்டுகளை உலக புலங்களிலும், எங்கள் புலத்தும் கூட காணமுடியும்.

இசை முதலான அனைத்துமே பண்டங்களாகியும், முதலீட்டாளர்களினதும், மேலாண்மை களினதும் சேவகமாகியும் மலிந்துபோன நினையில் தெளிந்த பண்பாட்டு இலக்குடன் பண்பாட்டின் பாடல்களை ஆக்கும், காக்கும் நிறுவமைப்புக்களைக் கட்டமைப்பதற்கான காலக் கடமை எங்கள் ஒவ்வொரு வருக்குமானது. இது வெறுமென எங்கள் பாடல்களுக்கான ஏற்பாடு மட்டுமல்ல; அனைத்து கலைப்படைப்பு களுக்குமானது; அழகான எங்கள் வாழ்வினுக்கும் கூட இது அவசியமானது.

பண்பாட்டு மாற்றத்திற்கான அமைப்புகளைப் பற்றி பண்பாட்டியலாளர்களும், படைப்பாக்க கலைஞர்களும் ஆழஸ் சிந்திக்கின்ற இன்றைய காலகட்டத்தில் தம்பிஜயா தேவதாளின் இன் நூலின் வரவு வரப் பிரசாதமானது என்றால் மிகையில்லை. திரையிசைப் பாடல்களை பண்பாட்டின் இசைக்கறாக் காணாமல் ஒதுக்கிய காலம் மாறி, முழுதளாவிய இசையின் கூறாக அதனைக் காண்கின்ற இன்றைய இனக்குழம இசையியல், இசையின் சமூகவியல் போன்ற துறைகளின் விரிவாக்கவேலை இந்த துறைகள் சார்ந்து சிந்திக்கவும், அச்சிந்தனை வழி எங்கள் பண்பாட்டின் படைப்புக்களைக் காணவும், காக்கவும், மேம்படவும் உறுதுண்ணயான தம்பிஜயா தேவதாளின் இந்தப் பண்பாட்டுப் பணியைப் போற்றுவோம்.


மறந்துபோன இந்த திரைப்படப் பாடல்களின் கதைகளைப் போலவே குழமைவின் இருண்மைக்குள் மறைக்கப்படும் எங்கள் கலைவரலாற்றின் அனைத்துப் பக்கங்களையும் தம்பிஜயா தேவதாஸ் வெளிச்சத் திற்குக் கொண்டு வரவேண்டும். அதற்கான வல்லமை அவரிடம் நினையவே உண்டு. கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகியென வரலாறு என்ற முடிவிலா சங்கிலியின் பகுதிகளே. நாம் கடந்து வந்த பாதை பற்றிய இவ்வாறான தேடல்கள் நிச்சயமாய் எங்கள் எதிர்காலத்திற்கான உள்ளொளியை எம்வசமாக்கும்.

பிரபல எழுத்தாளர்

தெனியானுக்கு வந்த கழகங்கள்

கடந்த காலத்தில் தெனியானுக்கு இலக்கியவாதிகள் எழுதியிருக்கும் கடிதங்கள் இந்தப் பகுதியில் தொடர்ந்து வெளிவர இருக்கின்றன)

பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதியிருக்கும் சில கழகங்கள்



கடிதம் - I

124, கெட்டாறோட்

பொரளை, கொழும்பு 8

13.07.75

அன்புள்ள தெனியானுக்கு,

கடிதம் கிடைத்தது. எழுதியுள்ள பதிலில் தங்கள் பெருமதிப்புக்குரிய அழைப்பினை ஏற்க முடியாதிருக்கின்ற காரணங்களை விவரமாக எடுத்துக் கூறியுள்ளேன். சமதர்மக்கோட்பாடுகள் என்னும் பாடம் பற்றிய பாடவிதானக்கும் கல்வி அமைச்சரிடம் முதற்பருவரைவினை நேரே சமர்ப்பிக்க வேண்டியிருக்கின்றதானாலும், அழகியற் கல்வி பற்றி மலர் வெளியீட்டினாலும், நாடகம் பற்றிய பாடவிதானக்குமுக் கடமைகளினாலும், குறிப்பிட்ட அந்தாட்கள் விட்டு விலக முடியாத படி முக்கியமாக அமைந்ததன்னால். அத்துடன் எனது சுகவீனம், வியாழன் பயணங்கு செய்து மீண்டும் சனி காலை பயணங்கு செய்தால் எனது நாரிப்பிடிப்பு ஆஸ்பத்திரிச் சிகிச்சைக்கு மீண்டும் இழுத்துச் செல்லும். இப்பொழுதும் பூரண கசமில்லை.

இது போன்ற ஒரு விழாவிற் கலந்து கொள்வது எனக்கு எத்துணை இன்பந்தருவது என்பது தங்களுக்குத் தெரியும். ஆனால் தூரதிஷ்டவசமாக அப்பொறுப்பை அவ்வார இறுதியில் ஏற்க முடியாதிருக்கின்றேன்.

நட்புரிமையுடனும் அன்புறுதியுடனும் தங்கள் எடுத்துள்ள முடிபுக்கியைய நடந்து அதனைப் பூரணப்படுத்த முடியாத நிலைமையிலிருப்பதற்கு என்னை மன்னிக்கவும்.

தங்கள் விடுத்துள்ள வேண்டுகோளை ஏற்க முடியாதிருப்பதற்கு மன்னிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். எனது நிலைமையை உணர்வீர்களேன்றும் நம்புகின்றேன்.

நீங்கள் குறைநினைக்கக் கூடாதென்பது எனது கோரிக்கை.

ஜீவாவைக் கண்டால் 22ம் திகதிக்கு மன்னர் “புதுக்கவிதை மேலுஞ்சில் குறிப்புக்கள்” என்ற கட்டுரையை அனுப்புவதாகச் சொல்லவும். தங்கள் அன்பை என்றும் மறவா.

தங்கள் நன்பன்
கா.சிவத்தம்பி

(2)

Cambridge

12.04.1983

அன்புநன்பர் தெனியானுக்கு,

இவ்விடம் வந்து நிலைமைகள் சீராகி ஒரளவுக்குச் சூழலுடன் இயைந்த பின்னரே தங்களுக்குக் கடிதம் எழுதவேண்டுமென்றிருந்தேன். வந்து சரியாக ஒரு மாதம். கடிதத்தை இதற்கு மேல் பிற்போடமுடியாது.

இவ்விடம் நான் விரும்பியதைச் செய்யலாம். இங்கு வந்த பின் தான் இந்த மையத்தின் டைக்டர் செய்துள்ள ஒழுங்குகள் புரிகிறது. எனது ஆய்வுக்கு அவர் மைய மூலமாகப் பணம் பெற்று அதனை

ஒத்து—

46

இது—55

எனக்குத் தருகிறார்கள். இது இம்மையத்தில் ஓர் அசாதாரண நிகழ்வு. இதனை அறிந்த பொழுது அவரிடத்துடனது கடப்பாடு அதிகரித்துள்ளது.

இங்கு நூலக ஒழுங்குகள் வெகுசிறப்பாக உள்ளன. ஆனால் வெகுசிலரைத்தவிர மற்றையோர் மார்க்சிய நோக்கினை ஏற்றுக் கொள்பவர்களால்லர். பிரித்தானிய அறிஞர்கள் தமதுமார்க்ஸீய அறிவை உள்ள சமூகத்தை அறிந்த கொள்ள தெளிவாகவே அறிந்த கொள்ள - அற்புதமாகக் கையாண்டு உள்ளனர். ஆனால் இச்சமூகத்தை மாற்றுவதற்கான அறிவாக அதனைப் பயன்படுத்தமுடியவில்லை. இதனால் அவர்களின் அறிவுப் பிரயோகமும் மூன்றாவது உலகநாடுகளிலுள்ள மார்க்ஸிய கொள்கை களில் இருந்து அறிவுப்பிரயோகமும் பெரிதும் வேறுபடுகின்றன. இங்கு படிப்பதையே தமது ஏதோவொரு தொழிலாகவும் முயற்சியாகவும் கொண்டவர்களே ஆராய்ச்சி செய்கின்றார்கள். நமக்கு அந்த வசதியில்லை. அந்த வசதியின்மையை ஒரு குறைபாடாகக் கருதலாமா என்பது முக்கியமான ஒரு வினா.

கைலாஸ் பற்றிய கட்டுரையை இன்னும் ஜீவாவுக்கு அனுப்பவில்லை. எப்படியும் ஜனங் 10 இற்குமேல் இங்கு நிற்பதாக இல்லை. வந்து எழுதலாமென்றிருக்கிறேன். ஜீவா இந்தியாவிலா? ஊரில் நின்றால் நிலைமையை அறிந்து கட்டுரையின் அத்தியாவசியத்தை (அவசரத்தை) எழுதவும்.

டானியல் போல். சீரீஹரனுக்குத் தன்னை காட்டினாரா? அவருக்கு நான் புறப்படுவதற்கு முன்னர் கடிதம் போட்டிருந்தேன். டானியலுக்கு எனது சுகம் சொல்லவும்.

பாரதி விழா எப்படி போயிற்று? வீட்டிலிருந்து வந்ததைவிடத் தகவல் எதுவும் இல்லை. பருத்தித்துறைக் கூட்டம் எப்படி அமைந்தது. ஏதாவது அபசரங்கள் ஏற்பட்டனவா? நிறைவாக நடந்து முடிந்திருந்தால் தீருப்பி. குமாரசவாமிக்கும் கடிதம் போட்டிருந்தேன். அவர் எப்படி இருக்கிறார்? தயவு செய்து விசாரித்ததாகச் சொல்லவும். வைத்தியைக் கண்டால் விசாரித்ததாகச் சொல்லவும். தங்கள் மனையாளுக்கும் குழந்தைகளுக்கும் எனது வணக்கங்களைத் தெரிவிக்கவும்.

அன்புடன்
கா.சிவத்தம்பி

(3)

அன்புள்ள தெணியான்,

காலங்குசென்ற திரு தர்மகுலசிங்கம் அவர்களத் வாழ்க்கை வரலாறு வடபகுதி இடதுசாரி வரலாற்றின் மிகமுக்கியமான ஒர் அங்கமாகும்.

அரசியற் பிரக்ஞா சாதாரண தமிழ் மக்களில் மிகக்குறைவாகக் காணப்பட்ட அக்காலப்பகுதியில் (நாற்புதுகளில்) அவர் சமூகமுற்போக்குவாதத்தையும், தொழிற்சங்க வாதத்தையும் தனது பிரதான செயல்தளங்களாகக் கொண்டு பணியாற்றினார். பருத்தித்துறையினைத் தளமாகக் கொண்ட அவர், வடமராட்சியின் சமூக முற்போக்கு நடவடிக்கைகளிற் பெரும் பங்கெடுத்து வந்தார். பஸ் ஊழியர்களைத் தொழிற்சங்கரீதியாக ஒருங்கிணைப்பதில் அவரது முன்னோடிச் சேவையிக்கப்படுவதற்கும் குழந்தைகளுக்கும் எனது வணக்கங்களைத் தெரிவிக்கவும்.

சமூக சமத்துவம், தொழிலாளர் உரிமை ஆகியன பற்றி அவர் முன்னின்று உழைத்த அதேவேளையில், அக்காலத்து பள்ளிக்கூடமான மாணவர், இளைஞரிடையே விழ்ஞான சோஷலிஸ்த்தைப் பரப்புவதற்கான வகுப்புக்களையும் அவர் நடத்தி வந்தார். மார்க்ஸீஸ்த்தின் அடிப்படைத்தத்துவங்களைக் கிராமப்புறமானவர்களுக்கு அறிமுகங்கு செய்து வைத்தார்.

“ஜேயம்” எனச் சனரஞ்சகமாக அழைக்கப்பெற்ற திரு தர்மகுலசிங்கம், கலையீடுபாடும் கொண்டவர். கலையினைச் சமூக சீர்திருத்தத்துக்குப் பயன்படுத்தும் பணியிலும் அவர் ஈடுபட்டனர் என அறிகின்றோம்.

ஜேயம் அன்றைய சமச்மாசக்கட்சி முக்கியஸ்தர்களில் ஒருவர்.

இவ்வாறாக, ஜேயம் அவர்களது வாழ்க்கை வரலாற்று முக்கியஸ்தவத்தை ஒவ்வொன்றாக நினைவு கூர முற்படுகின்றபொழுது வடபகுதி இடதுசாரி இயக்கத்தின் மிக முக்கியமான குறைபாடு தெரிய வரும்.

யாழிப்பணத்து இடதுசாரி இயக்கத்தின் வரலாறு இன்னும் எழுதப்படாததே அந்தக்குறையாகும். ஆனால், அந்தக் கஜைபாடு தீர்க்கப்பட வேண்டுமானால் முதலில், அந்த இயக்கத்தில் ஈடுபட்டிருந்தோரின் வாழ்க்கை வரலாறுகள் மிகத் தெளிவாக எழுதப்படல் வேண்டும். அந்த “மூலங்களை வைத்துக் கொண்டு அந்த வாழ்க்கை வரலாறுகளினாடாக மேற்கீளம்பும் சமூக-அரசியல் பிரச்சினைகளை விரிவாக ஆராயலாம்.

திரு.தர்மகுலசிங்கம், திரு போன் கந்தையா ஆகியோரின் பணிகள் இவ்வாறு விரிவாக எழுதப்படல் வேண்டும்.

இந்தப் பணியின் சில அமிசங்கள் பற்றிக் கடந்த சில காலமாகக் கவனஞ்சேலுத்தி வருகின்றேன். இந்தக் குறைபாடினைத் தீர்ப்பது இடது சாரி இயக்க அபிமானிகள், சமூக முற்போக்காளர்களது கடமையாகும்.

இதனை இடதுசாரி இயக்க வரலாற்றின் தேவையாக மாத்திரம் எடுத்துக் கொள்ளாமல் ஒரு சமூகம் தனது குறைபாடுகளை உணர்ந்து கொண்ட முறையைபின் வரலாற்றையும், அதன் வழியாகத் தனது உரிமைகளுக்காக போராட முற்பட்ட வரலாற்றையும் அறிந்து கொள்வதற்கான பின்னணித் தேவையாகவும் எடுத்துக் கொள்ளல் வேண்டும்.

திரு.தர்மகுலசிங்கத்தின் பணிகள் பற்றிய ஒரு சிறுநூலைக்கிணும் வெளிவருதல் அவசியம். அதற்கு இக்கூட்டம் தூண்டுகோலாக அமையாட்டும்.

அன்புடன்
கா.சிவத்தம்பி

வேல் அமுதனின் இரு குறுங்கதைகள்

நாம்

வயதான விசுவலிங்கம் வாத்தியார் “விசாப் பிள்ளையார்” கோவிலிடி பள்ளிப்பு நிலையத்திற்கு ஒட்டமும் நடையுமாகப் போய்ச் சேர்ந்தார்.

அஞ்சல் ஒன்றினை அவசரமாக அவர்யாழ்ப்பாணம் அனுப்ப வேண்டி இருந்தது. அந்நேரம் வெள்ளிக்கிழமை பின்னேரம். அஞ்சலை வேகமாக அனுப்ப அதைவிட வேறு வழி அவருக் குத்தெரியவில்லை.

வாத்தியார் யாழ்ப்பாண பயணி ஒருவளைச் சந்தித்து, தன் அத்தியாவசரத் தேவையைத் தெரிவித்தார்.

“துற்கென்ன ஜயா, கடித்ததைத் தாங்கோ அங்கைத்தான் போரன். உடனே குடுக்கிரன்”, என்றார்.

கடித்ததைப் பெற்றுக்கொண்ட பயணி, “ஜயா, முன்னாறு ரூபா தாங்கோ” என்றான்.

வாத்தியாருக்கு ஜந்தும் கெட்டு, அறிவும் கெட்டது. “கட்டணமா!” ஆச்சரியமாகக் கேட்டார்.

“சா, நீங்க வயதானவர், பாவும்! ஜம்பதைக் குறைத்து விடுரன். இருநூற்று ஜம்பதைத் தாங்கோ”

“காரெண்டாக் கடித்ததைத் தாங்கோ தம்பி!... நான் நாளைக்கு அனுப்புறன்”

“நீங்க ஜயா, இந்தக் காலத்தினும் ஒசிலை அலுவல் செய்விக்கப் பாக்கிறியள்!” எனச் சொல்லிய பயணி, கடித்ததைத்திரும்பக் கொடுத்தான். “உலகம் தெரியாத கிழுடு”, என்னும் அவன் முன்னுழுப்பும் கேட்டது!

கௌண்டை

லட்சமிக்கு உதவியாக அவளோடு இருந்த அவளின் தாய் சிவகாமி சிவபதம் அடைந்து விட்டார்.

சிவகாமிக்கு ஒரே ஒரு மகன். அவன் பெரும் செலவில் முகவர் ஒருவரின் உதவியுடன் படகில் அவன்திரேவியா போய்ப்பிடிப்பட்டு, கிறிஸ்மஸ் தீவில் வாடுகீன்றான்.

இதனால், சிவகாமியின் அந்திமச் சடாங்கின் முழுப்பொறுப்பு மருமகன்(ஜீவா) ஆனந்தனுக்கு.

ஆனந்தன் எபார்ட் மென்ட் ஒன்றின் திரண்டறை வீட்டில் வாழ வதால் சடலத்தை அப்புறப்படுத்துவது அவசரமானது. மலற்சாலை (Funeral Parlour) ஒன்றினுக்குச் சடலத்தைக் கொண்ட போவதற்கு முன்பாக மரண சான்றிதழ் பெற்றாக வேண்டுமே! ஆனந்தன் தமது குடும்ப டாக்டருடன் தொடர்புகொள்ள முயன்றார். அவரின் துறதிட்டம்! அவர் அவசர அலுவலாக வெளியூர் போய்விட்டதாகத் தெரிய வந்தது.

முன்பின் தெரியாத அயலிலுள்ள டாக்டர் ஒருவரிடம் ஆனந்தன் தனது தேவையைத் தெரிவித்தார்.

டாக்டர் வந்தார். வயதானவர் இயற்கை மரணம் என்பதால் சான்றிதழ் வழங்குவதில் டாக்டருக்கு ஒரு வித கஷ்டமும் இருக்கவில்லை.

சான்றிதழை வழங்கிய டாக்டர், தனக்கான கட்டணத்தைக் கேட்டார். “எவ்வளவு தர வேணும் டாக்டர்?”, ஆனந்தன் வினவாவினார்.

கூச்ச நாசம் கிஞக்கிஞத்தும் இன்றி, டாக்டர் சொன்ன கூறவீடு பத்தாயிரம்!

பிரஸி புந்தகுச் செடர்



அப்பியாசக் கொப்பிகள், பாடசாலை
உபகரணங்கள், ஏனோயாட்டுப் பாருடிகள்,
பயற்சப்புத்தகங்கள்,

Fancy Items, Facial Creams & Gifts



நாவல்கள்,
சிறுகதைகள்,
கவிதைகள்,
கட்டுரைகள்,
என்பவற்றை மலிவாகப் பெற்றுக்
கொள்ள நாட வேண்டிய
ஒரே இடம்



நீங்கு சுகலீதமான Typing வேலைகளும்
தாமதம்னிற செய்து கொடுக்கப்படும்



தொடர்புகளுக்கு: க. பரணிதரன்

ம.ம.வி வீதி,
நெல்லியடி,



தொ. பே. 0775991949